

حَصْنُ الْمُسْلِمِ


مِنْ أَذْكَارِ الْكِتَابِ وَالسَّنَةِ

பிரார்த்தனைப் பேழை

(குரு'ஆன்-ஹதீலில் வந்துள்ள
பிரார்த்தனைகள்)

ஸயீத் பின் அவி பின் வஹஃப் அல் கெற்றானி

தமிழில் :
மெளலவி K.J. மஸ்தான் அவி பாகவி, உமரி
(அடுக்காலித்)



வெளியீடு :

இஸ்லாமிக் சென்டர்

P.O.Box : 808

உண்ணா, சபூதி அரேபியா

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

முன்னுரை

இகு ஒரு சிறு நால்தான். ஆயினும் இகு வழங்குகிற பயன்மிகு மிரார்த்தனைகளைப் பொருத்து பெருநாலாகும்!

அனைத்துவிதமான துசை - தீக்களின் கருவுலமே இந்நால்! அதிலும் குறிப்பாக தொழுகையின் எல்லா நிலைகளிலும் ஒகுகிற மிரார்த்தனைகளை -- இறைப்புக்கும் மாலைகளை -- இறைத்துதாரின் மீதான ஸலவாத்களை இந்நால் தொகுத்துத் தருகிறோம்!

இந்நாலில் அனைத்து நமிமொழிகளுக்கும் ஆதாரங்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டிருப்பதும் அவை அனைத்தும் நம்பகமயானவையாய் இருக்க வேண்டும் என்பதில் மூல நாலாசிரியர் தனிக்கவனம் செலுத்தியிருப்பதும் இந்நாலின் சிறப்பிற்கு மற்றோர் அணிகலனாகும்!

ஸஹிஹுஸ் யுகாரி -- ஸஹிஹுற் முஸ்லிம் எனும் இரு நமிமொழித் தொகுப்புகளும் நம்பகமானவை என்பதில் இஸ்லாமிய உலகில் இரு கருத்துக்கு இடமில்லை! அடுதாவுத், தீர்மதி, நஸாஷ், இப்புனுமாஜா பேரான்று நமிமொழித் தொகுப்புகளைப் பொருத்தவரையில் அவற்றிலிருந்து 'நம்பகமான நமிமொழி' என மிரயல் நமிமொழி ஆய்வாளர் ஒருவரால் தெரிவு செய்யப்பட்ட ஹத்திஸ்களே ஆதாரமாக எடுக்கப்பட்டுள்ளன. இவ்விஷயத்தில் வைஷக் நாலிருத்தீன் அவர்களை அவர்களின் ஆய்வுக்கே முன்னுரைமை கொடுக்கப்பட்டுள்ளது.

ஸஹிஹுற் அபுதாவுத், ஸஹிஹுாத் தீர்மதி, ஸஹிஹுற் நஸாஷ், ஸஹிஹுற் இப்புனுமாஜா எனக் குறிப்பிடப்படும் நால்கள் வைஷக் அவர்களை அவர்களால் தொகுக்கப்பட்ட ஸஹிஹுான ஹத்திஸ்களின் திரட்டுகளாகும்.

இகுபோல் ஸஹிஹுஸ் ஜாமிவு என்பது ஜாமிவுஸ் ஸகீர் எனும் நாலிலிருந்து நம்பகமான நமிமொழிகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்ட நாலாகும்! இதனைத் தொகுத்துவது வைஷக் அவர்களை அவர்கள்தாம்!

'பிரார்த்தனைப் பேழை' எனும் நூல் — ஹிஸ்தரஸ் முஸ்லிம்மின் அஸ்காரில் சிதாமி வஸ்ஸான்னா' எனும் அரபி நூலின் தமிழ்மொழி பெயர்ப்பாகும். இந்நால் உர்தூ மொழியில் பெயர்க்கப்பட்டு இதே பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

அழகிய வரிசை அமைப்பு, நம்பகத்தன்மை ஆசியவற்றின் காரணத்தால் இந்நால் முஸ்லிம் பொதுமக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, பெரிதும் பாராட்டப்படுகிறது.

பல்வேறு முஸ்லிம் நாடுகளின் சென்டர்களில், இராணுவத் தளங்களில் இந்நால் பரவலாக வாசிக்கப்படுகிறது. பட்டைர்களும் போர்ப் பயிற்சி பெறும் இணைஞர்களும் இதீவுள்ள துஷக்களை மனனம் செய்து தம் இறைவனிடம் பணிந்து பிரார்த்தனை புரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

வாசகர்களின் வசதியை முன்னிட்டு அரபி மூலத்துடன் அவற்றிற்கான குறியீடுகளையும் நாம் கொடுத்துள்ளோம். இலகுவாக ஒகுவதற்கு அகு பெரிதும் குணை செய்யும்!

இந்நாலின் மூலம் எங்களுக்கும், இதனைப் படிக்கும் எல்லாச் சகோதரர்களுக்கும் இவ்வுலகிலும் மறுமையிலும் இறைவன் நற்பயன் அளிக்க வேண்டுமென இறைஞக்கிறோம்.

வஸ்ஸலாம்

அன்புடன்
மொழிபெயர்த்தோன்

பெருவடக்கம்

1	திங்க் - அல்லாத்தவை நினைவு கூர்வதன் சிறப்பு	1
2	உரக்கத்திலிருந்து விழித்த பின் ஒதுவேண்டியவை	8
3	ஆடை அணிந்த பின் ஒதும் துசூ	11
4	புத்தாடை அணிந்த பின் ஒதும் துசூ	11
5	புத்தாடை அணிவிவருக்காக கேட்க வேண்டிய துசூ	12
6	ஆடையைக் கணையும் போது ஒதுவேண்டியது	13
7	குறிப்பிடம் குணையும் போது ஒதுவேண்டியது	13
8	குறிப்பிடத்திலிருந்து வெளியேறும் போது ஒதுவேண்டியது	13
9	உடு செய்யும் ஒதுவேண்டியது	13
10	உடு செய்த பின் ஒதுவேண்டியது	14
11	வீட்டில் இருந்து பூப்படும்போது ஒதும் திங்க்	15
12	வீட்டில் நூழையும்போது ஒதும் திங்க்	16
13	மஸ்ஜிதுக்குப் போகும்போது ஒதும் துசூ	16
14	மஸ்ஜிதுக்கு நூழையும்போது ஒதும் துசூ	17
15	மஸ்ஜிதிலிருந்து வெளியேறும் போது ஒதும் துசூ	18
16	பாங்கின் திங்க்	19
17	தொழுநைக்கையை ஆரம்பிக்கும்போது ஒதும் துசூ	21
18	ரூக்கவின்போது ஒதும் துசூ	27
19	ரூக்கவிலிருந்து எழும்போது ஒதும் துசூ	29
20	ஸஜாதின் துசூ	30
21	இரு ஸஜ்தாவுக்கு மத்தியில் ஒதும் துசூ	32
22	குர்த்தூயின் ஸஜ்தாவின்போது ஒதும் துசூ	33
23	அத்தஹிய்யாத்	34
24	அத்தஹிய்யாத் தூயி பின் நிபி மீது ஸலவாத்து கூறுதல்	35
25	இறுதி அத்தஹிய்யாத்திற்குப் பின் ஸலவாமுக்கு முன் ஒதும் துசூ	36
26	தொழுநைக்கைல் ஸலவாம் கொடுத்த பின் ஒதும் திங்க்கள்	43
27	ஸஜார் தொழுநைக்குப் பிறகு	47
28	திண்டிகாரா - நக்கை தேடி தொழும் தொழுநைக்கையின் துசூ	47
29	காலை - மாலை நேரங்களில் ஒதும் திங்க்	49
30	காலை நேரத்தில் ஒதும் துசூ	51
31	மாலை நேரத்தில் ஒதும் துசூ	51
32	தங்குவதற்கு முன் ஒது வேண்டியவை	62

33	இரவில் தூக்கத்தில் புராம்போது ஒதுவது	69	63	இடி இடிக்கும்போது ஒதும் துசீ	96
34	தூக்கத்தில் அனைத்தின்மை, திடுக்கம், விருக்கி போன்ற நிலைகளில் ஒதும் துசீ	70	64	மறைவேண்டி ஒதும் துசீ	97
35	நல்ல அல்லது தீய கனவு காணும் போது - - -	71	65	மறை பொழியும்போது ஒதும் துசீ	98
36	கெட்ட கனவு கண்டால் - - -	71	66	மறை பயங்பிள் ஒதும் துசீ	98
37	வித்ருநடைய குறுத்தில் ஒதும் துசீ	72	67	மேகம் கலைவதற்காக ஒதும் துசீ	98
38	வித்ரு தொழுகையில் வலமாக கொடுத்த பின் தெவேண்டியது	74	68	பிரை பார்க்கும்போது ஒதும் துசீ	98
39	தூயர்ம், கவலையின் போது ஒதும் துசீ	75	69	நேரங்ப் திறக்கும்போது ஒதும் துசீ	99
40	நினைவு குறைந்த சமயம் ஒதும் துசீ	77	70	சாப்பிடுவதற்கு முன் ஒதும் திங்க்	100
41	எதிரிகளையும் ஆட்சியாளர்களையும் சந்திக்கும் போது ஒதும் துசீ	78	71	சாப்பிட்டு முடிந்ததும் ஒதும் துசீ	101
42	இறைவிகவாசத்தில் சந்தேகம் ஏற்படும்போது ஒதும் துசீ	79	72	உணவிந்தவருக்காக விருந்தினர் செய்யும் துசீ	102
43	கடன் அடைவதற்காக ஒதும் துசீ	80	73	பாளம் வறங்கியவருக்காக அல்லது வறங்கி நாடியவருக்காக ஒதும் துசீ	102
44	தொழுதையிலோ, குர்த்துன் ஒதும் போதோ ஊச வாட்டம் ஏற்படும் போது ஒதும் துசீ	81	74	பிற்கு இல்லத்தில் நேரங்ப் திறப்பவர் ஒதும் துசீ	102
45	காரியங்களில் சிரமம் ஏற்படும் போது ஒதும் துசீ	82	75	நேரங்பாளியின் முன் உணவுகளைஞ்சு வரப்பட்டு அவர் நோன்பை முறிக்காதபோது ஒதும் துசீ	103
46	பாவய் செய்துவிட்டால் என்ன சொல்ல, செய்யவேண்டும்?	82	76	முதல் கனியைப் பார்க்கும்போது ஒதும் துசீ	103
47	தைத்தானையும் அவனது ஊச வாட்டங்களையும் தூரமாக்கும் துசீ	82	77	தும்பவில்லோது ஒதும் துசீ	103
48	விருப்பத்திற்கு மாறாக ஒரு நிகழ்ச்சி நிகழும் போது அல்லது ஏதே மும் பணி தனது ஆற்றல், அதிகாரத்திற்கு உட்பட்டாது போகும்போது குழந்தைகளுக்காக பாதுகாவல் தேடுவதற்கான வார்த்தைகள்	83	78	மணமுடித்துக் கொண்டவரும் புதிய வாகனம் வாங்கியவரும் தனக் கூகு ஒதும் துசீ	104
49	நேராளியை நல்கி விசாரிக்கும் போது ஒதும் துசீ	84	79	மனவியின் கூடும்போது ஒதும் துசீ	104
50	நலம் விசாரிப்பதன் சிறுப்பு	85	80	கோபத்தின்போது ஒதும் துசீ	105
51	உயிர் பிரியாதா என விருக்கி அடைந்திருக்கும் நேராளி ஒதும் துசீ	85	81	துணபத்திற்குள்ளானவரைப் பார்க்கும்போது ஒதும் துசீ	105
52	மரண நேரம் நெருங்கியவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய திங்க்	88	82	சபையில் ஒதும் துசீ	106
53	துணபம் நேர்ந்தான் ஒதும் திங்க்	88	83	சபை கலையும்போது ஒதும் துசீ	106
54	மரணமடைந்தவரின் கண்களை மூடும் போது ஒதும் துசீ	88	84	சபைகளை முடித்துவைக்கும்போது ஒதும் துசீ	106
55	ஐணாஸா தொழுதையில் ஒதும் துசீ	89	85	அல்லாற்வக்காக உண்ணை நேசிக்கிறேன் எனக்குறியவருக்காக ஒதும் துசீ	107
56	குழந்தைக்கான ஐணாஸா தொழுதையில் ஒதும் துசீ	92	86	அம்மாறு உண்ணை மன்னிப்பாளாக எனக் கூறியவருக்காக ஒதும் துசீ	108
57	இறப்புக்கு ஆற்றல் கொல்வதற்கான துசீ	93	87	உபகாரம் செய்தவருக்காக ஒதும் துசீ	108
58	மரணமடைந்தவரை மன்னாறையில் வைக்கும்போது ஒதும் துசீ	94	88	தஜ்ஜாவில் குறுப்பத்தைவிட்டும் பாதுகாவல் தேடுவதற்கான திங்க்	109
59	அடக்கம் செய்த பின் ஒதும் துசீ	94	89	அல்லாற்வக்காக உண்ணை நேசிக்கிறேன் எனக்குறியவருக்காக ஒதும் துசீ	109
60	மன்னாறைகளைத் திரிக்கும்போது ஒதும் துசீ	95	90	தனது செல்வத்தை உண்கள் முன் சமர்பிப்பவருக்காக ஒதும் துசீ	109
61	பவுமாக காற்றுடிக்கும்போது ஒதும் துசீ	95	91	கட்கைத் திறுப்பிக் கொடுக்கும்போது கடன் வறங்கியவருக்காகச் செய்யும் துசீ	110
62		95	92	வீரங்கை அஞ்சும்போது ஒதும் துசீ	110

93	அம்பளிப்பு அல்லது தங்ம் செய்வருக்கு ஒதும் தூதி	110	
94	சுது ஏத்தை வெறுக்கும்போது ஒதும் தூதி	111	125 பிரீசேர்க்கை
95	வாகனிக்கும்போது ஒதும் தூதி	112	126 தல்பியா
96	பயன்த்தின் தூதி	113	127 பதற்றம் அடையும்போது ஒதுவேண்டியது
97	ஐந்துள் ஸ்ரூபமிழ்போது ஒதும் தூதி	114	128 நிராகரிப்பவர் துமிழ்போது கூறவேண்டியது
98	கடை_வீதியில் ஸ்ரூபமிழ்போது ஒதும் தூதி	115	129 நிராகரிப்பவர் ஸ்வாம் கூறும்போது சொல்லவேண்டியது
99	வாகனம் சூக்கி விழுந்தால் - - -	116	130 நோன்பாளி ஏசப்படும்போது கூறவேண்டியது
100	பயனிர் மற்றவருக்காகச் செய்யும் தூதி	116	131 ஆடி, மாடு, ஓட்டகங்களை அழுக்கும்போது - - -
101	பயனிர்க்காக மற்றவர் செய்யும் தூதி	116	132 முர்க்கத்தனம் கொண்ட கைத்தான்களின் சதியை முரியடிக்க
102	டயாராள நிடங்களில் ஏழும்போது தங்மும் கீழே இருக்கும்போது தல்லிருந் சொல்ல வேண்டும்	117	133 பாவமன்னிப்புத் தேடும்போது
103	அதிகாலையில் பயனி ஒதும் தூதி	117	134 ஸாப்ளூஞ்சுவாங், அல்லும் து வில்லாங், வாதிவாங் இண்ண்வாங், அல்லாங் அக்பர் ஆகியவற்றின் சீப்பு
104	பயன்த்திலும் மற்ற நோத்திலும் எங்காவது தங்கும் போது ஒதும் தூதி	118	135 நூி (ஸ்வ) அவர்கள் எவ்வாறு தல்லித் தெய்வார்கள்?
105	பயன்த்திலிருந்து திரும்பும்போது ஒதும் தூதி	118	
106	மகிழ்ச்சிக்குரிய அல்லது வெறுப்புக்குரிய பொருள் எதிர்படும்போது ஒதும் தூதி	119	
107	ஸ்வாவந்து சொல்வதன் சீப்பு	120	
108	ஸ்வாத்தைப் பரப்புவது	120	
109	சேவல் கூவும்போதும் கழுதை கந்தம்போதும் ஒதும் தூதி	121	
110	இரவில் நாய் குரைக்கும்போது ஒதும் தூதி	122	
111	பிரைரத் திட்டனால் ஒதும் தூதி	122	
112	ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைப் புகழும்போது கூற வேண்டியது	123	
113	நுக்குலம் யானிக்கும் ஊஜருல் அஸ்வதூதுமினையில் ஒதும் தூதி	123	
114	ஸஃபா, மாவா குன்றுகளில் ஏறி நிற்கும்போது ஒதும் தூதி	124	
115	அரச்சா நூள் தும்பூங் 9 - - ஒதும் தூதி	125	
116	மக்அருவ் ஹாஸில் (முஸ்தலிபாவில்) ஒதும் திக்க	126	
117	கல்வீயிழபோது ஒவ்வொரு கல்வுக்கும் தக்கிர் சொல்ல வேண்டும்	126	
118	ஆஜருல் அஸ்வத் டன் மூனையில் தக்கிர் சொல்வது	127	
119	தீரி தோல்வி அடைய ஒதும் தூதி	127	
120	ஒரு கூட்டாத்தாங் குறித்து அஞ்சம்போது ஒதும் தூதி	128	
121	ஆச்சரியத்தின்போதும் மகிழ்ச்சியின்போதும் ஒதும் தூதி	128	
122	சந்தோஷமான செய்தி வஞ்சம்போது ஒதும் தூதி	128	
123	டடவில் வவி ஏழும்போது ஒதும் தூதி	129	
124	கண் திண்டிக்காக ஒதும் தூதி	129	

தீக்ர் - அல்லாஹ்வை நினைவுகூர்வதன் சிறப்பு

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

قالَ اللَّهُ تَعَالَى فَإِذْ كُرُونِي أَذْكُرْ كُمْ وَأَشْكُرْ وَلَا تَكْفُرُونِ ﴿٤﴾

"எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்; (என் அருட்கொட்டகளை மறுத்து) நன்றி மறவாதிர்கள்".
(குர்ஆன் 2:152)

"இறைநம்பிக்கை கொண்டவர்களே, அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவுகூருங்கள்" (குர்ஆன்: 32:41)

وَالَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ كَفَرُوا
وَأَجْرًا عَظِيمًا

"அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவுகூரக் கூடிய ஆண்கள் - பெண்கள் யாரோ அவர்களுக்கு மன்னிப் பையும் மகத்தான கூலியையும் அல்லாஹும் தயார் செய்து வைத்துள்ளான்".
(குர்ஆன் 32:35)

وَأَذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرَّعًا وَخِفْفَةً وَدُكْنَ الْجَهَرِ
مِنَ الْقَوْلِ بِالْفَدِوٍ وَالآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ

"மேலும் காலையிலும் மாலையிலும் - உம் மனத்திற் குன் பணிவாகவும் அச்சத்துறையும் மெதுவான குரவிலும் உம் இறைவனை நினைவுக்காராக / மேலும் அலட்சியமாய் இருப்பவர்களுன் நீரும் ஒருப்பாகி விடாதீர்"

(குருதூண் 7:205)

وَقَالَ ﴿مَثُلُ الدِّينِ يَدْكُرُهُ وَالَّذِي لَا يَدْكُرُهُ مُثُلُ
الْحَيِّ وَالْمِيتِ﴾

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"தன் இறைவனை நினைவுக்குரிர மனிதன் மற்றும் தன் இறைவனை நினைவுக்காரத மனிதன் இருவரின் உதாரணம் உயிருள்ளவனையும் மரணமானவனையும் போன்றதாகும்" நூல்: புகாரி - ஃபத்ஹுல் பாரி

(பாகம் 11 பக்கம் 208.)

وَقَالَ ﴿أَلَا أَنْتُمْ بَخِيرُ أَعْمَالِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ
مَلِئِكِكُمْ، كَأَزْفَهَاهَا فِي دُرْجَاتِكُمْ، وَبَخِيرٌ لَكُمْ مِنْ
إِنْفَاقِ الدَّهْبِ وَالْوَرِقِ، وَبَخِيرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقُوا
عَذَوْكُمْ فَضَرِبُوا أَعْيُافَهُمْ وَيَضَرِبُوا أَغْنَافَكُمْ؟﴾
قالُوا بَلِي . قَالَ : (ذِكْرُ اللَّهِ تَعَالَى)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வினாவினார்கள்: நான் உங்களுக்கு ஓர் அமலை அறிவித்துத் தரவா? அது உங்களின் எல்லா அமல்களை விடவும் சிறந்தது. உங்கள் அரச(ன் கிறைவ)னிடத்தில் மிகவும் தூய்மையானது: உங்கள் அந்தஸ்துகளை உயர்த்தக் கூடியது: தங்கம் வெள்ளியை நீங்கள் செலவு செய்வதை விடவும் உங்களுக்குச் சிறந்தது:

மட்டுமல்ல, நீங்கள் உங்கள் எதிரிகளுடன் போர்ட்டு- நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்களின் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்ததும் ஆகும்" தோழர்கள்: "அவரியம் கற்றுத்தாருங்கள்: "நுபியவர்கள் கூறினார்கள்: அருநான் அல்லாவும்வை திக்கு செய்வது- நினைவுக்குவது"

நூல்: திர்மதி பாகம் 5 பக்கம் 459.

இப்புனுமாஜூ பாகம் 2 பக்கம் 1245.

பார்க்க: ஸஹ්யம் இப்புனுமாஜூ பாகம் 2.

பக்கம் 316.

ஸஹ්யம்: திர்மதி பாகம் 3 பக்கம் 139.

وَقَالَ ﴿يَقُولُ اللَّهُ تَعَالَى : أَنَا عِنْدُ طَنَّ عَبْدِيِّ سِيِّ
وَأَنَا مَعْهُ إِذَا ذَكَرْتِي، فَلَمَّا ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي،
وَإِنْ ذَكَرْنِي فِي مَلَكٍ ذَكَرْتُهُ فِي مَلَكٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقْرَبَ إِلَيَّ
شَرِّاً تَقْرَبَتْ إِلَيْهِ فِرَاعَأُ وَإِنْ تَقْرَبَ إِلَيَّ دُرَاعَأُ تَقْرَبَتْ إِلَيْهِ بَاعَأُ،
وَإِنْ أَهْانَنِي يَعْنِي أَهْنَتْهُ هَرَوْلَةُ﴾

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "அவ்வாலும் கூறுகிறான்: என் அடியான் (மனிதன்) என்னைக் குறித்து என்ன என்னாம் கொண்டுள்ளானோ அதற்கு ஏற்பாவே நான் உள்ளேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருக்கிறேன். அவன் என்னை மனத்திலுள் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் மனத்திலுள் நினைவு கூருகிறேன். அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால், அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூருகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு மூழ் நெருங்கிச் செல்கிறேன்; அவன் என்னை நோக்கி ஒரு மூழ் நெருங்கிச் வந்தால் நான் அவனை நோக்கி

ஒரு பாகம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஒட்டோடிச் செல்கிறேன்”.

நூல்: புகாரி பாகம் 8 பக்கம் 171.
முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2081.

**وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُشِّرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ
يَا رَسُولَ اللَّهِ إِنَّ شَرِائِعَ الْإِسْلَامِ قَدْ كُثِرَتْ عَلَيَّ فَأَخْبِرْنِي
بِشَيْءٍ أَنْشَبَتْ بِهِ . قَالَ : ((لَا يَأْكُلُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ))**

அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ் வின் தூதரே இஸ்லாத்தின் கடமைகள் - நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகி விட்டன. எனவே ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் அறிவித்துத் தாருங்கள்; நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன்”. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமது நாவு அல்லாஹ் வின் திக்ரில் ஈடுபட்டுப் பக்கமையாக இருக்கட்டுமாக”.

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 458.
இப்னுமாஜா பாகம் 2 பக்கம் 1246.
ஸஹීஹ்-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 139.
ஸஹීஹ் இப்னு மாஜா பாகம் 2.
பக்கம் 317.

**وَقَالَ : ((مَنْ قَرَأَ حُرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ .
وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا ، لَا أَقُولُ : (الْمَهْ) حَرْفٌ ؛ وَلِكِنْ :
أَفْ حَرْفٌ ، وَلَامٌ حَرْفٌ ، وَمِيمٌ حَرْفٌ))**

அண்ணால் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “எவர் அல்லாஹ் வின் வேதத்தில் இருந்து ஓர் எழுத்தை ஒதுக்கி நாரோ அவருக்கு அதன் பொருட்டால் ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை, அதைப்போன்ற பத்து நன்மைகளுடன் அதிகரிக்கிறது. அவிஂப், வாம், மீம் என்பது ஓர் எழுத்து என்று நான் கூறவில்லை. மாறாக அவிஂப் ஓர் எழுத்து ‘வாம்’ ஓர் எழுத்து, ‘மீம்’ ஓர் எழுத்து”.

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 175. ஸஹීஹ்-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 9. அல்ஜாமி உஸ் ஸகிர் பாகம் 5 பக்கம் 340.

**وَعَنْ عَقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : حَرْجٌ رَسُولُ اللَّهِ
وَنَحْنُ فِي الصَّفَةِ فَقَالَ : ((أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُو كُلَّ يَوْمٍ إِلَى
بَطْحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأْتِي مِنْهُ بِنَاقَتِينَ كَوْمَادِينَ فِي غَيْرِ إِنْ
وَلَا قِطْعَيْرَ رَحْبِيْمَ ؟ فَقَلَّا : يَا رَسُولَ اللَّهِ نَحْنُ بَذَلِكَ . قَالَ :
((أَفَلَا يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمُسْجِدِ فَيَعْلَمُ ، أَوْ يَقْرَأُ آيَتَينِ
مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرَهُ مِنْ نَاقَيْنِ ، وَنَلَاثَتْ خَيْرَهُ مِنْ
نَلَاثَ ، وَأَرْبَعَ خَيْرَهُ مِنْ أَرْبَعَ ، وَمِنْ أَعْدَادِهِنَّ مِنْ الْأَبْلِ))**

ஏக்பா இப்னு ஆமிர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் ஸாஃப்பாவில் (மஸ்ஜிதின் முன்வராந்தாவின் திண்ணையில்) இருந்து கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (வீட்டில் இருந்து) வெளியே வந்தார்கள். அப் போது கூறினார்கள்: தினமும் பத்துமாவுக்கு அல்லது அகிகிற குச் சென்று அங்கிருந்து பெரிய பெரிய கொழுத்த இரண்டு

ஒட்டகங்களை பாவமோ பந்தமுறிவோ இல்லாத வகையில் கொண்டு வருவதை விரும்புவர் உங்களில் எவரும் உண்டா?'' அதற்கு நாங்கள் கூறினோம்: ''அல்லாஹ் வின் தூதரே! நாங்கள் அனைவருமே அதை விரும்புகிறோம்.'' நபியவர் கள் சொன்னார்கள்: உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குச் சென்று, அல்லாஹ் வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களைக் கற்றுக் கொடுக்கவோ ஓதுவோ செய்யலாமோ! இரண்டு வசனங்களை ஓதுவது அவருக்கு இரண்டு ஒட்டகங்களை விடவும் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் என்றால் மூன்று ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். நான்கு வசனங்கள் என்றால் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். இவ் வாரே அவற்றின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப உள்ள அத்தனை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும்''

நூல்: ஸஹිஹ்-அல் முஸ்லிம் பாகம் 1
பக்கம் 553.

وَقَالَ : ((مَنْ فَعَدَ مَفْعِدًا لَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنْ
اللَّهِ تِرَةٌ، وَمَنْ اضْطَجَعَ مَضْجَعًا لَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ
كَانَتْ عَلَيْهِ مِنْ الْلَّهِ تِرَةٌ))

அண்ணல் நபி (ஸஹ) அவர்கள் அருளினார்கள்: ''ஒரு வர் தான் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ் வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அல்லாஹ் வின் புறத்திலிருந்து அவர் மீது அது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும். ஒருவர் தான் படுத்திருந்த இடத்தில் அல்லாஹ் வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அதுவும் அல்லாஹ் வின் புறத்திலிருந்து அவர் மீது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும்''. நூல்: அபுகாலுக், பாகம் 4 பக்கம் 264.

وَقَالَ : ((مَا جَلَسَ قَوْمٌ مَّمْبُودُونَ إِلَّا كَانُوا عَلَيْهِمْ تِرَةٌ فَإِنْ شَاءَ
عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ)).

''எந்த ஒரு கூட்டத்தினரும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ் வை நினைவு கூர்ந்திடாமலும் தங்களின் நபி மீது ஸலவாத் சொல்லாமலும் இருப்பார்களானால் அது அவர்கள் மீது நஷ்டத்திற்குரியதாகவே அமைந்துவிடும். பிறகு அவன் நாடினால் அவர்களை வேதனையில் ஆழ்த்துவான்; அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான்''.

நூல்: திர்மிதி.பார்க்க: ஸஹිஹ்-அத் திர்மிதி பாகம் 3 பக்கம் 140.

وَقَالَ : ((مَا مِنْ قَوْمٍ يَقُومُونَ مِنْ مُجْلِسٍ لَا يَذْكُرُونَ اللَّهَ
فِيهِ إِلَّا قَاتُوا عَنْ مِثْلِ حِيفَةِ حِيَارٍ وَكَانَ هُمْ حَسَرَةٌ))

''ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ் வை நினைவு கூர்ந்திடாமல் எழுந்தார்களோயானால், அவர்கள் செத்த கழுதையை விட்டு விட்டு எழுந்து சென்றவர்கள் போல் ஆவார்கள். மேலும் அது அவர்களுக்குக் கைசேதமாகவே அமையும்!''

உறக்கத்திலிருந்து விழித்த பின் ஒதுவேண்டியவை

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي اَخْيَانَ بَعْدَ مَا اَمَّاَتَنَا وَإِلَيْهِ النُّشُورُ .

1. எல்லாப் புகழும் அல்லாஹ்வக்கே; அவனே நம்மை மரணம் எனும் தூக்கத்தில் ஆழ்த்தியபின் உயிர்பெற்றெழுச் செய்தான். மேலும் (நாளை மறுமையில்) மீண்டும் எழுப்பப்பட்டு அவனிடமே செல்ல வேண்டியள்ளது.

நூல்: புகாரி, முஸ்லிம்.

2. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் இரவில் விழித்த நேரத்தில் அல்லது (அதிகாலையில்) விழித்தெழும் நேரத்தில் இவ்வாறு ஒட்டும்:

لَا إِلَهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ . سُبْحَانَ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلَا إِلَهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةٌ إِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيمِ رَبِّ الْعِزَّةِ اغْفِرْلِي .

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே. புகழ் அனைத்தும் அவனுக்கே. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கிறான். அல்லாஹ் தூய்மையான வன். மேலும் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும் அல்லாஹ் மாபெரியவன். அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் அதிகாரமும் இல்லை. அவன் மக்துவமிக்கவன்; யாவும் அறிந்தவன். என் இறைவனே, என்னை மன்னித்தருள்வாயாக!”)

இவ்வாறு கூறினால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் வலீத் என்பார் இவ்வாறு கூறுகிறார்: “பிறகு அந்த மனிதர் என்ன பிரார்த்தனை செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும். பிறகு எழுந்து உள்ள செய்து அவர் தொழுவாரெனில் அவரது தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்”.

நூல்: புகாரி பாகம் 3 பக்கம் 39.

இப்பு மாஜா பாகம் 2 பக்கம் 335.

பார்க்க: ஸஹீஹ் இப்புமாஜா பாகம் 2.

பக்கம் 335.

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي عَافَنِي فِي جَسَدِي وَرَدَ عَلَيْ رُوحِي
وَأَذْنَنِي بِذِكْرِهِ

3. பொருள்: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனே என் உடலுக்கு சகம் அளித்தான். மேலும் எனது உயிரை எனக்குத் திருப்பிக் கொடுத்தான். மேலும் தன்னை நினைவுகூர்வதற்கு எனக்கு அனுமதியளித்தான்”.

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 473.

பார்க்க: ஸஹீஹ்-த் திர்மிதி பாகம் 3.

பக்கம் 144.

فَإِنَّهُ نَحْلَقُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَخْتَلَافُ اللَّيلِ وَالنَّهَارِ
لَا يَأْتِي لِأَوْلَى الْأَلَابِ () الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقَعْدًا
وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبِّهَا
مَا خَلَقَتْ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقَنَا عَذَابَ النَّارِ () رَبَّنَا إِلَكَ

مَنْ تُدْخِلَ السَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ)
رَبَّنَا إِنَّا سَمِعْنَا مَنَادِيًّا يُنادِي لِلْأَعْجَنِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ قَامُنَا رَبَّنَا
فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِرْ عَنْ أَسْيَانَا وَتَوَفَّنَا مَعَ الْأَمْرَارِ () رَبَّنَا
وَآتَنَا مَا رَعَدْنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ
لَا خَلِفُ وَالْيَعَادَ ()

4. பொருள்: திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்திருப்பதிலும், இரவு - பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோர்க்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும் போதும் உட்காரும் போதும் படுத்திருக்கும் போதும் (ஆக எல்லா நிலைகளிலும்) அல்லாஹ்ரவ்வை நினைவு கூர்கிறார்கள். மேலும் வானங்களிலும் பூமியிலும் சிந்தனை செலுத்துகிறார்கள். (பிறகு அவர்கள் இப்படிப் பிரார்த்தனை புரிகிறார்கள்:) எங்கள் இறைவனே, இவை அனைத்தையும் வீணாக (யாதொரு நோக்கமுமின்றி) நீ படைக்கவில்லை. (வீணான செயல் களை விட்டு) நீ தூய்மையானவன். எனவே நரக வேதனை யிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றுவாயாக. எங்கள் இறைவனே, நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ அவனை நீ உண்மையில் கேவலப்படுத்தி விட்டாய். மேலும் இப்படிப் பட்ட அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர். எங்கள் அதிபதியே, இறைவி சிவாசத்தின் பக்கம் அழைக்கக் கூடிய ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்றோம். உங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று அவர்களினார். நாங்கள் ஏற்றுக் கொண்டோம். எனவே எங்கள் இரட்சக்ஞை, எங்கள் குற்றங்குறைகளை மன்னித்தருள்வாயா! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயா! மேலும் எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வா

யாக! மேலும் எங்கள் அதிபதியே! உன்னுடைய தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறைவேற்றித் தருவாயாக! மேலும் மறுமைநாளில் எங்களைக் கேவலப்படுத்திட வேண்டாம்! திண்ணமாக நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்!!'

குர்தூன்: 3:190-194.

புகாரி பாகம்: 8 பக்கம் 235

முஸ்லிம் பாகம் 1 பக்கம் 530.

ஆடை அணிந்தபின் ஒதும் துஆ

اَحَمْدُ اللَّهُ الدُّلِيُّ كَسَانِيٌّ هَذَا (التَّوْبَ) وَرَزَقْنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ
مِنِّي وَلَا قُوَّةٌ

5. பொருள்: "எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அவனே இந்த ஆடையை எனக்கு அணிவித்தான். என்னி டந்தில் எந்த ஆற்றலும் சக்தியுமின்றியே இதனை எனக்கு வழங்கினான்".

நூல்: அழு தாலுத், திர்மிதி, இப்னு மாஜா, பார்க்க: இர்வாவுல் ஃஃகலீல் பாகம் 7 பக்கம் 47.

புத்தாடை அணிந்தபின் ஒதும் துஆ

اَللَّهُمَّ كَمَّ اَحْمَدْ اَنْتَ كَسَوتِيَّهُ اَسَالْكَ مِنْ خَيْرٍ وَّكُحْرٍ مَا
صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ؟

6. பொருள்: யா, அல்லாஹ்! உனக்கே எல்லாப் புகழும். நீயே எனக்கு இதனை அணிவித்தாய். இதன் நன்மையையும் எதற்காக இது தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உண்ணிடம் கோருகிறேன். மேலும் இதன்

தீமையை விட்டும் எதற்காக இது தயார் செய்யப்பட்டதோ அதன் தீமையை விட்டும் நான் உண்ணிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்”.

நூல்: அபூ தாலூத், திர்மிதி, அல்லாஹினியின் முக்தஸர் ஷமாயிலுத் திர்மிதி பக்கம் 47.

புத்தாடை அணிபவருக்காகக் கேட்க வேண்டிய துறை

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

7. பொருள்: நீ இதனை - பழயதாகும் வரை அணிந்திடுவாய்; மேலும் இதற்குப் பகரமாக அல்லாஹ் இன்னொரு ஆடை வழங்கிடுவான்”.

நூல்: அபூ தாலூத் பாகம் 4. பக்கம் 41.

إِلٰهٌ مُجْدِداً وَعِشْ حَيْدَراً وَمَتْ شَهِيداً

8. பொருள் “புத்தாடை அணிந்திடு: புக்ஸோடு வாழ்ந்திடு மேலும் உயிர்த் தியாகியாக மரணம் அடைந்திடு”.

நூல்: இப்பு மாஜா, பாகம் 2 பக்கம் 1178.

பகவி பாகம் 12 பக்கம் 41.

பார்க்க: ஸஹீஹ் இப்புமாஜா
பாகம் 2 பக்கம் 275.

ஆடையைக் களையும் போது ஒதுவேண்டியது

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

9. அல்லாஹின் திருப்பெயர் கொண்டு...!

நூல்: திர்மிதி பாகம் 2 பக்கம் 505.
பார்க்க: அல்லாஹு ஹதீஸ் எண் 49.
ஸஹீஹால் ஜாமிஃ் பாகம் 3.
பக்கம் 203.

கழிப்பிடம் நுழையும் போது ஒது வேண்டியது
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ إِنِّي أُعُوذُ بِكَ مِنْ الْخَيْرِ وَالْخَيْرُ]

10. பொருள்: அல்லாஹின் திருப்பெயர் கொண்டு...! யா அல்லாஹ்! தீய ஆண்கள் - தீய பெண்களை விட்டு உண்ணிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்”.

நூல்: புகாரி, பாகம் 1 பக்கம் 45.
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 283.

(ஸுரம்பத்தில் ‘பில்மில்லாஹ்’ இருப்பதாக ஸயீத் இப்பு மன்குர் அறிவித்துள்ளார்கள்: ஃப்தல்ஹால் பாரி பாகம் 1 பக்கம் 244)

கழிப்பிடத்திலிருந்து வெளியேறும்போது ஒதுவேண்டியது

غُفرانَكَ

1. (யாஅல்லாஹ்) “உண்ணிடம் பாவமன்னிப்பு கோருகிறேன்”.

நூல்: திர்மிதி, அபூதாலூத், இப்புமாஜா.
உனு செய்யுமுன் ஒதுவேண்டியது

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

12. அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு...!

நூல்: அழுத் தாலுத், இப்புமாஜூ, அஹ்மத், பார்க்க: இர்வா வுல் ஃகலீல் பாகம் 1 பக்கம் 22.

உளு செய்தபின் ஒதுவேண்டியது

اَللّٰهُمَّ اَنْ لَا إِلٰهٌ اَلاَّ هُوَ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

13. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை - துணை யாருமில்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் தூதருமாவார்கள் என்றும் சாட்சியம் அளிக்கிறேன்."

நூல்: ஸஹීத் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 209.

اللّٰهُمَّ اجْعِلْنِي مِنَ التَّوَابِينَ وَاجْعِلْنِي مِنَ الْمُطَهَّرِينَ .

14. யா அல்லாஹ்! என்னை - பாவமீட்சி தேடக் கூடியவர்களுள் ஒருவனாக ஆக்கியருள்வாயாக. மேலும் மிகவும் தூய்மை பெற்றவர்களுள் ஒருவனாகவும் ஆக்கியருள்வாயாக!"

நூல்: திர்மிதி பாகம் 1. பக்கம் 78.

سُبْحَانَكُ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنَّ لَا إِلٰهٌ إِلٰهٌ إِلٰهٌ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ .

15. (யாஅல்லாஹ்) "உன்னைப் புகழ்வதோடு நீ தூய்மையானவன் என்று துநிக்கவும் செய்கிறேன். வணக்கத்திற்கு உரிய

இயறுவன் உன்னைத் தவிர வேறு யாரும் கிள்ளை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். உன்னிடமே நான் பாவமன்னிப்பு கோருகிறேன் மேலும் (பாவமீட்சி தேடி) உன்னிடமே நிறுகிறேன்".

நூல்: நஸாச், பக்கம் 173.

வீட்டில் இருந்து புறப்படும்போது ஒதும் 'திக்க'

سِمْ اللّٰهِ تَوَكَّلْتُ عَلٰى اللّٰهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلٰهٌ بِاللّٰهِ

16. அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு.. அல்லாஹ்வின் மீதே நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அல்லாஹ்வின் தவியும், பாதுகாப்புமி(ன்றி) (நன்மைகள் செய்வதற்கு) எந்த ஆற்றலும் கில்லை,(தீமைகளை விட்டு விலக) எந்த சக்தியும் கில்லை.

நூல்: அழுதாலுத் பாகம் 4 பக்கம் 325
திர்மிதி பாகம் 5 பக்கம் 490.
பார்க்க: ஸஹීஹ்-ஏ திர்மிதி
பாகம் 3 பக்கம் 151.

اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أَزَلَّ أَوْ أَظِلَّمُ، أَوْ أَجْهَلُ، أَوْ يُجْهَلُ عَلَيَّ .

17. "யா அல்லாஹ் நான் உன்னிடம் பாதுகாவல் தெடுகிறேன்; நான் வழிதவறிப் போவதில் இருந்தும்! அல்லது நான் வழிசூருகுவதில் இருந்தும் அல்லது வழிசூருக்கச் செய்யப்படுவதில் இருந்தும்! அல்லது நான் பிறர் மீது அந்தி இழைப்பதில் இருந்தும்! அல்லது பிறர் என் மீது அந்தி இழைப்பதில் இருந்தும்! அல்லது நான் பிறரிடம் அறியாத்த ணமாக நடப்பதில் இருந்தும் அல்லது என்னிடம் பிறர்

அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும் (உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்)“

நூல்: அழுகாலுத், திர்மிதி, நஸாச இப்னுமாஜா. பார்க்க: ஸஹிஹ்-இத் திர்மிதி பாகம் 3 பக்கம் 152 ஸஹிஹ்-இப்னுமாஜா பாகம் 2 பக்கம் 336.

வீட்டில் நுழையும் போது ஒதும் திங்க

بِسْمِ اللَّهِ وَجْهًا، وَبِسْمِ اللَّهِ خَرْجَا، وَعَلَى رَبِّنَا تَوَكَّلْنَا.

18. “அல்லாஹ் வீர்சக்னி திருப்பெயர் கொண்டு பிரவேசித்தோம். அல்லாஹ் வீர்சக்னி திருப்பெயர் கொண்டு வெளியேறினோம். மேஜூம் எங்கள் கிரட்சகன் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளோம்”. நூல்: அழுகாலுத், பாகம் 4 பக்கம் 325

மஸ்ஜிதுக்குப் போகும்போது ஒதும் துஆு

اللَّهُمَّ اجْعَلْ فِي قُلُبِّي نُورًا ، وَفِي لِسَانِي نُورًا ، وَاجْعَلْ فِي شَعْنَاعِي نُورًا ، وَفِي إِيمَانِي نُورًا ، وَاجْعَلْ فِي بَصَرِّي نُورًا ، وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا ، وَمِنْ أَمَامِي نُورًا ، وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا . اللَّهُمَّ اعْطِنِي نُورًا .

19. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் ஒளி வழங்குவாயாக. எனது நாவில் ஒளி வழங்குவாயாக. எனது செவியில் ஒளி வழங்குவாயாக. எனக்கு முன்னால் ஒளி வழங்குவாயாக! எனக்கு

மேலே ஒளி வழங்குவாயாக! எனக்குக் கீழே ஒளி வழங்குவாயாக! யா அல்லாஹ் எனக்கு ஒளி வழங்குவாயாக!

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 530.

(புகாரியின் விரிவுரை ஃபத்தஹ்-இல் பாரியில் சில பயனுள்ள வாரித்தைகள் கூடுதலாக உள்ளன. பாகம் 11 பக்கம் 116.)

மஸ்ஜிதினுள் நுழையும் போது ஒதும் துஆு

أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيرِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ [وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ] ، اللَّهُمَّ افْتُحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ .

20. மகத்துவம் கொண்ட அல்லாஹ்-வைக் கொண்டும் அவனது திருமுகத்தைக் கொண்டும் அவனது நிலையான மேலாதிக்கத்தைக் கொண்டும் - விரட்டப்பட்ட ஸஹத் தானன் விட்டுப் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ் வீர்சக்னி திருப்பெயர் கொண்டு (மஸ்ஜிதில் நுழைகிறேன்) இறையருஞம் சாந்தியும் இறைத் தூதர் மீது உண்டாவதாக! யா அல்லாஹ்! எனக்காக உனது அருள்வாயில்களைத் திறந்துவிடுவாயாக!”

நூல்: அழு தாலுத், ஸஹிஹ்-இல் ஜாமிஃ, நூலில் பரர்க்க ஹதிஸ் நம்பர்: 4591, இப்னு ஸான்ஸி ஹதிஸ் நம்பர் 88. நாலிருத்தின் அல்பானி அவர்கள் இந்த ஹதிஸை ‘ஹஸன்’ எனக் கூறியுள்ளார்கள்.

அழு தாலுத்: பாகம் 1 பக்கம் 126

முஸ்லிம்: பாகம் 1 பக்கம் 494

இப்னு மாஜாவில் ஃபாத்திமா (ரவி) அவர்களிடம் இருந்து இந்த துஆ அறிவிக்கப்பட்டுள்ளது:

(பொருள்: யா அல்லாஹ்! என்னுடைய பாவங்களை மன் னிப்பாயாக. எனக்கு உனது அருள் வாயில்களைத் திறந்துவி டுவாயாக) அல்பானி அவர்கள், இதனைச் சான்றுகளின் அடிப்படையில் 'ஸஹිஹ்' என்று கூறியுள்ளார்கள்.

பார்க்க: இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 128-129 மஸ்ஜிதில் இருந்து வெளியே வரும்போது ஒத்தேண்டிய

துதி

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ
إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، اللَّهُمَّ اغْصِنْنِي مِنَ الشَّيْطَانِ
الرَّجِيمِ

21. "அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறையருளும் சாந்தியும் இறைத் தூதர் மீது உண்டாவதாக! யா அல்லாஹ் நான் உனது கிருபையை யாசிக்கிறேன். யா அல்லாஹ் விரட்டப்பட்ட ஷாத்தானை விட்டு என்னைப் பாதுகாப்பா யாக!

நால்: எண் 20-ன் கீழ் உள்ள நால்களைப் பார்க்க. மேலும் எனும் வார்த்தைகள் இப்னு மாஜாவில் வந்துள்ளன. இப்னு மாஜா பாகம் 1 பக்கம் 129.

பாங்கின் தீக்கரை

22. (அ) பாங்கு சொல்பவருக்கான பதிலில் - அவர் சொன்ன வர்த்தையினையே திரும்பச் சொல்ல வேண்டும். ஆனால் **حَمْرَّ عَلَى الْفُلَاحِ حَمْرَّ عَلَى الصَّلَاةِ** இவ்விரண்டின் பதிலில்:

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

என்று சொல்ல வேண்டும். (போருள்:) அல்லாஹ்வின் உதவியும், பாதுகாப்புமின்றி (நான்மைகள் செய்வதற்கு) ஏந்த ஶீர்றும் கில்லை, நீகைகளை விட்டு விலக) ஏந்த சக்தியும் கில்லை.

நால்: புகாரி பாகம் 1 பக்கம் 152. முஸ்லிம் பாகம் 1 பக்கம் 288.

أَشْهُدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
أَنَّ مَمْوُلِيْنِتُهُ مُتَّعِظُونَ
أَنَّ مَمْوُلِيْنِتُهُ مُتَّعِظُونَ

23. (ஆ) பாங்கு சொல்பவர் என்று மொழிந்ததும் அதற்கு பதிலில் பின்வரும் திக்ரைக் கூற வேண்டும்.

وَأَنَا أَشْهُدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّداً
عَبْدَهُ وَرَسُولُهُ رَضِيَّتُ بِاللَّهِ رَبِّنَا وَمَيْمَنَدُ رَسُولَهُ
وَبِالْإِسْلَامِ دِينَنَا .

"மேலும் நானும் சாட்சியம் அளிக்கிறேன். அதாவது, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்-வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மத் நபி அல்லாஹ்வின் அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும்! நான் அல்லாஹ்-வை இரட்சகன் - அதிபதி என்றும் முஹம்மது

நபியை தூதர் என்றும் இஸ்லாத்தை இறைமார்க்கம் என்றும் பொருந்திக் கொண்டேன.

நால்: இப்னு ஹாஸைமா
பாகம் 1 பக்கம் 220
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 290.

24. (இ) பாங்கு சொல்பவருக்கு பதிலளித்த பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும்.

நால்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 288.

اللَّهُمَّ رَبِّ هَذِهِ الدَّعْوَةِ التَّائِمَةِ وَالصَّلَاةِ الْفَالِهَةِ أَتِ
مُحَمَّدَنَ اللُّوْسِيَّةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا
مُحَمَّدًا إِلَيْهِ الَّذِي وَعَدْتَهُ [إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ]

25. (ச) “யா அல்லாஹ்! இந்த முழுமையான அழைப்பு மற்றும் நிலையான தொழுகையின் இரட்சகனே; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பிரத்தியேக நெருக்கத்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! மேலும் ‘மகாம் மலைமுத்’ எனும் புகழுக்குரியதோர் இடத்தில் அவர்களை எழுப்புவாயாக! அவ்வாறே நீ வாக்குறுதி அளித்துள்ளாய்; திண்ணமாக நீ வாக்குறுதி மீறுவதில்லை!

நால்: புகாரி பாகம் 1 பக்கம் 152

பிறை வளைவினான் கொடுக்கப்பட்ட வார்த்தை பைஹை (பாகம் 1 பக்கம் 410) உடையதாகும். அதன் அறிவிப்பு உறுதியானது. பார்க்க: ஷாக் அப்துல் அளீஸ்

இப்னு பாஸ் அவர்களின் ‘துஹ்ஃபதுல் அக்யார்’ எனும் நாலை!

26. (ஒ) பாங்கு - இகாமத் இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆு மறுக்கப்படுவதில்லை.

நால்: திர்மிதி, அழு தாலுத், அஹ்மத், பார்க்க: இர்வாவுல் ஃக்கலீல்: பாகம் 1 பக்கம் 262

தொழுகையை ஆரம்பம் செய்யும் போது ஒதும் துஆு

27. அல்லாஹ் அக்பர் என்று சொல்வதித் தொழுகையை ஆரம்பம் செய்யவேண்டும். பிறகு பின்வரும் துஆுக்களில் ஒன்றை ஒதுவும்.

اللَّهُمَّ بَاعِدْ سَبَبِيْ وَبَيْنَ حَطَّا يَأْيَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ
وَالْمَغْرِبِ ، اللَّهُمَّ نَقِّيْ مِنْ حَطَّا يَأْيَ كَمَا يَنْقِيَ الْغَربُ الْأَكْبَارُ
مِنَ الدَّنَسِ ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ حَطَّا يَأْيَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرْدِ .

பொருள்: யா அல்லாஹ், எனக்கும் என்னுடைய தவறு களுக்கும் மத்தியில் இடைவெளியை அதிகப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் நீ இடைவெளி ஏற்படுத்தியது போன்று! யா அல்லாஹ், என்னுடைய நவறுகளை விட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! அமுக்கிலிருந்து வெண்ணிற ஆடையைத் தூய்மைப் படுத்துவது போன்று! யா அல்லாஹ் தண்ணீர், பனி, பனிக்கட்டி கொண்டு என்னைக் கழுவி என் குற்றங்களைப் போக்குவாயாக!

நால்: புகாரி பாகம் 1 பக்கம் 181
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 419

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ رَبِّيْكَ أَنْتَ وَعَالَىٰ
جَدْكَ وَلَا إِلَهَ غَرْبُوكَ.

28. பொருள்: யா அல்லாஹ், உன்னைப் புகழ்வதுடன் துதிக்கவும் செய்கிறேன். உனது திருப்பெயர் அருட்பேறு உடையது. உனது ஆற்றல் மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை.

நூல்: அபுதாலுத், திர்மிதி, நஸாச், இப்புனிமாஜா. பார்க்க: ஸஹிஹ் திர்மிதி, பாகம் 1 பக்கம் 77 ஸஹிஹ் இப்புனிமாஜா பாகம் 1 பக்கம் 135

وَجَهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا
أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَخَيْرِي وَمُكَافِئِي
لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذِلِّكَ أَمْرَتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ
اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ
ظَلَّمْتُ نَفْسِي وَأَغْفَرْتُ بِذَنْبِي فَاغْفِرْنِي ذُنُوبِي جَاهِيًّا إِنَّهُ لَا
يَغْفِرُ الذَّنْبُ إِلَّا أَنْتَ وَاهْدِنِي لِإِحْسَانِ الْأَخْلَاقِ لَا
يَهْدِي لِإِحْسَانِهَا إِلَّا أَنْتَ وَاصْرَفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفْ
عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبِيْكَ وَسَقَيْكَ وَالْأَخْرِيْرُ كُلُّهُ يَبْدِيْكَ
وَالسُّكُونُ لَمَّا إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْعَفْرِيْكَ
وَأَنْوَبْ إِلَيْكَ

29. பொருள்: வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனின் பக்கம் எனது முகத்தை நான் திருப்பிலிட்டேன்; ஒருமுகப்பட்டவனாக! மேலும் நான், 'இனை வைத்து வணங்கக் கூடியவர்களைச் சேர்ந்தவன்ஸ்லவன். தின் னாமாக எனது தொழுகையும் எனது குர்பானியும் எனது வாழ்வும் எனது மரணமும் - அகில உலகின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியனவாரும். அவனுக்கு யாதொரு இனையும் இல்லை. அதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள் ளேன். மேலும் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கிறேன். யா அல்லாஹ் நீயே அரசன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர யாருமில்லை. நீயே என்னுடைய இரட்சகன்; நான் உனது அடிமை! எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன்; எனது பாவத்தை நான் ஒப்புக் கொண்டேன். எனவே என் பாவங்கள் அளவித்தறுள்வாயாக! ஏனெனில் பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. மேலும் மிகச்சிறந்த குணவொழுக்கங்களின் பால் எனக்கு வழிகாட்டுவாயாக. நல்லெலாழுக்கங்களின் பால் வழிகாட்டுவாயாக. உன்னைத் தவிர வேறு யாருமில்லை. தீய குணங்களை என்னை விட்டு அப்புறப்படுத்துவாயாக! தீய குணங்களை என்னை விட்டு அப்புறப்படுத்துபவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. இதோ நான் வந்து விட்டேன்; ஆஜராகி விட்டேன்! நன்மைகள் யாவும் உனது கைவசத்திலேயே உள்ளன. தீமைகள் உன் பால் சேர்க்கப்படுவதில்லை. நான் உன்னோடு இருக்கிறேன்; உன் பக்கம் விரைகிறேன்! நீ பாக்கியம் மிகுந்தவன்! உயர்வான வன்! நான் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன். மேலும் பாவமீட்சி தேடி உன்பக்கம் மீஞுகிறேன்!

நூல்: முஸ்லிம்; பாகம் 1 பக்கம் 534.

اللَّهُمَّ رَبَّ جَبَرِيلَ ، وَمِيكَانِيلَ ، وَإِشْرَافِيلَ فَاطِرَ
السَّمَاوَاتِ وَالْأَرْضِ . عَالَمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ

بِينَ عَبْدَكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ . إِنَّمَا يُلَا أَخْتِلِفُ فِيهِ
مِنْ الْحَقِّ بِمَا ذَرَّا إِنَّكَ تَهْدِي مَنْ نَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

30. யா அல்லாஹ்! தீபரீல், மீகாயில், இஸ்ராஃபீல் ஆகியோரின் இரட்சகனே, வானங்களையும் பூமியையும் படைத்தவனே, மறைவானவை - வெளிப்படையானவை அனைத்தையும் அறிந்தவனே, உன் அடியார்கள் என் வெள்ள விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்களோ அவற்றில் அவர்களுக்கிடையே நீதான் தீர்ப்பளிப்பாய்! சத்தியத்தின் என்னென்ன விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதோ அவற்றில் சத்தியத்தின் பக்கம் - உனது அனுமதி கொண்டு எனக்கு நேர்வழி காட்டுவாயாக! தின்ணயாக நீ யாரை விரும்புகிறாயோ அவர்களுக்கு நேரான வழிகாட்டுகிறாய்.

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 534

أَللَّهُ أَكْبَرُ كَبِيرًا ، أَللَّهُ أَكْبَرُ كَبِيرًا ، أَللَّهُ أَكْبَرُ كَبِيرًا ،
وَالْحَمْدُ لِلَّهِ كَبِيرًا ، وَالْحَمْدُ لِلَّهِ كَبِيرًا ، وَالْحَمْدُ لِلَّهِ كَبِيرًا ،
وَالْحَمْدُ لِلَّهِ كَبِيرًا ، وَسُبْحَانَ اللَّهِ كَبِيرَةً وَأَعْشِلَةً (۳) أَعُوذُ
بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ مِنْ نَفْرَخِهِ وَتَقْفِيَهُ وَهَمْزَهُ

-31. அல்லாஹ் அனைவரினும் பெரியவன்; மிகப் பெரியவன். அல்லாஹ் அனைவரினும் பெரியவன் - மிகப்பெரியவன். அல்லாஹ் அனைவரினும் பெரியவன் - மிகப்பெரியவன். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என அதிகம் புகழ்கி ரேன்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என அதிகம் புகழ்கி ரேன். காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன். ஷஷ்த்தானை விட்டும், அவனது ஜாதலைவிட்டும், துப்புடுள் கூடிய ஜாதலைவிட்டும், அவனது ஜக்ளாட்டத்தை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

நூல்: அழுகாலுத்; பாகம் 1 பக்கம் 203
இப்புமாஜூ பாகம் 1 பக்கம் 265
அஹ்மத் பாகம் 4 பக்கம் 85

மேலும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் இதனை இப்பு உமர் (ரவி) அவர்களிடம் இருந்து அறிவித்துள்ளார்கள். அதாவது, ஒரு தடவை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் இருந்தோம். அப்போது ஒரு மனிதர்,

أَللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَبِيرًا وَسُبْحَانَ اللَّهِ كَبِيرَةً وَأَعْشِلَةً

என்று கூறினார்: நபி (ஸல்) அவர்கள் இந்த வார்த்தைகளை மொழிந்தவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அங்கிருந்த வர்களில் ஒருவர் “நான்தான்” என்று சொன்னார். “இந்த வார்த்தைகளைக் குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது; இவற்றிற்காக வானத்தின் கதவுகள் திறந்து விடப்பட்டன” என்று நபியவர்கள் மொழிந்தார்கள்.

நூல்: முஸ்லிம்; பாகம் 1 பக்கம் 420.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இரவில் தலைஜைத் தொழுகைக்காக விழிக்கும் போது இவ்வாறு கூறுவார்கள்:

اللَّهُمَّ كَثْنَ حَمْدٌ أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ كَمَنْ فِيهِنَّ ،
وَكَثْنَ حَمْدٌ أَنْتَ قِيمُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ كَمَنْ فِيهِنَّ، وَكَثْنَ
حَمْدٌ أَنْتَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ [وَكَثْنَ
حَمْدٌ لَكَ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ كَمَنْ فِيهِنَّ وَكَثْنَ حَمْدٌ
أَنْتَ مَلِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ [أَنْتَ الْحَقُّ ،
وَوَعْدُكَ الْحَقُّ ، وَقُولُكَ الْحَقُّ ، وَلِقَاؤُكَ الْحَقُّ ، وَاجْنَاحُكَ الْحَقُّ ،
وَالنَّارُ حَقٌّ ، وَالنَّبِيُّونَ حَقٌّ ، وَمُحَمَّدٌ حَقٌّ ، وَالسَّاعَةُ حَقٌّ [
اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ ، وَبِكَ آمَنْتُ ،
وَإِلَيْكَ أَبْتَأْتُ وَبِكَ خَاصَّمْتُ ، وَإِلَيْكَ حَاكَمْتُ . فَاغْفِرْنِي
مَا قَدَّمْتُ ، وَمَا أَخْرَجْتُ ، وَمَا أَسْرَرْتُ ، وَمَا أَعْلَنْتُ [أَنْتَ
الْقَلِيلُ ، وَأَنْتَ الْمُؤْخِرُ لَا إِلَهَ إِلَّا أَنْتُ] [أَنْتَ إِنْهِي لَا إِلَهَ إِلَّا أَنْتُ]

32. பொருள்: யா அல்லாஹ், அனைத்துப் புகழும் உனக்கே! நியே வானங்கள் மற்றும் பூமியின் ஒனி ஆவாய். அவற்றில் இருப்பவர்களின் ஒனி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும்! வானங்களையும் பூமியையும் அவற்றில் வசிப்பவர்களை யும் நிர்வகிப்பவன் நியே! உனக்கே அனைத்துப் புகழும்! வானங்கள் மற்றும் பூமியின் இரட்சன் நியே. அவற்றில் வசிப்பவர்களின் இரட்சன் நியே! எல்லாப் புகழும் உனக்கே! நியே சத்தியமானவன். உனது வாக்குறுதி சத்திய

மானது. உனது சொல் சத்தியமானது. உனது சந்திப்பு சத்தியமானது. கவனம் சத்தியமானது; நரகம் சத்தியமானது. நபிமார்கள் சத்தியமானவர்கள்! முஹம்மத் சத்தியமானவர்கள். மறுமை சத்தியமானது. யா அல்லாஹ், நான் உனக்கே கீழ்ப்பாட்டின்தேன். உன் மீதே முழு நம்பிக்கையும் வைத்துள்ளேன். உன்மீதே விசுவாசங்கொண்டேன். மேஜும் உன் பக்கமே மீண்டேன். உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்) வழக் காடினேன். உன்பக்கமே தீர்ப்புக்காக முறையிட்டேன். நான் முன்னர் செய்த பாவங்களையும் பின்னர் செய்தவற்றையும் நான் மறைவாகச் செய்த பாவங்களையும் பகிரங்கமாகச் செய்தவற்றையும் எனக்காக மன்னித்தருள்வாயாக! நியே எனது வணக்கத்திற்குரிய, உண்மையான இறைவன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை!

நூல்: புகாரி, பத்தூால் பாரி பாகம் 11 பக்கம் 464
பாகம் 13 பக்கம் 116.

(இந்த வார்த்தைகள் புகாரியில் இரண்டு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன).

முஸ்லிம் பாகம் 1 பக்கம் 532

ரூக்வின் போது ஒதும் துது

سَبَحَانَ رَبِّ الْعَظِيمِ

33. மக்துவமிக்க என் இரட்சகனைக் தூயவன் எனத் துதிக்கிறேன். (குறைந்தபட்சம் 3 தடவை)

நூல்: அழுகாலுத், திர்மிதி, நஸாச், இப்னுமாஜா, அஹ்மத், ஸல்ஹாாத் திர்மிதி பாகம் 1 பக்கம் 83

سَبَحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَرَبِّ الْعَالَمِينَ اغْفِرْنِي

34. தூய்மையானவள் நி, யா அல்லாஹு! எங்களின் இரட்சகனே! மேலும் உன்னைப் புகழ்கிறேன் துதிக்கிறேன். யா அல்லாஹு! என்னை மன்னித்தருள்வாயாக!

நால்: புகாரி, பாகம் 1 பக்கம் 199
முஸ்லிம், பாகம் 1 பக்கம் 350.

سُبْحَانَ رَبِّ الْلَّٰهِ كَبِيرٌ وَالرُّوحُ

35. "மிகவும் தூய்மையானவள்; மிகவும் புனிதமான வள்; மலக்குகள் மற்றும் ஜிப்ரீல் உடைய இரட்சகன்!"

நால்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 353

اللَّٰهُمَّ لَكَ رَكِعْتُ، وَلَكَ أَسْلَمْتُ خَشْعَ
لَكَ سَعْيِي، وَبَصَرِّي، وَجُنْحِي، وَعَظِّي، وَعَصِّيِّي،
وَمَا اسْتَقَلَّ بِهِ قَدْمِي

36. "யா அல்லாஹு! நான் உனக்காகவே குனிந்தேன். உன்மீதே விசுவாசம் கொண்டேன். உனக்கே அடிபணிந் தேன். எனது செவிப் புலனும் பார்வையும் எலும்பின் உள்ளிருக்கும் சத்தும் எலும்புகளும் நரம்புகளும் எனது பாதம் தாங்கி நிற்கக் கூடிய எனது உடலும் - அனைத்தும் உனக்குப் பயந்து பணிந்து விட்டன்!"

நால்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 534
நஸா, திர்மிதி, அடு தாலுத்

سَبَحَانَ ذِي الْجَلَوْتِ وَالْمُكَوْتِ، وَالْكَبِيرِيَاءِ، وَالْعَظِيمَةِ

37. "அடக்கியானும் திறலும் ஆட்சியதிகாரமும் உடைய பெருமையும் மக்துவமும் உடைய, இறைவன் தூய்மையானவள்".

நால்: அடு தாலுத் பாகம் 1 பக்கம் 230 நஸா, அஹ்மத் ருக்மில் திருந்து எழும்போது ஒதும் துது

38. தன்னைப் புகழ்வதை அல்லாஹு
கேட்டுக் கொண்டான்.
سَمِعَ اللَّٰهُ مِنْ حَدَّهُ

நால்: ஃபத்தஹ்-ஏல் பாரி பாகம் 2 பக்கம் 282.

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ هُنَّا كَبِيرًا مُهَارَ كَافِرُ

39. எங்கள் இரட்சகனே, மேலும் புகழ் அனைத்தும் உனக்கே; அருட்பேறும் அழகும் மிக் அதிகமான புகழ் (உனக்கே)

நால்: ஃபத்தஹ்-ஏல் பாரி பாகம் 2 பக்கம் 284.

إِلَٰهُ السَّمَاوَاتِ وَمِنْهَا الْأَرْضِ وَمَا يَنْهِمَا وَمِنْهُ مَا شَفَّتَ مِنْ
شَيْءٍ بَعْدُ. أَهْلُ الشَّاءِ وَالْجَنَّٰ أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ وَكُلُّنَا
لَكَ عَبْدٌ. كَلَّاهُمْ لَا مَائِعٌ لَا أَعْطَيْتُ وَلَا مُغْطَّيٌ لَا مَنْفَتٌ وَلَا
يَنْفَعُ ذَا أَجْدَرَ مِنْكَ أَجْدَرٌ.

40. வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றில் உள்ள பொருட்கள் நிரம்ப இதற்குப் பிறகு நீ விரும்பும் அத்தனை பொருட்கள் நிரம்ப (அனைத்துப் புகழும் உனக்கே) புகழுக்

கும் கீர்த்திக்கும் உரியவன் நி; இது அடியான் கூறுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்ததாகும். நாங்கள் அனைவரும் உனக்கு அடிமைகளே! யா அல்லாஹ் நி கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. நி தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. செல்வம் உடையவர் எவரையும் அவரது செல்வம், உனது தண்டனையில் இருந்து காத்திட முடியாது”

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 346.

ஸஜ்ஜுல்தின் துஆ

سُبْحَانَ رَبِّ الْأَعْلَىٰ

41. மிக உயர்ந்தவனாகிய என் இரட்கன் தூய்மையான வன் (குறைந்த பட்சம் 3 தட்டவை)

நூல்: அபுதாலூத், நஸாச், இப்னுமாஜா ஸஹிஹ-அத் திர்மிதி பாகம் 1 பக்கம் 83

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ أَغْفِرْنِي

42. “யா அல்லாஹ்! எங்கள் ரட்கனாகிய உன்னைப் புகழ்வதுடன் தூயவன் எனத் துதிக்கவும் செய்கிறோம். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!”

நூல்: புகாரி, முஸ்லிம் (பார்க்க நம்பர் 34)

سُبْرُوحْ قَدْوُسْ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحُ

43. “மிகவும் தூய்மையானவன்; மிகவும் புனிதமான வன், மலக்குகள் மற்றும் ஜிப்ரிலூடைய இரட்கன்”

நூல்: முஸ்லிம் பார்க்க: எண் 35

**اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ أَسْلَمْتُ مَسْجِدَهُ
وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوْرَهُ وَشَقَّهُ وَبَصَرَهُ
بَارَكْ أَللَّهُ أَحْسَنُ الْخَلَقِينَ))**

44. “யா அல்லாஹ்! உனக்கே நான் ஸஜ்ஜுது செய்தேன். உன் மீதே நான் விக்வாசம் கொண்டேன். உனது கட்டளைக்கே நான் கீழ்ப்பட்டிருந்தேன். எனது முகம் - அதனைப் படைத்து அதன் தோற்றத்தை அமைத்து அதன் கண்களுக்கும் காதுகளுக்கும் வழிஅமைத்துக் கொடுத்த இறைவனுக்கு ஸஜ்ஜுது செய்து விட்டது! படைப்பாளர்கள் அனைவரினும் சிறந்தவனாகிய இறைவன் அருட்பாக்கியம் உடையவனாவான்”.

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 534.

سُبْحَانَ ذِي الْجَلَوْرِ وَالْكُوْنِ ، وَالْكَبِيرِ يَاءُ ، وَالْعَظِيمُ

45. அடக்கியானும் திறனும் பெரும் ஆட்சியதிகாரமும் உடையவனாகிய மேலும் பெருமையும் மகத்துவமும் கொண்டவனாகிய இறைவன் தூய்மையானவன்”.

நூல்: அபுதாலூத் பாகம் 1 பக்கம் 230 நஸாச், அஹ்மத்.

**اللَّهُمَّ أَغْفِرْنِي دَنْبِي كَلَهُ ، دِفَهُ وَجْهَهُ كَأَوْلَهُ وَآخِرَهُ
وَعَلَائِيَّهُ وَسِرَّهُ**

46. "யா அல்லாஹ்! என் பாவம் அவைத்தையும் சிறிய, பெரிய, முந்தைய, பிந்தைய, வெளிப்படையான, இரகசியமான எல்லாப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!"

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 350.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِبِّ الْكَوَاكِبِ مِنْ سَخْطِكَ، وَمِنْ عَذَابِكَ مِنْ عَقْوَبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِنُ كُنَاءَ عَلَيْكَ أَنْتَ كَمَا أَنْتَ عَلَى نَفْسِكَ ()

47. "யா அல்லாஹ்! உனது திருப்பொருத்தத்தைக் கொண்டு உனது கோபத்தை விட்டும், உனது மன்னிப்பைக் கொண்டு உனது தண்டனையை விட்டும் உன்னைக் கொண்டு நான் பாதுகாப்பு கோருகிறேன். உன்னை முழு மையாகப் புகழ்ந்திட என்னால் முடியாது! நீயே உன்னைப் புகழ்ந்து போன்று முழுப் புகழுக்குரியவனாக நீ இருக்கின்றாய்!"

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 352

இரு ஸஜ்ஜாவுக்கு மத்தியில் ஒதும் துஆ

"رَبِّ اغْرِيْلِيْ رَبِّ اغْرِيْلِيْ"

48. என் இரட்கனே! என்னை மன்னித்தருள்வாயாக! என் இரட்கனே! என்னை மன்னித்தருள்வாயாக!

நூல்: அழுதாலுத் பாகம் 1 பக்கம் 231
பார்க்க: இப்னு மாஜா பாகம் 1 பக்கம் 148.

اللَّهُمَّ أَغْفِرْ لِيْ، وَارْجُنْيِ كَاهِدِنِيْ كَاجْبُرِنِيْ وَعَافِنِيْ وَارْزُقِنِيْ،
وَارْفُعْنِيْ

49. என் இரட்கனே, என்னை மன்னித்தருள், எனக்கு கிருபை செய். எனக்கு நேர்வழி காட்டிடு. எனக்கு ஆறுதல் அளித்திடு. எனக்கு சுகம் அளித்திடு; எனக்கு ரித்து வழங்கு. எனக்கு உயர்வு அளி.

நூல்: அழுதாலுத், திர்மிதி, இப்னு மாஜா, பார்க்க ஸஹீஹ் திர்மிதி பாகம் 1 பக்கம் 90. ஸஹீஹ் இப்னு மாஜா பாகம் 1 பக்கம் 148.

குருடுனின் ஸஜ்ஜாவின் போது ஒதும் துஆ

سَجَدَ وَتَحْمِيَ اللَّدِيْ خَلَقَهُ، وَشَقَ كُنْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ
فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

50. "எனது முகம் - அதைப் படைத்து, தனது ஆற்றலாலும் சக்தியாலும் அதன் காது - கண் புலன்களுக்கு வழி அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு ஸஜ்ஜா செய்து விட்டது. படைப்பாளர்கள் அனைவரினும் சிறந்தவனாகிய அல்லாஹ் பாக்கியம் உடையவன்!"

நூல்: திர்மிதி பாகம் 2 பக்கம் 474
அழுமத் பாகம் 6 பக்கம் 30

ஹாகிம் இதனை அறிவித்திருப்பதுடன் நம்பகமான ஹதில் என்றும் கூறியுள்ளார். ஜாழரி இதற்கு உடன்பட்டி ருக்கிறார்கள். எனும் வார்த்தையும் ஹாகிம் அறிவித்திருப்பதாகும்.

اللَّهُمَّ أَكْبِرْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا ، وَضُعْ غَنِيَّ بِهَا وِزْرًا ،
وَاجْعَلْنَا لِي عِنْدَكَ ذَخْرًا ، وَتَقْبِلْنَا مِنْ كَمَا تَقْبَلْنَا
مِنْ عَبْدِكَ دَاؤُدَّ ()

51. "யா அல்லாஹ், இந்த ஸஜ்தாவுக்குப் பகரமாக உன்னிடத்தில் எனக்கு நற்குலி எழுதுவாயாக. மேலும் இதன் மூலம் என்னை விட்டு (பாவங்களின்) கைமயை இறக்குவாயாக! மேலும் இதனை உன்னிடத்தில் எனக்காக பொக்கிஷமாக ஆக்குவாயாக. உன் அடியார் தாலுத் திடமிருந்து இதனை நீ ஏற்றுக் கொண்டதுபோன்று என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக".

நூல்: திர்மிதி பாகம் 2 பக்கம் 473. ஹாகிம் அவர்கள் இதனை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள்.

அத்தஹிப்யாத்

الْتَّحْيَاتُ لِلَّهِ ، وَالصَّلَوَاتُ ، وَالطَّيَّاتُ ، السَّلَامُ عَلَيْكَ
أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَّكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَكَلِّ عِبَادٍ
اللَّهُ الصَّالِحُونَ . أَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً
عَبْدُهُ وَرَسُولُهُ

52. (''காணிக்கைகள், வணக்கங்கள் மற்றும் நற்பணி கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். நபியே, அமைதியும் அல்லாஹ்வின் கருணையும் அருட்பேறுகளும் உங்கள் மீது உண்டாக்கட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அமைதி உண்டாக்கட்டும். வணக்கத் திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மத் நபி அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்'')

நூல்: ००பத்தூல் பாரி பாகம் 11 பக்கம் 13 மஸ்லிம் பாகம் 1 பக்கம் 301 அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஜூத்.

அத்தஹிப்யாத் தீவியபின் நபி மீது ஸலவாத்து

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَكُلِّي آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَيَّ
إِبْرَاهِيمَ وَعَلَيَّ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَحِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ
عَلَى مُحَمَّدٍ وَكُلِّي آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَيَّ إِبْرَاهِيمَ وَعَلَيَّ
آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَحِيدٌ

53. (யா அல்லாஹ்! முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் கருணை பொழிவாயாக; இப்றா ஹரிம் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் நீ கருணை பொழிந்து போன்று நிச்சயமாக நீ புகழுக்கும் மக்துவத்திற்கும் உரியவன். யா அல்லாஹ்! முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் நீ அருட்பேறுகள் பொழிவாயாக; இப்றாஹரிம் நபி மீதும் அவர்கள் வழிவந்த

வர்கள் மீதும் நீ அருட்பேறுகள் பொழிந்து போன்று! நிச்சயமாக நீயே புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன்)

நூல்: ०१பத்ரவூப்பாரி பாகம் 6 பக்கம் 407
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 306.

இறுதி அத்தஹிய்யாத்குப் பிறகு ஸலாமுக்கு முன் ஒதும் துஆ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمِ،
وَمِنْ فِتْنَةِ أَخْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَالِ

54 & 55. (யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையில் இருந்தும் நரகத்தின் வேதனையில் இருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.)

நூல்: புகாரி பாகம் 2 பக்கம் 102
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 412.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ
الْمَسِيحِ الدَّجَالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ أَخْيَا وَالْمَمَاتِ。 كَلَّاهُمْ
إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْتِيمِ وَالْمَغْرَمِ

56. (யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையில் இருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். பாவம் மற்றும் கடனில் இருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.)

நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 202.
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 412.

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبُ إِلَّا أَنْ
فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْجُو إِنَّكَ أَنْتَ الْفَغُورُ الرَّحِيمُ

57. (யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அந்தி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர யாரும் இல்லை. எனவே உனது பிரத்யேக மன்னிப் பில் என்னை மன்னித்தகருள்வாயாக! மேலும் என் மீது அருள்பொழிவாயாக! திண்ணமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன். கருணை பொழிபவன்.)

நூல்: புகாரி, பக்கம் 8. பக்கம் 168
முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2078.

اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ، وَمَا أَخْرَجْتُ، وَمَا أَسْرَرْتُ،
وَمَا أَعْلَمْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي。
أَنْتَ الْمُقْدِيمُ، وَأَنْتَ الْمُؤْخِرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

58. (யா அல்லாஹ்! நான் முன்னர் செய்தவற்றையும் பின்னர் செய்தவற்றையும் இரகசியமாய்க் செய்தவற்றையும் அதிகப்படியாகச் செய்தவற்றையும் மேலும் எந்தப் பிழைகளையும் நீ மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியவன் நீயே! உண்ணத் தவிர வேறு இறைவன் இல்லை)

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 534.

اللَّهُمَّ أَعُوذُ عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادِكَ

59. (யா அல்லாஹ்! உண்ண நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எனக்கு நீ உதவி செய்தருள்வா யாக!

நூல்: அழுத் தாலுத் பாகம் 2 பக்கம் 86
நலாச் பாகம் 3 பக்கம் 53
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُنُبِ،
وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَرْدَى إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ
فَتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ

60 & 61. (யா அல்லாஹ்! தின்னமாக நான் கஞ்சக்த எத்தை விட்டு உண்ணிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் கோழுத் தனத்தை விட்டும் உண்ணிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் அதிமுதிர்ந்த வயது வரையில் எனது வாழ்வு நீடிக்கக் செய்யப்படுவதை விட்டும் நான் உண்ணைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உலக கத்தி ஸ் முழப்பத்தை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் உண்ணைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்’)

நூல்: அழுத் தாலுத், ஸஹிஹ் இப்துமாஜூ பாகம் 2 பக்கம்

328.
اللَّهُمَّ يَعْلَمُكَ الْغَيْبُ وَقُدْرَتُكَ عَلَى الْخَلْقِ أَحَبُّنِي مَا عَلِمْتَ
الْحَيَاةَ خَيْرًا لِي وَتَوْفِيقِي إِذَا عَلِمْتَ الْأَوْفَاءَ خَيْرٌ لِي اللَّهُمَّ إِنِّي
أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ
الْحَقِّ فِي الرِّضَاطِ وَالْغَصَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ

وَأَسْأَلُكَ نِعْيَمًا لَا يَنْفَدُ ، وَأَسْأَلُكَ فُرْقَةً عَيْنٌ لَا تُنْقَطِعُ ، وَأَسْأَلُكَ
 الرِّضَا بَعْدَ الْقَضَاءِ ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشَ بَعْدَ الْمَوْتِ
 وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ
 ضَرَاءٍ مُضَرَّةٍ وَلَا فِتْنَةَ مُضْلِلَةٍ اللَّهُمَّ زِينْنَا بِرُبْنَةِ الْإِيمَانِ
 وَاجْعَلْنَا هَدَاةً مُهَدِّدِينَ

62. (யா அவ்லாஹ்! மறைவானவர்களை நீ அறிவது கொண்டும் படைப்பினங்களின் மீது நீ கொண்டுள்ள ஆற்றல் கொண்டும் நான் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்வு எனக்குச் சிறந்து என நீ அறியும் காலம் வரை என்னை வாழுவைப்பாயாக! மரணம் எனக்குச் சிறந்து என நீ அறியும்போது என்னை மரணிக்கச் செய்வாயாக! யா அவ்லாஹ்! மறைவான நிலையிலும் வெளிப்படாட்டான நிலையிலும் உனக்கு நான் அஞ்சி வாழுமாறு செய்வாயாக! சாந்தமான நிலையிலும் கோபத்தின் போதும் சுத்தியத்தை மொழியும் பாக்கியத்தை உண்ணிடம் கோருகிறேன். வசதி யின் போதும் வறுமையிலும் நடுநிலை தவறா நிலையைக் கேட்கிறேன். மேலும் முடிவறாத அருட் பாக்கியத்தை உண்ணிடம் யாசிக்கிறேன். முடிவறாத கண்குளிர்ச்சியையும் உண்ணிடம் யாசிக்கிறேன். மேலும் உனது தீர்ப்பின் மீது திருப்தி கொள்ளும் நிலையை உண்ணிடம் கேட்கிறேன். மேலும் மரணத்தின் பின் இதமான வாழ்க்கையையும் உண்ணிடம் யாசிக்கிறேன். மேலும் உனது திருமுகத்தைக் காணும் இன்பத்தையும் உண்ணைச் சந்திப்பதில் ஆர்வத்தையும் உண்ணிடம் நான் யாசிக்கிறேன். துறப்புறுத்தும் தொல்

லையோ வழிகெடுக்கும் குழப்பமோ - எதுவுமின்றி! யா அவ்லாஹ்! சமான் எனும் இறை விசவாசத்தின் அழகைக் கொண்டு எங்களை அழகுபடுத்துவாயாக! மேலும் நேர்வழி யில் செலுத்தக் கூடியவர்களாகவும் நேர்வழியில் வாழக்கூடியவர்களாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக)

நூல்: நஸாச் பாகம் 3 பக்கம் 54. அஹ்மத் பாகம் 4 பக்கம் 364. இதன் அறிவிப்புத் தொடர் சிறப்புடையதாகும்.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللَّهُ بِإِنْكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُرًا أَحَدٌ أَنْ تَعْفِرَ لِي ذُنُوبِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

63. (யா அவ்லாஹ்! திண்ணமாக நீ ஏகன்; தனித்தவன்; எல்லாராலும் நாடப்படுவன்; எவர் பக்கமும் தேவையாகா தவன்; யாரையும் பெறாதவன்; எவராலும் பெறப்படாத வன்; உனக்கு நிகராக எவரும் - எதுவும் இல்லை என்பதைக் கொண்டு நான் உண்ணிடம் யாசிக்கிறேன்; நீ என் பாவங்களை மன்னிக்க வேண்டும்; திண்ணமாக நீ பெரிதும் பாவங்கள் மன்னிப்பவன்; கருணை பொழிபவன்)

நூல்: நஸாச் பாகம் 3 பக்கம் 52, அஹ்மத் பாகம் 4 பக்கம் 338. அல்பானியின் நபி(ஸல்) அவர்களின் தொழுகை முறை எனும் நூலைப் பார்க்க; பக்கம் 204.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا إِنْكَ الْحَمْدُ لِإِلَهٍ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ النَّاسُ يَا بَدِيعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَارِ

الْجَلَلِ وَالْإِكْرَامِ يَا حُنْيَّا قَبُوْمُ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ
بِكَ مِنَ النَّارِ

64. (யா அல்லாஹ்! நான் உன்னிடம் யாசிக்கிறேன்-இதன் அடிப்படையில்! அதாவது, திண்ணொமாக அனைத்துப் புகழும் உனக்கே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை; நீ தனித்தவன்; உனக்கு யாதோரு இணை துணை இல்லை. பேருபகாரம் புரிபவன் நீ! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மகத்துவ மும் கண்ணியமும் உடையவனே! நிதய ஜீவனே! (பேரண் டம் முழுவதையும்) நிர்வகிப்பவனே! நான் உன்னிடம் சுவனத்தை யாசிக்கிறேன். நரகத்தை விட்டு உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்!)

நூல்: அழுதாலுத், நஸாா, திர்மிதி, இப்னுமாஜா, ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 2 பக்கம் 329.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهُدُ أَنِّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا
أَنْتَ أَنْتَ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ
يُكُنْ لَّهُ كُفُواً أَحَدٌ

65. (யா அல்லாஹ்! நான் உன்னிடம் யாசிக்கிறேன்; இதன் அடிப்படையில்: அதாவது, நீயே ஏக இறைவன்; வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். நீ தனித்தவன்; எவர் பக்கத்திருந்தும் தனக்குத் தேவையில்லாதவன்; எவரையும் பெறாதவன்; யாராலும் பெறப்படாதவன். உனக்கு நிகராக எவருமில்லை.

நூல்: அழுதாலுத் பாகம் 2 பக்கம் 62, திர்மிதி பாகம் 5 பக்கம் 515. இப்னுமாஜா பாகம் 2 பக்கம் 1267. அஹ்மத் பாகம் 5 பக்கம் 360. ஸஹீஹ் இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 329. ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 163.

தொழுகையில் சலாம் கொடுத்தபின் ஒதும் திக்கள்

أَسْتَغْفِرُ اللَّهَ

அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோருகிறேன்.
(முன்று தடவை)

اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكَتْ يَا ذَا الْجَلَلِ وَالْإِكْرَامِ

66. (யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமி ருந்தே ஈடேற்றம் உண்டாகிறது! கண்ணியமும் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.)

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 414.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ
عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانعَ لِمَا أَغْطَيْتَ، وَلَا مَعْطِيَ
لِمَا مَنَعْتَ، وَلَا يَنْعَزُ ذَا الْجَوْهُرِ مِنْكَ أَجَدُ

67. (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோரு இணையுமில்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே; அனைத்துப் புகழும் அவனுக்கே. அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன். யா அல்லாஹ்! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை; நீ தடுத்ததைக் கொடுப்பவர்

யாருமில்லை; செல்வம் உடையவர் எவரையும் அவரது
செல்வம் உனது தண்டனையில் இருந்து காத்திட முடியாது)

நூல்: புகாரி, பாகம் 1 பக்கம் 255.
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 414.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ . لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَلَا نَصِيرٌ إِلَّا إِيَاهُ، لَهُ التَّعْظِيمُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الشَّاءْمَ الْخَسَنُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصُنَّ لَهُ الدِّينُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

68. (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது;
புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. அல்லாஹ்வி(ன் உதவி யும், பாதுகாப்பும்)ன்றி (நன்மைகள் செய்வதற்கு) எந்த அற்றலும் கில்லை, (தீமைகளிலிட்டு விலக)எந்த சக்தியும் கில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. அருட்கொடைகள் அனைத்தும் அவனுக்கு உரியவையே சிறப்பனைத்தும் அவனுக்கே உரியது. அழகிய புகழ் மாலையும் அவனுக்குரியதே வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் அவனுக்காகவே வணக்கத்தை கலப்பற்றதாக ஆக்கி அவன் ஓருவனைத் தவிர வேறு யாரையும் நாங்கள் வணங்கமாட்டோம்.

நூல்: நஸார், ஸஹ්ஹால் ஜாமிஃ பாகம் 5 பக்கம் 339.

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 415.

سُبْحَانَكَ اللَّهُ وَالْحَمْدُ لِلَّهِ وَاللَّهُ أَكْبَرُ

69. “அல்லாஹ் தூய்மையானவன்; எல்லாப் புகழும் இறைவனுக்கே; அல்லாஹ் மிகப்பெரியவன். (33 தடவை)

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

(வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே; புகழ் அனைத்தும் அவனுக்குரியதே! மேலும் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன்)

ஓவ்வொரு தொழுகைக்குப் பின்பும் யார் இவற்றை ஒது வருவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; அவை கடல் அளவு இருந்தாலும் சரியே!

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 418.

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَمَنْ يُؤْمِنْ بِهِ فَلْيَكُوْتُ بِالْأَنْزِيلِ

70. (குல்லூ-வல்லாஹ் அஹத்' அத்தியாயத்தையும் 'குல் அஹது பிரப்பில் ஃபலக்' அத்தியாயத்தையும் 'குல் அஹது பிரப்பிந் நாஸ்' அத்தியாயத்தையும் ஓவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஒருதடவை ஒதுவேண்டும். மங்கிப் தொழுகை மற்றும் 'ஃபஜர் தொழுகைக்குப் பிறகு 3 தடவை ஒதுவேண்டும்)

நூல்: அடுத்தாலும், பாகம் 2 பக்கம் 86. நஸாச் பாகம் 3 பக்கம் 68. ஸஹிஹ்-த் திர்மிதி பாகம் 2 பக்கம் 8.

71. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 'ஆயதுல் குர்ஸி' ஒதுவும்.

اَللّٰهُ لَا إِلٰهَ اِلٰهُ مُوَالٰٰحٰدُ الْقِيُومُ لَا يَخْلُدُهُ سَيِّدٌ وَلَا نُؤْمَنُ كُلُّ مَا فِي
السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْهُ اِلٰهٌ
يَرَدِّدُهُ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا كَحْفُهُمْ وَلَا يُعْلَمُونَ بِشَيْءٍ مِّنْ
عِلْمِهِ اِلٰهٌ مَا شَاءَ وَسِعَ كُرْسِيُهُ السَّمَاوَاتِ وَالْأَرْضُ وَلَا يَنْتوُ
دُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

அல்லாஹ் (எத்தகையவளென்றால்) அவனைத்தவர் (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் கில்லை: (அவன்) ஜீவனுள்ளவன்: (என்றென்றும்) நிலைத்திருப்பவன்: அவனை சீரு துயிலும், உறக்கமும் பீடிக்காது. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன: அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுவார் யார்? அவர்களுக்கு முன்னால் கிருப்பவற்றையும், பின்னால் கிருப்பவற்றையும் அவன் நன்கரிவான். அவனுடைய நாட்டமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து யாதோன்றையும் மற்றிலும் (மற்றெவரும்) அறிந்து கொள்ளமாட்டார்கள். அவனுடைய 'குர்சீயு' வானங்களிலும், பூமியிலும் விசாலமாக (பரவி) கிருக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்காது. மேலும் அவன் மிக்க உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

لَا إِلٰهَ اِلٰهُ مُوَالٰٰحٰدُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُخْبِرُ
رَبِّيْتُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

72. (மங்கிப் மற்றும் ஃபஜர் தொழுகைக்குப் பிறகு 10 தடவை)

நூல்: திர்மிதி பாகம் 5 515, அஹ்மத் பாகம் 4 பக்கம் 227. இடம் பெற்றுள்ள நூல்: ஸாதுல் மழுத் பாகம் 1 பக்கம் 300

ஃபஜர் தொழுகைக்குப் பிறகு

اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا ، وَرِزْقًا كَفِيًّا ، وَعَلَمًا مُتَفَلِّلاً

73. (யா அல்லாஹ்! பயன் தரும் கல்வியையும் தூய்மையான உணவையும் ஒப்புக் கொள்ளத்தக்க அமலையும் நான் உண்ணிடம் யாசிக்கிறேன்)

நூல்: இப்புமாஜா, ஸஹிஹ் இப்புமாஜா பாகம் 1 பக்கம் 152. மத்தை - ஸ்ஸவாயித் பாகம் 10 பக்கம் 111.

இஸ்திக்காரா - நன்மை தேடித் தொழும் தொழுகையின் துஆஜ் ஜாபர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எல்லாப் பணிகளின் போதும் - முன்னதாக இறைவனிடம் நன்மை தேடிக் கொள்ளுமாறு எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்; எங்களுக்கு திருக்குர்ஜூனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவது போன்று! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்! உங்களில் எவ்ரேலும் ஒரு பணியைச் செய்ய நாடினால் கடமையான தொழுகை தவிர இரண்டு ரக்குத் தொழுது விட்டுப் பிறகு இவ்வாறு துஆஜ் செய்யட்டும்.

اللَّهُمَّ إِنِّي أَسْتَخْرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَفِدُكَ بِقُدْسَرِكَ، وَأَسْأَلُكَ
مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْبِرُ وَلَا أَقْبِرُ، وَتَغْلِمُ وَلَا أَعْلَمُ،
وَأَنْتَ عَلَامُ الْعِيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا أَكْمَرُ -
حَذَرَ لِيَ فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أُمْرِي - فَاقْنُزْهُ لِي وَيَسِّرْهُ لِي
ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرُ شَرٌّ لِي فِي
دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أُمْرِي - فَاصْرِفْهُ عَرَقِي وَاصْرِفْهُ عَنِّي
وَاقْبُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ اَرْضِنِي بِهِ .

74. (யா அல்லாஹ்! நான் உண்ணிடம் - உனது ஞானத் தைக் கொண்டு நன்மையை யாசிக்கிறேன். மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன். மேலும் உண்ணிடமிருந்து உனது மகத்தான் அருளை யாசிக்கிறேன். ஏனெனில் நி ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நி நன்கு அறிவிவன். நான் எதுவும் அறியேன். மேலும் நி மறைவானவை அனைத்தும் அறிந்த வன் யாஅல்லாஹ்! இந்தப் பணி (தனது பணியின் பெயர் குறிப்பிடுக) எனக்கு - உனது தீனுக்கும் உனது வாழ்க்கைக் கும் உனது விவகாரத்தின் முடிவுக்கும் (இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். உனது உடனடியான - தாமதமான விவகாரத்திற்கும்) நன்மையானது என் அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றிவாயாக! இதனை விட்டு என்னையும் திருப்பிடுவாயாக! மேலும் உனது விதியில் நன்மையைச் சேர்ப்பாயாக, அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்குத் திருப்பதி ஏற்படுத்தித் தருவாயாக'')

எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எனிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கி யம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு - உனது தீனுக்கும் உனது வாழ்க்கைக்கும் உனது விவகாரத்தின் முடிவுக்கும் (இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். உனது உடனடியான - தாமதமான விவகாரத்திற்கும்) தீமையானது என் அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றிவாயாக! இதனை விட்டு என்னையும் திருப்பிடுவாயாக! மேலும் உனது விதியில் நன்மையைச் சேர்ப்பாயாக, அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்குத் திருப்பதி ஏற்படுத்தித் தருவாயாக'')

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 162.

இவ்வாறு ஒருவன், இறைவனிடம் நன்மை வேண்டிக் கொண்டு இறை விகவாசமுள்ள கோதரனிடம் ஆலோசனையும் கலந்து கொண்டு தனது பணியை முழு உறுதியுடலும் முயற்சியுடலும் செய்யத் தொடங்கினால் அதில் தோல்வியுறமாட்டான். ஏனெனில் அல்லாஹ் குர்ஜூனில் கூறுகிறான்.

وَكَوْرُهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَّمَ فَتَرَكَ كُلَّ عَلَىِ اللَّهِ

(நபியே தீநூடைய) காரியத்தில் அவர்களுடன் கலந்தா லோசனை செய்வீராக (யாதொரு காரியத்தை) நீர் முடிவுசெய்தால், அல்லாஹுவின் மீதே நீர் (அவற்றை ஒப்படைத்து) முழு நம்பிக்கை வைப்பீராக

குர்ஜூன் அத்: 3 வசனம் 159.

காலை - மாலை நேரங்களில் ஜூம் திங்கள்

**أَسْأَلُهُمْ أَمْسَى الْمُلْكُ اللَّهُ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا هُوَ وَحْدَهُ لَا
شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ،**

رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ الْمَلِئَةِ، وَخَيْرَ مَا يَعْدُهَا، وَأَعُوذُ
بِكَ مِنْ شَرِّ هَذِهِ الْلَّيْلَةِ وَشَرِّ مَا يَعْدُهَا، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ
الْكُسْلِ وَسُوءِ الْكِبْرِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ،
وَعَذَابِ فِي الْقَبْرِ. أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ

75. மாலைப் பொழுதிற்கு வந்து விட்டோம். ஆட்சியதி காரம் அல்லாஹ்வுக்கே ஆகிவிட்டது. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுடையதே! அனைத்துப் புகழும் அவனுக்கே! மேலும் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். என் இரட்சகனே! இந்த இரவில் உள்ள நன்மையையும் அதன் பிறகுள்ள நன்மையையும் நான் உண்ணிடம் யாசிக்கிறேன். மேலும் இந்த இரவின் தீமையை விட்டும் இதற்குப் பின்னுள்ள தீமையை விட்டும் நான் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் இரட்சகனே! சோம்பவை விட்டும் முதுமையின் தீமையை விட்டும் நான் உண்ணிடம் பாதுகாப்பு தேடுகிறேன். மேலும் என் இரட்சகனே! நரகத்தின் வேதனையை விட்டும் மண்ணைறயின் வேதனையை விட்டும் நான் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன்”.

மேலும் காலைப் பொழுதிலும் இந்த துஆவை ஒதவும். ஆரம்பத்தில் காலைப் பொழுதில் ஆகிவிட்டோம்; ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாகி விட்டது!” என மாற்றிக் கொள்ளவும்.

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2088.

காலை நேரத்தில் ஒதும் துஆ

اللَّهُمَّ إِنَّا أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نُحْيَا وَبِكَ نُمْتَ،
وَإِلَيْكَ النُّشُورُ

76. (யா அல்லாஹ்! உன் பெயரைக் கொண்டு காலைப் பொழுதில் நாங்கள் ஆகிவிட்டோம். உன் பெயரைக் கொண்டே மாலைப் பொழுதில் ஆனோம். மேலும் உன் பெயரைக் கொண்டே நாங்கள் உயிர் வாழ்கிறோம்; உன் பெயரைக் கொண்டே நாங்கள் மரணமாவோம். மேலும் எழுப்பப்பட்டு வருவதும் உன் பக்கமேயாகும்)

மாலை நேரத்தில் ஒதும் துஆ

اللَّهُمَّ إِنَّا أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نُحْيَا،
وَبِكَ نُمْتُ وَإِلَيْكَ الْمُصْرِ

76-A. (“யா அல்லாஹ்! உன் பெயரைக் கொண்டே நாங்கள் மாலைப் பொழுதில் ஆகிவிட்டோம்; உன் பெயரைக் கொண்டே காலைப் பொழுதில் ஆனோம். மேலும் உன் பெயரைக் கொண்டே உயிர் வாழ்கிறோம்; உன் பெயரைக் கொண்டே மரணமடைவோம். மேலும் திரும்பி வருவதும் உன் பக்கமே ஆகும்’)

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى
عَهْدِكَ، وَوَعَدْكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَفْتُ

أَبُوكَ بِنْعَمْتِكَ عَلَىٰ ، وَأَبُوكَ بِدْنَهِ ، كَاغْفِرْ لِي فِي إِلَّا أَنْ .
يَغْفِرُ الدُّنْوَبُ إِلَّا أَنْ .

77. (யா அவ்வாறு! நீயே என் இரட்சகன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. நீயே என்னைப் படைத்தாய்; நான் உன்னூடைய அடிமை! நான் - என்னால் முடிந்த அளவுக்கு - உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கிறேன்! நான் என்னைன் செயல்கள் செய்தேனோ அவற்றின் திமையை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ என் மீது பொழிந்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கம் நான் மீறுகிறேன்! மேலும் என்னூடைய பாவங்களை நான் ஏற்றுமொழிகிறேன்! எனவே என்னை நீ மன்னித்து அருள் வாய்கா! ஏனெனில் உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிப்பதில்லை)

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 150.

اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشَهِّدُكَ ، وَأَشْهُدُ حَلَةَ عَرْشِكَ
وَمَلَائِكَتَكَ ، وَجَمِيعَ خَلْقِكَ ، أَنِّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ ، وَأَنَّ مُحَمَّداً عَبْدُكَ وَرَسُولُكَ
إِلَّا أَنْتَ .

78. (காலையில் - மாலையில் 4 தடவை ஒதுவும்)

பொருள்: யா அவ்வாறு! நான் இந்நிலையில் காலைப் பொழுதில் ஆகிவிட்டேன். அதாவது, உன்னைச் சாட்சியாக்கிக் கூறுகிறேன்; உனது 'அர்ஷா' கமந்து கொண்டிருக்கும்

மலக்குகளையும் உன்னூடைய இதர மலக்குகளையும் உன்னூடைய எல்லாப் படைப்புகளையும் சாட்சியாக்கிக் கூறுகிறேன்; நீயே வணக்கத்திற்குரிய ஏக்கிறைவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. நீ தனித்த வன்; உன்க்கு யாதொரு இணை துணை இல்லை! மேலும் திண்ணைமாக முஹம்மத் நபியவர்கள் உன் அடியாரும் தூதரும் ஆவார்கள்)

நூல்: அழு தாழுத், பாகம் 4 பக்கம் 317. இமாம் புகாரியின் அல் அதபுல் முஃப்ரத் - ஹதீஸ் நம்பர் 1201. அன்றாடம் அமல் (நஸா) ஹதீஸ் நம்பர் 9 இப்பூ ஸான்னி ஹதீஸ் நம்பர் 70.

எஷுகு அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாற் பின் பாஸ் அவர்கள் அழு தாழுத், நஸா உடைய இந்த ஹதீஸின் அறிவிப்புத் தொடரை நம்பகமானது எனக் கூறியுள்ளார்கள். பார்க்க: துஹ்ரி:பதுல் அக்யார் பக்கம் 23.

கீழ் காணும் இந்த துஆவைக் காலை நேரத்தில் ஒதியவர் அன்றைய பகலுக்கான நன்றியை நிறைவேற்றிய வர் ஆவார். மாலை நேரத்தில் ஒதியவர் அன்றைய இரவுக்கான நன்றியை நிறைவேற்றியவர் ஆவார்.

اللَّهُمَّ مَا أَصْبَحَ بِنِي مِنْ نِعْمَةٍ ، أَوْ يَأْخُذُ مِنْ خَلْقِكَ ، فَمِنْكَ
وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ

79. பொருள்: யா அவ்வாறு! இந்தக் காலைப் பொழுதில் என் மீது அல்லது உனது படைப்பினத்தில் எவர் மதாவது ஏதேனும் அருட்கொடை பொழிந்திருந்தால் அது உன்னிடமிருந்து கிடைத்ததாகும். நீ தனித்தவன்; உன்க்கு யாதொரு இணையுமில்லை. புகழ் அனைத்தும் உனக்கே; எல்லா நன்றியும் உனக்கே!

மாலை நேரத்தில் மா 1 என்பதற்கு பதில் மாலை சொல்லவும். அதாவது மாலை நேரத்தில் ஏதேனும் அருள் கிடைத்திருந்தால் என்று பொருள்.

நூல்: அடுதாலூத் பாகம் 4 பக்கம் 318 அமலூல் யவும் வஸ் வைலா நஸாச் ஹதீஸ் எண் 7, பக்கம் 137. இப்பு ஸின்னி ஹதீஸ் எண் 41 பக்கம் 23 இப்பு ஹப்பாஸ் "மவாரித்" ஹதீஸ் எண் 2361

எஷக் இப்பு பாஸ் அவர்கள் இந்த நபிமொழியின் அறிவிப் புத் தொடரை நம்பகமானது எனக் கூறியுள்ளார்கள். பார்க்க துறைப்பதுல் அக்யார் பக்கம் 24.

اللَّهُمَّ عَافِنِي فِي بَدْنِي ، اللَّهُمَّ عَافِنِي فِي سَعْيِي ، اللَّهُمَّ عَافِنِي فِي
بَصَرِي ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ ... ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ
بِكَ مِنَ الْكُفْرِ ، وَالْفَقْرِ ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ ،
لَا إِلَهَ إِلَّا أَنْتَ .

80. பொருள்: யா அல்லாஹ்! எனது உடலில் நலன் அருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப் புலனில் நலன் அருள்வாயாக! யா அல்லாஹ் எனது பார்வையில் நலன் அருள்வாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை!... யா அல்லாஹ்! இறை நிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். வணக்கத்திற்குரிய இறை வன் உன்னைத் தவிர வேறில்லை.

(காலை - மாலை நேரத்தில் 3 தடவை)

நூல்: அடுதாலூத் பாகம் 4 பக்கம் 324. அஹ்மத் பாகம் 5 பக்கம் 42. அமலூல் யவும் வஸ்வைலா - நஸாச் ஹதீஸ் எண் 22 பக்கம் 146. இப்பு ஸான்னி ஹதீஸ் எண் 51 பக்கம் 35. இமாம் புகாரியின் அல்அதபுல் முஃப்ரத்-

'இப்புபாஸ்' அவர்கள் இந்த நபிமொழியின் அறிவிப் புத் தொடரை நம்பகமானது என்று சொல்லியுள்ளார்கள். பார்க்க துறைப்பதுல் அக்யார் பக்கம் 26.

حَسْنَى اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوْكِيدٌ وَهُوَ رَبُّ الْعَرْشِ
الْعَظِيمِ

81. பொருள்: எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். வணக்கத்திற்குரிய கிரைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் மீதே நான் முழு நம்பிக்கையும் வைத்துள்ளேன். அவன் மகத்தான அர்ஷின் அதிபதி ஆவான்.

நூல்: அமலூல் யவும் வஸ்வைலா - இப்பு ஸின்னி ஹதீஸ் எண் 72 பக்கம் 37 அடுதாலூத் பாகம் 4 பக்கம் 321 - இந்த நபிமொழியின் அறிவிப்புத் தொடர் சிறந்ததாகும்.

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ الْعَالَمَاتِ مِنْ كُلِّ مَا حَلَقَ

82. பொருள்: அல்லாஹ்வின் பூரணமான 'கவிமாக்களைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்; அவன் படைத்த அனைத்துப் படைப்புகளின் தீமையை விட்டும்!

நூல்: திர்மிதி, அஹ்மத் பாகம் 2 பக்கம் 290. ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 187 இந்த நபிமொழியின் மூலம் ஸஹீஹ் முஸ்லிமில் உள்ளது. பாகம் 4 பக்கம் 2080.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ . اللَّهُمَّ إِنِّي
أَسْأَلُكَ الْعَفْرَ وَالْعَافِيَةَ فِي دِينِي ، وَدُنْيَايِ وَأَهْلِي ، وَمَالِي ،
اللَّهُمَّ اسْتَرْ عَوْزِيَّتِي ، وَآمِنْ رُؤْعَاتِي ، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ
يَدَيِّ ، وَمِنْ خَلْفِي ، وَعَنْ كِمْبَيِّ ، وَعَنْ شَمَائِلِي ، وَمِنْ فَوْقِي ،
وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أَغْتَالَ مِنْ تَحْتِي .

83. பொருள்: “யா அல்லாஹ்! நான் உன்னிடம் - இம்மை மறுமை இரண்டிற்குமான நவைனக் கேட்கிறேன். மேலும் யா அல்லாஹ்! எனது தீனிலும் எனது உவக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நவைனயும் நான் உன்னிடம் யாசிக்கி ரேன்! யா அல்லாஹ் என்னுடைய பலவீனங்களை மறைப் பாயா! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதி தருவாயா! யா அல்லாஹ்! எனக்கு முன்பிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயா! கீழே இருந்தும் எதிர்பாராதவிதமாக நான் கொல்லப்படுவதிலிருந்தும் எனது கண்ணியத்தைக் கொண்டு நான் பாதுகாப்பு தேடுகிறேன்”.

நூல்: அடு தாலுத், இப்புமாஜா பாகம் 2 பக்கம் 332.

اللَّهُمَّ عَالَمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ كَرِبَ
كُلَّ شَيْءٍ وَمَلِكِهِ، أَشْهَدُ أَنَّ لَّا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ

مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرِّ كِهٖ، وَأَنْ أَفِرَّ عَلَى
نَفْسِي مُؤْمِنًا أَوْ أَجْرَهُ إِلَى مُشْلِمٍ .

84. பொருள்: யா அல்லாஹ்! மறைவானவை - வெளிப் படையானவை அவைத்தும் அரிந்தவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! ஒவ்வொரு பொருளின் இரட்சகானாகவும் எஜ்மான்னாகவும் இருப்பவனே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன்! எனது மனத்தின் தீமையை விட்டும் வைத்தானின் தீமையை விட்டும் அவனது ‘ஃர்க்’ லை விட்டும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்! மேலும் என் மனத்தின் மீது ஏதேலும் தீமை செய்வதை விட்டும் அல்லது அந்தத் தீமையை ஒரு முஸ்லிம் மீது செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்!

நூல்: திர்மிதி, அடு தாலுத். பார்க்க: ஸஹீஹ் திர்மதி பாகம் 3 பக்கம் 142.

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اشْهَادِهِ شَيْءٌ فِي الْأَرْضِ كَلَّا فِي
السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

85. பொருள்: அல்லாஹ் வின் திருப்பெயர் கொண்டு (தொடங்குகிறேன்) அவன் எப்படிப்பட்டவென்னில், அவன் பெயருடன் இந்தப் பூமியிலும் வானத்திலும் எந்தப் பொருளும் தீங்கு அளித்திட முடியாது! அவன் எல்லாவற்றையும் கேட்பவன்; அறிபவன் ஆவான். (3 தடவை)

நூல்: அடு தாலுத், திர்மிதி. பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 2 பக்கம் 332.

رَضِيْتُ بِاللّٰهِ رَبِّيْا وَبِاللّٰهِ سَلَامٌ دِيْنِا وَمُحَمَّدٌ نَّبِيْا

86. அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டேன். (3 தடவை)

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 465
பார்க்க: ஸஹீஃ திர்மிதி பாகம் 3 பக்கம் 141.

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدُ حَلْقَمَهُ وَرِضاً نَفْسِهِ وَزِنَةُ عَرْشِهِ
وَمَدَادُ كَلْمَاتِهِ

87. பொருள்: 'ஸாப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் புகழ்வதோடு தூயவன் எனத் துதிக்கவும் செய்கிறேன்) அவனுடைய படைப்பினங்களின் என்னிக்கை அளவிற்கு! அவனது மனதின் திருப்தி அளவிற்கு! அவனது அர்வின் சமை அளவிற்கு! (3 தடவை)

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2090.

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

88. ஸாப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (100 தடவை)

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

يَا حَمْيَ يَا قَيْوَمْ بِرَحْمَتِكَ أَسْتَغْفِرُكَ أَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلِّهِ ، وَلَا
تَكْلِنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

89. பொருள்: "நித்திய ஜீவனே, (பேரண்டம் முழுவதை யும்) நிர்வகிப்பவனே! உனது அருளைக் கொண்டு இரட்சிக்

குத் தேடுகிறேன். என்னுடைய எல்லாக் காரியங்களையும் சீர்ப்புத்துவாயாக! கண் இமைக்கும் நேரத்திற்குக் கூட என்னை (உனது பாதுகாப்பை விடுத்து) என் பொறுப்பில் விட்டு விடாதே!"

இமாம் ஹாகிம் அவர்கள் இந்த அறிவிப்புத் தொடரை சரி கண்டிருக்கிறார்கள். இமாம் தஹபி அவர்களும் இதற்கு உடன்படுகிறார்கள். பார்க்க: ஸஹீஃ - அத்தர்கிப்பத் தற்ஹீப் பாகம் 1 பக்கம் 273.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ
عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

90. பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே! புகழ் அனைத்தும் அவனுக்கே! மேலும் அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவனாவான். (100 தடவை தினமும்)

நூல்: புகாரி பாகம் 4 பக்கம் 95. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

أَصْبَحْنَا وَأَصْبَحَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ
خَيْرَ هَذَا الْيَوْمِ : فَتْحَهُ ، وَنَصْرَهُ ، وَتُورَّهُ ، وَبَرَكَاتَهُ ،
وَهُدَاهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ وَشَرِّ مَا بَعْدَهُ ؟

91. பொருள்: நாங்கள் காலைப் பொழுதில் ஆகிவிட்டோம். அகிலம் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வக்கே ஆட்சியதிகாரம் என ஆகிவிட்டது. யா அல்லாஹ்! இந்நாளின் நலனையும் - அதன் வெற்றி, உதவி,

ஒனி, அருட்பாக்கியம், நேர்வழி அனைத்தையும் நான் உண்ணிடம் யாகிக்கிறேன்! மேலும் இந்நாளின் திமையை விட்டும் இதன் பின் வரும் நாட்களின் திமையை விட்டும் நான் உண்ணிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நூல்: அழு தாலுத் பாகம் 4 பக்கம் 322 இதன் அறிவிப்புத் தொடர் சரியானதே! பார்க்க: ஸாதுல் மஸுத் பாகம் 2 பக்கம் 373.

92. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் காலைப் பொழுதில்,

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ
وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

என்னும் திக்கரை ஒதுக்கிறாரோ அவர் நபி இஸ்மாயில் (அவை) அவர்களின் சந்ததிகளில் ஒருவரை விடுதலை செய்ததற்கான கூவி வழங்கப்படுவார். மேலும் அவருடைய பத்து பாவங்கள் மன்னிக்கப்படும்; பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படும். மேலும் அவர் மாலை நேரம் வரை ஷைத்தானை விட்டு பாதுகாக்கப்படுவார். — மாலை நேரத்தில் இந்த திக்கரை அவர் ஒத்தினால் காலைப் பொழுது வரை இதேபோன்று அவருக்குக் கிடைக்கும். (இந்த திக்ரின் பொருள் எண் 90-இல் காண்க)

நூல்: இப்னு மாஜா. பார்க்க: ஸஹீஹ் இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 331.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் இந்த வார்த்தைகளை ஒதக் கூடியவர்களாக இருந்தார்கள்:

أَصْبَحْنَا عَلَىٰ فِطْرَةِ الْإِسْلَامِ ، وَعَلَىٰ كَلِمَةِ الْإِخْلَاصِ ،
وَكُلَّيْ دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلَىٰ مِلَّةِ أَبِيهِنَا إِبْرَاهِيمَ
حَيْثِفَا مُسْلِمًا وَمَا كَانَ مِنِ الْمُشْرِكِينَ .

93. பொருள்: “நாங்கள் இஸ்லாத்தின் இயல்பு நிலையின் மீதும் வாய்மையின் வார்த்தையின் மீதும் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தின் மீதும் எங்கள் தந்தை இப்ராஹீம் (அவை) அவர்களின் வழிமுறையின் மீதும் - காலை நேரத்தில் ஆகிலிட்டோம். இப்ராஹீம் நபி அவர்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவராகவும் ஓர்மனப் பட்டவராகவும் இருந்தார். இணைவைப்பவர்களில் ஒருவராய் இருக்கவில்லை.

நூல்: அஹ்மத், பாகம் 3 பக்கம் 406. பாகம் 5 பக்கம் 123. ஸஹீஹ்-ஐ ஜாமிச பாகம் 4 பக்கம் 209. அமலுல் யவும் வல் லைலா ஹதீஸ் எண் 34.

94. அப்துல்லாஹ் இப்னு குபைப் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “சொல் வீராக” என்றார்கள். நான் கேட்டேன்: அல்லாஹ் வின் தூதரே! எதைச் சொல்லு?“ அதற்கு நபியவர்கள் - ‘குல்லஹ்-வல்லாஹ் அஹத்’ குரானையும் குல்அலூது பிரப்பில் ஃபலக் - குல்அலூது பிரப்பின்னாஸ் குராக்களையும் காலையிலும் மாலையிலும் 3 தட்டை ஒதுவீராயின் அது எல்லாவற்றிற்கும் போதுமானதாகும்’.

நூல்: அழு தாலுத், பாகம் 4 பக்கம் 322. திர்மிதி பாகம் 5 பக்கம் 567. ஸஹீஹ்-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 182.

தூங்குவதற்கு முன் ஒதுவேண்டியவை

95. ஒவ்வொரு இரவும் நபி (ஸ்ல்) அவர்கள் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இரண்டு உள்ளங்கைகளையும் விரித்து வைத்து அதில் ஷதுவார்கள். மேலும் குத்துவூவுலாஹு அறைத், குவ்அலுது பிரப்பில் ஃபலக், குவ்அலுது பிரப்பின்னாஸ் ஆகிய குராக்களை ஒதுவார்கள். பிறகு உடலில் எந்த எந்தப் பகுதிகளில் தடவ முடியுமோ அந்தப் பகுதிகளில் கைகளால் தடவுவார்கள். தலை, முகம் போன்ற உடலின் முன்பகுதிகளில் இருந்து தடவுதலை ஆரம்பம் செய்வார்கள். இதுபோல் 3 தடவை செய்வார்கள்.

நூல்: ஃபத்துவூவு பாரிபாகம் 9 பக்கம் 62
முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1723

96. நீ படுக்கைக்குச் செல்லும்போது ஆயதுவ்குர்ஸி (அல்லாஹு லா இலாஹ இல்லாஹுவுவும் ஹம்யுல் கய்யும்) முழுவதையும் ஒதுவாயானால் காலை வரையில் அல்லாஹுவின் சார்பில் ஒரு பாதுகாப்பாளர் உண்கு ஏற்படுத்தப்பட்டிருப்பார். மேலும் ஷைத்தான் உன் அருகில் கூட வரமாட்டான்.

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்துவூல்பாரி பாகம் 4 பக்கம் 487

97. ஒருவர் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை ஏதேனும் இரவில் ஒதுவாராயின் அது அவருக்குப் போதுமானதாகும். அந்த இரண்டு வசனங்கள் வருமாறு:

أَمَّنِ الرَّسُولُ إِذَا أَنْزَلَ إِلَيْهِ وَأَنْوَمْنُونَ كُلَّ آمَنَ
بِاللهِ وَكُلُّ شَكِّهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نَفْرَقُ بَيْنَ أَحَدٍ مِّنْ رَسُلِهِ
وَقَالُوا سَعَنَا وَأَطْعَنَا عُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمُصِيرُ. لَا يَكِلُّ

اللهُ نَفْسًا إِلَّا وَسَعَهَا هَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اتَّكَسَتْ رَبَّنَا
لَا تُؤَاخِذنَا إِنْ نَسِيَّاً أَوْ أَخْطَلَنَا رَبَّنَا وَلَا تَخْمِلْ عَلَيْنَا إِنْ
كَمَا حَمَلْنَاهُ عَلَى الدِّينِ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا
بِهِ وَأَغْفُ عَنَّا وَاغْفِرْنَا كَارَجَنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا
عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ .

பொருள்: இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது ஈமான் கொண்டார்; இறை நம் பிக்கை கொண்டவர்களும் அதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹுவையும் அவனுடைய மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் (அவர்கள் கூறுகிறார்கள்:) நாங்கள் அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் வேற்றுமை பாராட்டுவதில் கை" மேலும் (அல்லாஹுவிடம் கோருகிறார்கள்:) நாங்கள் (உன்னு கட்டளையைச்) செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம். எங்கள் இரட்கைனே! நாங்கள் உன்னு மன்னிப்பைக் கோருகி றோம். மேலும் உன்னிடமே நாங்கள் திரும்பிவர வேண்டியிருக்கிறது" அல்லாஹு எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவ தில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தில்லையின் விளைவும் அவருக்கே! (இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இவ்வாறு இறைஞ்சுக்கள்;) எங்கள் இரட்கைனே! நாங்கள் மறந்திருந்தாலும் பிழை செய்திருந்தாலும்! நீ எங்களைக் குற்றம் பிடிக்காதே! எங்கள் இரட்கைனே மேலும் எங்களுக்கு முன்சென் றோர் மீது நீ பாரத்தைச் சுமத்தியது போன்று எங்கள் மீதும்

பாரதத்தைச் சுமத்தி விடாதே எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க முடியாத பாரதத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன விப்பாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். சத்தியத்தை நிராகரிப்போருக்கு எதி ராக வெற்றிகொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!"

நூல்: ०१பத்ரால்பாரி பாகம் 9 பக்கம் 94
முஸ்லிம் பாகம் 1 பக்கம் 554.

உங்களில் ஒருவர் படுக்கையில் இருந்து எழுந்து பிறகு மீண்டும் படுக்கைக்குச் செல்வதாயின் தனது விரிப்பை 3 தடவை உதற்கிக் கொள்ளவும். ஏனெனில் அவருக்குப் பிறகு அந்த விரிப்பில் - அவரது இடத்தில் எதுவெல்லாம் வந்துள்ளது என்பதை அவர் அறியார்!

மேலும் தூங்கும் போது-

بِاسْمِكَ رَبِّي وَكُفْتُ بِجَنِّي وَبِكَ أَرْفُعُهُ فِي أَمْسَكَتْ نَفْسِي
فَارْجُهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاخْفَظْ بِهِ عَبَادَكَ
الصَّاحِينُ .

98. என் இரட்சகனே! உனது பெயரைக் கொண்டே எனது விலாப் புறத்தைக் கிடத்தினேன். மேலும் உனது உதவி கொண்டே அதை உயர்த்துகிறேன். எனவே நீ எனது உயிரைத் தடுத்துக் கொள்வாயானால் அதன் மீது கிருபை பொழிந்திடு! அதனை விட்டுவிடுவாயானால் - உனது நல்லடியார்களை எதனைக் கொண்டு நீ பாதுகாப்பாயோ அதனைக் கொண்டு என் உயிரையும் பாதுகாப்பாயாக!

நூல்: புகாரி பாகம் 11 பக்கம் 126
முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2084.

اللَّهُمَّ إِنِّي حَلَفْتَ نَفْسِي وَأَنْتَ تُوَفِّاهَا لَكَ مَا تَهْوِي وَمَغْيَبِهَا
إِنَّلِخْيَتِهَا فَاحْفَظْهَا، وَإِنْ أَمْتَهَا فَاغْفِرْهَا . اللَّهُمَّ إِنِّي
أَسْأَلُكُ الْعَافِيَةَ .

99. யா அல்லாஹ்! நீயே எனது உயிரைப் படைத்தாய். நீயே அதனை மரணிக்கச் செய்வாய்! என் உயிரின் மரணமும் வாழ்வும் உனக்கேயாகும். நீ அதனை வாழச் செய்வாயா னால் அதனைப் பாதுகாத்திடு. அதனை மரணிக்கச் செய்வாயானால் அதற்கு மன்னிப்பு வழங்கிடு! யா அல்லாஹ் நான் உன்னிடம் சுகசெளக்கியத்தை யாசிக்கிறேன்!

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2083 அஹ்மத் பாகம் 2 பக்கம் 79. அமலுல் யவம் வல்லைலா - இப்பு ஸின்னி ஹ்திஸ் எண் 721.

தூங்கும்போது தன் வலது கையை கண்ணத்தின் கீழ் வைத்துக் கொண்டு பின்வருமாறு 3 தடவை சொல்லவும்.

اللَّهُمَّ قُبِّلَكَ يَوْمَ تَبَعَّثُ عَبَادَكَ

100. "யா அல்லாஹ்! உனது தண்டனையில் இருந்து என்னைக் காப்பாற்றிடு; உன் அடியார்களையெல்லாம் எழுப்பி ஒன்று திரட்டும் அந்த மறுமை நாளில்!

நூல்: அபுதாலுக் பாகம் 4 பக்கம் 311.
ஸஹීஹාத் திர்மிதி பாகம் 3 பக்கம் 143.

بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا

101. யா அல்லாஹ்! உங்கு பெயரைக் கொண்டே நான் மரணிக்கிறேன்; உயிர் வாழ்கிறேன்.

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹால் பாரி. பாகம் 11 பக்கம் 113. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2083.

102. அண்ணவ் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்கள் இருவருக்கும் (அலி - ஃபாத்திமா) ஒரு பணியாளரை வழங்குவதை விடவும் சிறந்த ஒன்றைக் காண்பித்ததுத் தரட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஸாப்ஹான்ஸ்லாஹ் என்று 33 தடவையும் அல்லாஹ் வில்லாஹ் என்று 33 தடவையும் அல்லாஹ் அக்பர் என்று 33 தடவையும் ஒதுங்கள். இது உங்களுக்குப் பணியாளரை விடவும் சிறந்ததாகும்."

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹால்பாரி பாகம் 7 பக்கம் 71. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2091.

اللَّهُمَّ رَبِّ السَّمَاوَاتِ السَّبْعِ، وَرَبِّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبِّنَا
وَرَبِّ كُلِّ شَيْءٍ، فَالْقَهُّتُ وَالْغَوَّى، وَمُنْزَلُ التَّوْرَةِ
وَالْإِنْجِيلِ، وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ هِئِرُ كُلِّ شَيْءٍ إِنْتَ
أَحَدٌ بِنَاصِيَّتِهِ اللَّهُمَّ إِنْتَ أَلَّا أُولُو الْفَلِيْسِ قَبْلَكَ شَيْءٌ، وَإِنْتَ
الْآخِرُ وَلَا يُلِيقُ بَعْدَكَ شَيْءٌ وَإِنْتَ الظَّاهِرُ لَا يُلِيقُ فَوْقَكَ شَيْءٌ،
وَإِنْتَ الْبَاطِنُ لَا يُلِيقُ دُونَكَ شَيْءٌ إِقْضِيْعًا الدِّينَ وَأَغْنِيْ
مِنَ الْفَقْرِ

103. பொருள்: யா அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியின் இறைவனே, மகத்தான் அர்வின் அதிபதியே! எங்களுடையவும் அனைத்துப் பொருள்களுடையவும் அதி பதியே! விததுகளையும் பேரீச்சங் கொட்டைகளையும் விளைவிக்கின்றவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஜுன் ஆகிய வேதங்களை இறக்கியருளியவனே, அனைத்துப் பொருட்களின் தீங்கை விட்டு நான் உண்டிடம் பாதுகாப்பு தேடுகி ரேன்; அவற்றின் முன்ச்சி ரோமாம் உன் பிடியிலேயே இருக்கிறது! நீயே முதலாமவன்; உனக்கு முன் எதுவு மில்லை! ந்தான் இறுதியானவன்; அனைத்தும் அழிந்த பிறகும் நீ மட்டுமே எஞ்சியிருப்பாய்! நீயே வெளிப்படையானவன்; உனக்கு அப்பால் எதுவுமே இல்லை. நீயே அந்தரங்கமானவன். நீ அன்றி எதுவுமில்லை. எனது கடனை அடைத்து வறுமையை அகற்றி வளமடையச் செய்வாயாக!"

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2084

أَحْمَدُ رَبُّ الْلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا، وَآوَانَا فَكُمْ مِنْ لَا
كَافٍِ لَهُ وَلَا مُؤْوِيٍ

104. பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எங்களுக்கு உணவு அளித்தான்; தண்ணீர் புகட்டி னான். அவற்றை எங்களுக்குப் போதிய அளவு அளித்தான். மேலும் எங்களுக்குப் புகவிடமும் அளித்தான்! எத்தனையோ மனிதர்களின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவர்களுக்குப் போதிய உணவோ பானமோ அளிப்பவனும் இல்லை; புகவிடம் அளிப்பவனும் இல்லை!"

நூல்: முஸ்லிம் பக்கம் 2085.

اللَّهُمَّ عَالَمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبُّ
كُلِّ شَيْءٍ وَمَلِيكُهُ أَشْهَدُ أَنَّ لَرَبِّهِ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ
نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرِّكَهُ وَأَنْ أَقْرَفَ عَلَى نَفْسِي
سُوءًا أوْ أَجْرَهُ إِلَيَّ مُسْتِلِمٌ

105. பொருள்: யா அல்லாஹ்! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிவானே! வானங்களையும் பூமியையும் படைத்தவானே! ஒவ்வொரு பொருளின் இரட்சக்கணே/உடைமையாளனே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். மேலும் எனது மனத்தின் தீமையை விட்டு வைத்தானின் தீமையை விட்டு அவனது 'விர்கை' விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் நான் என் மனத்திற்கு எதிராகத் தீமை செய்வதை விட்டும் அல்லது அதை ஒரு முஸ்லிமிடம் கொண்டு செல்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

நூல்: அழு தாலுத் பாகம் 4 பக்கம் 317. ஸஹீஹ்-அத் திர்மிதி பாகம் 3 பக்கம் 142.

106. நபி (ஸல்ல) அவர்கள், 'அவிஃப், லாம், மீம் தனஜீல் குரா'வும் 'தபாரகல்வதீ பி யதிலுவில் மூல்க்' குராவும் ஒதாமல் தூங்கச் செல்வதில்லை"

நூல்: திர்மிதி, நஸாஷ, ஸஹீஹ்-அல் ஜாமிஃப் பாகம் 4 பக்கம் 255

107. அண்ணல் நபி (ஸல்ல) அவர்கள் கூறினார்கள்:

"நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுமைக்கு உள்ள செய்வது போல் உள்ள செய். பிறரு வலது பக்கமாக ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டு இவ்வாறு ஒது.

اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَفَوَضْتُ أُمْرِي إِلَيْكَ،
وَجَهْتُ وَجْهِي إِلَيْكَ، وَأَجْهَاتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً
وَرَهْبَةً إِلَيْكَ، لَا مُلْجَأً وَلَا مُنْجَأً مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ
بِكَتَابِكَ الَّذِي أَنْزَلْتُ وَبِنَيْكَ الدِّينِ أَرْسَلْتُ

பொருள்: "யா அல்லாஹ்! நான் என் மனத்தை உன்பால் சரணமடையுமாறு செய்துவிட்டேன். மேலும் என் காரியங்களை உன்னிடம் ஓப்படைத்து விட்டேன்; மேலும் எனது முகத்தை உ.ஏ. பக்கம் திருப்பி விட்டேன்; உன்பால் ஆர்வம் கொண்டும் அச்சம் கொண்டும்...! உன்னை விட்டுத் தஞ்சம் புகும் இடமோ உன்னை விட்டு விரண்டோடும் இடமோ - உன் அளவிலே தவிர வேறில்லை! நீ இறக்கியருளிய வேதத்தின் மீதும் நீ அனுப்பிய நபியின் மீதும் நம்பிக்கை கொண்டேன்". (இவ்வாறு ஒதிக் கொண்டு தூங்கி அதே நிலையில்) நீ மரணம் அடைவாயானால் இல்லாத்தின் இயல்பு நிலையின் மீது நீ மரணம் அடைந்தவனாவாய்".

நூல்: புகாரி - விரிவுரையுடன் பாகம் 11 பக்கம் 113 முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2081.

இரவில் தூக்கத்தில் புரஞும் போது ஒதுவது

108. ஆயிஷா (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அண்ணல் நபி (ஸல்ல) அவர்கள் இரவில் தூக்கத்தின் போது புரஞும் நிலையில் இதை ஒதுவார்கள்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ، رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَمَا بَنَيْهُمَا الْعَزِيزُ الْفَعَّارُ

பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அடக்கியானுபவன். வானங்களுக்கும் பூமிக்கும் அவற்றி மூள்ளவற்றிற்கும் அதிபதி. யாவரையும் மிகைத்தவன். பெரிதும் மன்னிப்பவன்”.

ஹாகிம் இதனை அறிவித்து விட்டு ‘நம்பகமானது’ என்று கூறியுள்ளார்கள். இமாம் தஹபி இதற்கு உடன்படுகி றார். பாகம் 1 பக்கம் 540. நஸார் உடையவும் இப்பு ஸ-ன்னி உடையவும் “அமலூல் யவ்ம் வல் வைலா”. பார்க்க: ஸஹිஹ்-ஆல் ஜாமியு, பாகம் 4 பக்கம் 213.

தூக்கத்தில் அழைத்தியின்மை, திடுக்கம் ஏற்படும் போதும் விரக்தி போன்ற நிலையிலும் ஒதும் துதி

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَاتِ مِنْ عَصْبَرِهِ وَعَقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ
وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَخْضُرُونَ

109. பொருள்: அல்லாஹ்-வடைய முழுமையான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாப்பு தேடுகிறேன்; அவனது கோபத்தை விட்டு தண்டனையை விட்டு அவனது அடிமைகளின் திங்கை விட்டு ஷைத்தான்களின் தீண்டல் களை விட்டும் இன்னும் அவர்கள் என்னிடம் ஆஜராவதை விட்டும் நான் (பாதுகாவல் தேடுகிறேன்).

நால்: அடு தாழுத் பாகம் 4 பக்கம் 12
ஸஹිஹ்-ஆல் திர்மிதி பாகம் 3 பக்கம் 171

நல்ல அல்லது கெட்ட கனவு காணும் போது என்ன செய்யவேண்டும்?

110. நல்ல கனவு அல்லாஹ்-விடம் இருந்து ஏற்படுகி றது. கெட்ட கனவு ஷைத்தான்களின் மூலம் உண்டாகிறது. உங்களில் ஒருவர் தனக்கு விருப்பமான கனவைக் கண்டால் தனது நேசத்திற்குரியவரிடமே தவிர வேறு யாரிடமும் அதைச் சொல்ல வேண்டாம்...!

(இந்த நபிமொழி நீளமானது)

நால்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1772.
புகாரி பாகம் 7 பக்கம் 24.

கெட்ட கனவு கண்டால் செய்ய வேண்டிய செயல்களின் சாரம்

111. 1. இடது பக்கம் 3 தடவை துப்ப வேண்டும்.

நால்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1772.

2. ஷைத்தானை விட்டு இந்த கெட்ட கனவை விட்டு மூன்று தடவை அல்லாஹ்-விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.

நால்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1772-1773.

3. யாரிடமும் அந்தக் கனவைச் சொல்லக் கூடாது.

நால்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1772.

4. எந்தப் பக்கத்தின் மீது (வலது அல்லது இடது) படுத்துள்ளாரோ அதை மாற்றிட வேண்டும்.

நால்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1773.

5. விரும்பினால் எழுந்து தொழு வேண்டும்.

நால்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1773

வித்ருடைய குனுத்தில் ஒதும் துது

اللَّهُمَّ أَهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، وَعَارِفِنِي فِيمَنْ عَافَيْتَ ، وَتَوْلِيْ
فِيمَنْ تَوْلَيْتَ ، وَبَارِكِنِي فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ،
إِنَّكَ تَقْضِيَ وَلَا يَقْضِي عَلَيْكَ ، إِنَّهُ لَا يَدْلِيْ مَنْ وَالَّتَّ ،
وَلَا يَعْزُزُ مَنْ عَادَيْتَ [، تَبَارَكَ رَبُّنَا وَتَعَالَى ،

112. பொருள்: "யா அல்லாஹ்! நீ யார் யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுள் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! மேலும் நீ யார் யாருக்கு ஆரோக்கியம் அளித்தாயோ அவர்களுள் எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! மேலும் நீ யார் யாருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுள் எனக்கும் பொறுப்பேற்பாயாக! மேலும் நீ எனக்கு அளித்துள்ள செல்வத்தில் அபிவிருத்தி அருள்வாயாக! மேலும் நீ அளித்த தீர்ப்பின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக! ஏனெனில் நீயே தீர்ப்பளிக்கி றாய்! உனக்கு மாற்றமாகத் தீர்ப்பளிக்கப்படுவதில்லை! நீ யாருக்கு நேசனாகிவிட்டாயோ அவர் ஒருபோதும் இழிவ டைவதில்லை. மேலும் நீ யாரைப் பகைத்தாயோ அவர் ஒரு போதும் கண்ணியம் பெறுவதில்லை. எங்கள் இரட்சகளே! நீ அருட்பாக்கியம் உடையவனாகி விட்டாய்! உயர்வு உடையவனாகி விட்டாய்!

நூல்: அபு தாலுக், திர்மிதி, நஸாச், இப்னுமாஜா, அஹ்மத், தாரமி, ஹாகிம், ஷைஹி, (பிறை வளைவில் உள்ள வாசகம் ஷைஹியில் வந்துள்ளது) ஸஹீஹ் திர்மி தியில் பார்க்க பாகம் 1 பக்கம் 144. ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 194. இர்வாவுல் ஃகலீல் பாகம் 2 பக்கம் 172.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرَبِّنَا مِنْ سَخْطِكَ ، وَمُعَافَاتِكَ مِنْ
عَقْوبَتِكَ ، وَأَعُوذُ بِكَ مِنْكَ ، لَا أُخِصِّنِي ثَنَاءً عَلَيْكَ ،
أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

113. பொருள்: யா அல்லாஹ்! நான் உனது பொருத்தத்தைக் கொண்டு உனது கோபத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். உனது பொறுத்தருளம் பண்பைக் கொண்டு உனது தண்டனையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். உனக்கு முழுமையாகப் புகழ்மாலை குட என்னால் இயலாது. உனக்கு நீயே புகழ்மாலை குட்டிக் கொண்டது போல் இருக்கிறாய்!

நூல்: அபுதாலுக், திர்மிதி, நஸாச், இப்னுமாஜா, அஹ்மத், ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 180. ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 194. இர்வாவுல் ஃகலீல் பாகம் 2 பக்கம் 175.

اللَّهُمَّ إِنَّا نَعْبُدُكَ ، وَلَكَ نُصَلِّي وَنُسَجُّدُ ، وَإِلَيْكَ نَسْعِي وَنَحْجِدُ
نَرْجُوا رَحْمَكَ ، وَنَخْشَى عَذَابَكَ ، إِنَّ عَذَابَكَ بِالْكَافِرِينَ
مُلْحَقٌ . اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ ، وَنَسْتَغْفِرُكَ ، وَنُشْتَرِيكُ عَلَيْكَ
الْخَيْرَ ، وَلَا نَكْفُرُكَ ، وَنُؤْمِنُ بِكَ ، وَنَخْصُصُ لَكَ ، كَوْنَخْلُعٍ
مَنْ يَكْفُرُكَ .

114. பொருள்: யா அல்லாஹ்! நாங்கள் உன்னையே வணங்குகிறோம். மேலும் உனக்கே தொழுகையும் ஸஜூதூதும் செலுத்துகிறோம். உன் பக்கமே முயவ்கிறோம்; விரைகிறோம். மேலும் உனது அருளை எதிர்பார்க்கிறோம், உனது தண்டனைக்கு அஞ்சுகிறோம். திண்ணமாக உனது தண்டனை நிராகரிப்பாளர்களைச் சென்றடையக் கூடியதாகும். யா அல்லாஹ்! நாங்கள் உன்னிடம் உதவி கோருகிறோம். மேலும் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறோம். உனக்கு நாங்கள் நன்றி செய்யாமலில்லை. மேலும் உன் மீது விசுவாசம் கொள்கிறோம். உன் முன்னால் பணிவை மேற்கொள்கிறோம். உன்னை நிராகரிப்பவர்களை விட்டுத் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறோம்.

நால்: ஸ-ன்னுல் குப்ரா, பைஹி, இமாம் பைஹி இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று சொல்லியுள்ளார்கள். பாகம் 2 பக்கம் 211. இர்வாவுல் ஃ-கலீல் எனும் நூலில் ஷாகு அல்பானியும் இவ் வாரே கூறியுள்ளார். பாகம் 2 பக்கம் 170. இது உமர் (ரவி) அவர்களின் வார்த்தைகளில் இருந்து நிருபணமானது. (நபி (ஸல்) அவர்களிடம் இருந்தல்ல)

வித்ர் தொழுகையில் -
ஸலாம் கொடுத்தபின் ஒது வேண்டியது

115. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகையில் 'ஸப்பி ஹில்ம ரப்பிகல் அஃலா' குராவும் குல்யா அய்யுஹல் காஃபிருன் மற்றும் குவ்ஹாவல்லாஹ் அஹத் குராவும் ஒதுவார்கள். ஸலாம் கொடுத்ததும் 3 தடவை இதை ஒதுவார்கள்.

مَبْحَانُ الْمَلِكِ الْقَدُّوسِ [رَبِّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ]

பொருள்: தூய்மையானவன், புனிதமான அந்த அரசன்! அவன் வானவர்களுடையவும் ரூஹ் எனும் ஜிப்ரீலுடைய வும் அதிபதி ஆவான்.

3-ஆவது தடவை இந்த வார்த்தைகளை உரத்த குரவில் சொல்வார்கள். குரவை நீட்டவும் செய்வார்கள்.

நால்: நஸாா. பாகம் 3 பக்கம் 244 தாரகுதன்; பிறை வளைவினுள் இருப்பது தாரகுதனீயின் வாசகமாகும். அது நம்பகமானது என்றும் சொல்லியுள்ளார்கள். பார்க்க: ஜாதுல் மஜூத். மேலாய்வு ஷ-ஜூபு - அல்-அர்நாத் - அப்துல் காதிர் அல்-அர்நாத் பாகம் 1 பக்கம் 337.

துயரம் மற்றும் கவலையின்போது ஒதும் துஆ

اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ أَبْنُ أَمْتِكَ نَصِيْقِ يَدِكَ ، مَا خِلَقْتَ
حُكْمَكَ ، عَدْلٌ فِي قُضَاوَكَ أَسَأْكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَيْتَ
بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كَلَامِكَ ، أَوْ عَلَمْتَهُ أَحَدًا مِنْ
خَلْقِكَ أَوْ اسْتَأْتَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ
رَبِيعَ قَلْبِيْ ، وَنُورَ صَدِّرِيْ وَجَلَاءَ حَزْنِيْ وَذَهَابَ هَمِّيْ

116. பொருள்: யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண் - ஒரு பெண்ணின் மகனாவேன். என்னில் உனது கட்டனையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உனது தீர்ப்பு நீதமானது. உனக்குச் சொந்தமான

ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக் கிறேன். அந்தப் பெயரை நியே உனக்குச் சூட்டியிருப்பாய். அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய். அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய். அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருக்க முன்னுரிமை அளித்திருப்பாய் - நான் உன்னிடம் யாசிக்கிறேன்; குர் ஆனை என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத் தின் ஒனியாக்குவாயாக, எனது துயரத்தை நீக்கக் கூடியதாக வும் எனது கவலையை மாற்றக்கூடியதாகவும் ஆக்குவாயாக!

நூல்: அஹ்மத் பாகம் 1 பக்கம் 391. அல்பானி அவர்கள் இதனைச் சரி கண்டுள்ளார்கள்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِ وَالْحُزْنِ، وَالْعَزْزَ وَالْكُسْلِ
وَالْبُخْلِ وَالْجُنْبِ، وَضَلَّعَ الدِّينِ وَغَلَبةَ الرِّجَالِ

117. பொருள்: யா அல்லாஹ்! திண்ணமாக நான் கவலை, துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். இயலாமை, சோம்பல், கருமித்தனம், கோழூத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 158. நபி (ஸல்) அவர்கள் இந்த துஆவை அதிகம் அதிகம் ஒதுவார்கள். பார்க்க புகாரியின் விரிவுரை பாகம் 11 பக்கம் 173.

நிலைகுலைந்த வேளையில் ஒதும் துஆ
لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَكْبَرُ
الْعَظِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَكْبَرُ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ
وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمُ

118. பொருள்: “அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை; அவன் மகத்தானவன்; மிகவும் சாந்தம் உடையவன்! அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை; அவன் மகத்தான அர்ஷின் அதிபதி ஆவான்! அல்லாஹ் வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை; அவனே வானங்களுக்கும் அதிபதி, பூமிக்கும் அதிபதி, சங்கையிகு அர்ஷின் அதிபதி.

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 154. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2092.

اللَّهُمَّ رَحْمَنْكَ أَرْجُو فَلَا تَكْلِنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ
لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ

119. பொருள்: யா அல்லாஹ்! நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன். கண் இமைக்கும் நேரத்திற்குக் கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து) என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உள்ளனத் தவிர வேறில்லை.

நூல்: அடு தாலூத் பாகம் 4 பக்கம் 324.
அற்றுமத் பாகம் 5, பக்கம் 42.

வைக் அல்பானி, அப்துல் காதிர் அர்நாலூத் இருவரும்
இதன் அறிவிப்புத் தொடரை 'அழகானது' எனக்குறிப்பிட
கூளனர்.

اللَّهُمَّ إِنِّي كُنْتُ مِنَ الطَّالِبِينَ

120. பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்
தவிர வேறு யாருமில்லை. நீ தூய்மையானவன்! நிச்சயமாக
நான் அநியாயக்காரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 529. இமாம் ஹாகிம் அவர்கள்
இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்றார்
கள். அதற்கு இமாம் தஹபி உடன்பட்டுள்ளார்கள்.
பார்க்க: ஸஹிஹ்-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 168.

اللَّهُمَّ رَبِّ لَا أُشْرِكُ بِهِ شَيْئًا

121. பொருள்: "அல்லாஹ்! அல்லாஹ் என் இரட்சகன்.
அவனுக்கு எதனையும் நான் இணையாக்க மாட்டேன்."

நூல்: அபுதாலூத் பாகம் 2 பக்கம் 87. ஸஹීஹ் இப்பு மாஜா
பாகம் 2 பக்கம் 335.

إِنَّمَا يَعْلَمُ اللَّهُ الْأَكْبَرُ

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي خُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

122. பொருள்: யா அல்லாஹ்! அவர்களுக்கு எதிரில் உன்
னை ஆக்குகிறோம். அவர்களின் தீமைகளை விட்டு உன்
னைக் கொண்டு பாதுகாப்பு தேடுகிறோம்.

நூல்: அடு தாலூத், பாகம் 2 பக்கம் 89. இமாம் ஹாகிம்
இதனைச் சரிகண்டுள்ளார்கள். இமாம் தஹபி அவர்
கள் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பாகம் 2 பக்கம்
142.

اللَّهُمَّ أَنْتَ عُصْدِيٌّ، وَأَنْتَ نَصِيرٌ، بِكَ أَجُوَّلُ وَبِكَ
أَصْوُلُ وَبِكَ أَقْاتِلُ

123. பொருள்: "யா அல்லாஹ்! நீயே எனக்கு பக்கபலம்.
நீயே எனக்கு உதவி செய்பவன். உனது உதவி கொண்டே
நான் சுற்றிச் சூழ்கிறேன். மேலும் உன் உதவி கொண்டே
தாக்குதல் தொடுக்கிறேன். உனது உதவி கொண்டே (எதிரிக்
ஞடன்) போரிடுகிறேன்."

நூல்: அடு தாலூத் பாகம் 2 பக்கம் 42. திர்மிதி பாகம் 5
பக்கம் 572. ஸஹීஹ்-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 183.

حَسِبَنَا اللَّهُ وَنَعُوذُ بِالْوَكِيلِ

124. பொருள்: நமக்கு அல்லாஹ்-வே போதுமானவன்;
மேலும் பொறுப்பேற்பவர்களில் அவன் சிறந்தவன்.

நூல்: புகாரி பாகம் 5 பக்கம் 172.
இறைவிக்வாசத்தில் சந்தேகம் ஏற்படும்போது ஒதும் துது

125. 1. அல்லாஹ்-விடம் பாதுகாவல் தேடவேண்டும்.

நூல்: புகாரியின் விரிவுரை பாகம் 6 பக்கம் 336. முஸ்லிம்
பாகம் 1 பக்கம் 120

2. எது விஷயத்தில் சந்தேகம் வருகிறதோ அதுபற்றி மேலும் மேலும் சிந்தித்துக் குழம்புவதை விட்டுவிட வேண்டும்.

புகாரியின் விரிவுரை பாகம் 6 பக்கம் 336. முஸ்லிம் பாகம் 1 பக்கம் 120.

126. 3. இந்த வார்த்தைகளைச் சொல்லவும்.

آمَّتْ بِاَللّٰهِ وَرُسُلِهِ

பொருள்: அல்லாஹுவின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் விகவாசம் கொண்டேன்.

நால்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 119-120.

127. 4. அல்லாஹுவின் இந்த வசனத்தை ஒத்துவும்

هُوَ الْأَوَّلُ، وَالْآخِرُ، وَالظَّاهِرُ وَالبَاطِنُ وَهُوَ بُكْلُ شَيْءٍ عَلَيْهِ

பொருள்: அவனே முதலாமவன், இறுதியானவன். வெளிப் படையானவன்; அந்தரங்கமானவன். மேலும் அவன் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவன்.

நால்: அபுதாலூத் பாகம் 4 பக்கம் 329 அல்பானி, அர்நாலூத் இருவரும் இதனைச் சரி கண்டுள்ளார்கள்.

كَتَنَّا أَتَتَّابُطْتَر்கَاكَ

اللّٰهُمَّ أَكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

128. பொருள்: யா அல்லாஹு! நீ விலக்கியதை விட்டும் - நீ ஆகுமாக்கியதைக் கொண்டு எனக்குப் போதுமாக்குவாயா! மேலும் உனது கிருபை கொண்டு உன்னைத் தவிர உள்ள அனைத்தைவிட்டும் என்னைத் தேவையில்லாதாக்குவாயா!

நால்: திர்மிதி பாகம் 5 பக்கம் 560. ஸஹீஹ்-அத் திர்மிதி பாகம் 3 பக்கம் 180.

اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ أَهْمَّ، وَالْحُزْنِ، وَالْعَزْزِ وَالْكُشْلِ
وَالْبُخْلِ وَالْجُنْنِ، وَصَلَعِ الدِّينِ وَعَلَبَةِ الرِّجَالِ

129. பொருள்: யா அல்லாஹு! திண்ணமாக நான் கவலை, துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இயவாயை, சோம்பல், கருமித்தனம், கோழைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தை விட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.."

நால்: புகாரி பாகம்: 7 பக்கம்: 158.

تَهَاجُّمَكَيَّلِهِ كُرْأَنُّهُ تَهُومُ مَبْرُوْتُهُ
حَسَّلَادَاتَتُمْ إِنْرَبَادُمْبَرُوْتُهُ تَهُومُ تَهُوكُ

130. உஸ்மான் பின்ஆஸ்(ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் கேட்டேன்: "அல்லாஹுவின் தூதரே! வைத்தான் எனது தொழுகையில் குர்ஆன் ஒத்தில் குறுக்கிட்டுத் தடை ஏற்படுத்துகிறான். அந்தத் தொழுகையையும் குர்ஆன் ஒத்தவையும் குழப்பிகிறான்" அதற்கு நபியவர்கள் சொன்னார்கள். "இது வைத்தாளின் வேலை; இவனது பெயர் கிளஸ்பி! நீங்கள் இவனது ஹஸ்லாட்டத்தை உணர்ந்தால் 3 தடவை அல்லாஹு விட்த்தில் அவனைவிட்டுப் பாதுகாவல் தேடுங்கள். மேலும் இடது பக்கம் 3 தடவை எச்சில் துப்புங்கள்."

நால்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1729. இந்த அறிவிப்பில் உஸ்மான் (ரவி) அவர்கள் மேலும் கூறுகிறார்கள். "நான் இவ்வாறே செய்தபோது அல்லாஹு அந்த வைத்தானை என்னைவிட்டு தூரமாக்கிவிட்டான்."

எதேனும் காரியம் சீமாவிலிடும் போது ஒதும் துது
 அல்லை லா ஸஹ்லா வான்ட் நெக்கூல் அல்ஹ்ஜன்
 எட்டு ஸஹ்லா!

131. பொருள்: “யா அல்லாஹ்! நீ இலகுவாக்கிய காரியத் தைத் தவிர வேற்றுவும் இலகுவானது அல்ல! மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்!

நூல்: ஸஹிஹ் இப்பு ஹிப்பான் ஹதிஸ் எண் 427 (மவா ஹித்). ‘இப்பு ஸான்னி ஹதிஸ் எண் 351. ஹாபிப் சொல்கிறார், “இது நம்பகமான நபிமொழி”. பார்க்க, இமாம் நவவியின் அலத்தகார் பக்கம் 106. அமலும் யவும் வல் வைலா (இப்பு ஸான்னி உடையது) ஆய்வு: பிஷர் முஹம்மத் உயுன். பக்கம் 171 ஹதிஸ் எண் 351.

பாவும் செய்துவிட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 என்ன செய்ய வேண்டும்?

132. “அடியான் ஏதேனும் பாவும் செய்துவிட்டால் பிறகு நல்ல முறையில் உளு செய்து கொண்டு எழுந்து இரண்டு ரக்குத் தொழுது, அல்லாஹ்விடிடம் பாவமன்னிப்பு கோரி னால் அல்லாஹ் அந்த அடியானை மன்னித்து விடுகிறான்.”

நூல்: அபு தாலுத் பாகம் 2 பக்கம் 86. திர்மிதி பாகம் 2 பக்கம் 257. பார்க்க: ஸஹிஹா-ஸ்லாமிவு பாகம் 5 பக்கம் 173.

எவ்த்தானையும் அவனுடைய சூக்டங்களையும்
 தூர்மாக்கக் கூடிய துது

133. 1. எவ்த்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.

நூல்: அபுதாலுத் பாகம் 1 பக்கம் 206. ஸஹிஹா-த் திர்மிதி பாகம் 1 பக்கம் 77. பார்க்க: திருக்குர்மூன் 23:98-99.

134. 2. பாங்கு

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 291. புகாரி பாகம் 1 பக்கம் 151.

135. 3. ஹதிஸ்களில் வந்துள்ள திக்களையும் குர்மூனையும் ஒது வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களின் இல்லங்களை மண்ணறைகளாக ஆக்கிவிடாதிர்கள். எந்த விட்டில் அல்பகரா அத்தியாயம் ஒதப்படுகிறதோ, அந்த விட்டில் இருந்து எவ்த்தான் வெருண்டோடுகிறான்.

முஸ்லிம் பாகம் 1 பக்கம் 539.

மேலும் காலை - மாலை நேரங்களில் தூங்கும் போது ஒதும் திக்கள், வீட்டில் புகும்போது, வெளியேறும் போது ஒதும் திக்கள், பள்ளிவாசலில் புகும்போது வெளியேறும் போது ஒதும் திக்கள் ஆகியவற்றினாலும் எவ்த்தான் வெருண்டோடுகிறான். இதுபோலவே தூங்கும்போது ஆய துல் குர்லி ஒதுவது, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு சொன்களை ஒதுவது. மேலும் ஒருவர் - “லா இலாஹ் இல்லாஹ் வற்தஹ் லா ஷீகலஹ் வற்தஹ் முல்கு வலஹ்-ல் ஹம்து வலஹ்-வ அலா குல்லி னையின் கத்தீர்” எனும் திக்கரை 100 தடவை ஒதுகிறாரோ அவர் எவ்த்தானை விட்டுப் பாதுகாக்கப்படுவார். இதே போன்று பாங்கும் எவ்த்தானை வெருண்டோடச் செய்கிறது.

விருப்பத்திற்கு மாறாக ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்திடும்போதும் அல்லது ஏதேனும் பணி நன்று ஆற்றல் அதிகாரத்திற்கு உட்பட்டாது போகும்போதும் ஒது வேண்டிய திக்கள்:

136. 1. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பல மிக் குறைநம்பிக்கையாளன் பலம் குன்றிய இறை நம்பிக்கையாளனவிடச் சிறந்தவன். அல்லாஹ்வக்கு மிக

வும் நேசமானவனும் ஆவான். ஆனால் இருவரிலும் நன்மை இருக்கிறது. உங்களுக்குப் பயனுள்ள பணியில் ஆர்வம் கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விட்டால் “நான் இவ்வாறு செய்திருந்தால் இப்படி ஆகியிருக்காது” என்று கூறாதிர்கள். மாறாக

(குத்தரல்லாஹ் வமா ஷாஅ ஃப்அல) அல்லாஹ் ஏற்படுத் திய விதி; அவன் நாடியதைச் செய்தான் என்று கூறுங்கள். ஏனெனில் (லவ்) ‘ஆல்’ எனும் நிபந்தனைச் சொல் ஷைத்தா வின் செயலை ஆரம்பமாக்கி விடுகிறது.’'

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2052.

137. 2. இயலாமலிருப்பதை (ஊக்கம் குன்றி விடுவதை) அல்லாஹ் பழிக்கின்றான். ஆயினும் நீங்கள் ஆற்றலின் முன்றானையைப் பற்றிப் பிடியுங்கள். ஏதேனும் பணி உங்களின் சக்தியை மீறிப் போகும் போது ‘ஹஸ்பியல் லாஹு’ வ நிஃமல் வகீல்! (அல்லாஹ் எனக்குப் போதுமானவன்; பொறுப்பேற்பவர்களில் அவன் சிறந்தவன்) என்று சொல்லுங்கள்.'

நூல்: அழுகாலுத், தக்ரீஜால் அத்கார். பக்கம் 106.

குழந்தைகளுக்காக எந்த வார்த்தைகள் கொண்டு பாதுகாவல் தேடுவது?

இப்பு அப்பாஸ் (ரவி) அறிவிக்கிறார்கள். “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு ஹஸன் - ஹஸைன் இருவருக்காகவும் பாதுகாவல் தேடக்கூடியவர்களாய் இருந்தார்கள்.

أَعِيدُ كُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّائِمَةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَةٍ،
وَمِنْ كُلِّ عَيْنٍ لَائِمَةٍ

138. பொருள்: ஒவ்வொரு ஷைத்தானை விட்டும், நஞ்சள்ள ஒவ்வொரு பிராணியை விட்டும் தீண்டக்கூடிய ஒவ்வொரு பார்வையை விட்டும் உங்கள் இருவருக்காக அல்லாஹ் வடைய பூரண வார்த்தைகளைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.”

நூல்: புகாரி பாகம் 4 பக்கம் 119.

நோயாளியை நலம் விசாரிக்கும்போது
அவருக்காக ஒதும் துஆ

நபி (ஸல்) அவர்கள் நோயாளியிடம் நலம் விசாரிப் பதற்காகச் சென்றால் இவ்வாறு சொல்வார்கள்:

لَا يَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ

139. பொருள்: பரவாயில்லை; அல்லாஹ் நாடினால் இந் நோயாளி குணமாகிவிடுவார்.

நூல்: புகாரி ஃபத்ஹால் பாரி, பாகம் 10 பக்கம் 118.

மரண நேரம் நெருங்காத நோயாளியை நலம் விசாரிக் கச் செல்லும் ஒரு முஸ்லிம் 7 தடவை இவ்வாறு கூறினால் அந்நோயாளிக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيكَ

140. பொருள்: மகத்துவம் உடைய அல்லாஹ்விடம் மகத்தான் அர்வின் அதிபதியிடம் நான் இறைஞ்சுகிறேன், அவன் உணக்கு நிவாரணம் அளித்திட வேண்டும்!

நூல்: திர்மிதி, அழுகாலுத், பார்க்க: ஸஹீஹால்ஜமிவு பாகம் 5 பக்கம் 180.

நலம் விசாரிப்பதன் சிறப்பு

141. அலீ (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிட நான் கேட்டேன். ஒரு மனிதர் தன் முஸ்லிம் சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்வாராயின் அவர் சுவனத்தின் கனிகளிடையே செல்பவராகிறார். எந்த அளவுக்கெனில், அவர் உட்கார்ந்தால் அவரை இறையருள் மூடிக் கொள்கிறது. அவர் நலம் விசாரிப்பதற்காகச் செல்லும் நேரம் காலை நேரமாயின் மாலை நேரம் வரை 70 ஆயிரம் மலக்குகள் அவருக்காக துஆ செய்துகொண்டிருக்கிறார்கள். மாலை நேரமாயின் 70 ஆயிரம் மலக்குகள் காலை நேரம் வரை அவருக்காக துஆ செய்துகொண்டிருக்கிறார்கள்.”

நால்: திர்மிதி, இப்புனுமாஜா, அஹ்மத் பார்க்க: ஸஹீஹ் இப்புனு மாஜா பாகம் 1 பக்கம் 244. ஸஹீஹ் திர்மிதி பாகம் 1 பக்கம் 286. அஹ்மத்ஷாகிர் அவர்கள் இதனை நம்பகமான ஹதிஸ் எனக் கூறியுள்ளார்கள்.

தம் உயிர்பிரிவது குறித்து நிராதாவு அடைந்த நோயாளி ஒது வேண்டிய துஆ

اللَّهُمَّ اغْفِرْ لِيْ نَوْارَ حَنْقِنِيْ وَأَلْحَقْنِيْ بِالرِّفِيقِ الْأَعْلَى

142. பொருள்: ‘யா அல்லாஹ்! என்னை மன்னித்தருள்வாயாக! என் மீது கருணை பொழிவாயாக! மிக உன்னதமான தோழனோடு என்னைச் சேர்த்து வைப்பாயாக!’

நால்: புகாரி பாகம் 7, பக்கம் 10. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1893.

143. ஆயிஷா (ரவி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் (மரணம் நெருங்கிய நேரத்தில்) தங்களின் இரு கரங்களை

யும் தண்ணீரில் போட்டு முகத்தில் தடவலானார்கள். மேலும் கூறினார்கள்:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِنَّ اللَّهَ مُوْتَ لَكُمْ كَارَبٌ

பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்-வைத் தவிர வேறில்லை. தின்னமாக மரணத்திற்கு கஷ்டமான பலநிலைகள் (ஸகராத்) உள்ளன!

நால்: புகாரி பாகம் 8 பக்கம் 144. இந்த ஹதிஸில் ‘மிஸ்வாக்’ பற்றியும் கூறப்பட்டுள்ளது.

*لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ، لَا إِلَهَ إِلَّا
اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَهُ
الْحَمْدُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ*

144. அல்லாஹ்-வைத் தவிர வணக்கத்திற்குரியவர் யாரு மில்லை. அல்லாஹ் பெரியவன். அல்லாஹ் ஒருவளைத் தவிர வணக்கத்திற்குரியவர் யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்-வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்-வைத் தவிர வேறு யாருமில்லை; ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. தப்பிப்பதற்கான ஆற்றலும், எதுவும் செய்யும் சக்தியும் அல்லாஹ்-வைக் கொண்டே தவிர வேறில்லை.

நால்: திர்மிதி, இப்புனுமாஜா - அல்பானி அவர்கள் இதனை நம்பகமான ஹதிஸ் எனக் கூறியுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹ் மூர்த்தி திர்மிதி பாகம் 3 பக்கம் 152. ஸஹீஹ் இப்புனுமாஜா பாகம் 2 பக்கம் 317.

மரணநேரம் நெருங்கியவருக்குச் சொல்லிக்
கொடுக்க வேண்டிய தின்

' اللَّهُ أَكْبَرُ'

145. அண்ணல்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவ்வது கடைசி வார்த்தை லாலைவாறு இல்லவ்லாஹு என்றா குமோ அவர் கவனத்தில் பிரவேசிப்பார்."

நூல்: அடுதாலூத் பாகம் 3 பக்கம் 190. ஸஹீஹ்-இல் ஜாமிவ
பாகம் 5 பக்கம் 342.

துன்பம் நேர்த்தவர் ஒதும் தின்

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أَحْرِنِنِي فِي مُصْبِّتِي
وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

146. பொருள்: "தின்னமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். தின்னமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் ஆவோம். யா அல்லாஹ்! எனது துன்பத்தில் எனக்குக் கூவி வழங்குவாயாக! மேலும் இதற்குப் பகரமாக இதனினும் சிறந்த இலகுவை வழங்குவாயாக!"

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 32.

மரணம் அடைந்தவரின் கணக்கை மூடும்போது ஒதும் துஆ
اللَّهُمَّ اغْفِرْ لِعْلَانِ وَارْفَعْ دَرْجَتَهُ فِي الْمَهْدَىٰينَ وَاخْلَفْهُ فِي عَقِيمَهِ فِي
الْفَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَاسْخُنْ لَهُ فِي قَرِيرٍ
وَنُورَ لَهُ فِي

147. பொருள்: 'யா அல்லாஹ்! இன்னாருக்கு (பெயர் குறிப் பிடவும்) நீ மன்னிப்பு வழங்குவாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவரது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் அவருக்குப் பின்னால் வாழ்ந்துவருபவர்களில் அவரது பிரதிநிதியை ஆக்குவாயாக! அகிலம் அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவனே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! அவரது மண்ணெறையில் விரிவை ஏற்படுத்துவாயாக! மேலும் அவருக்கு அங்கே ஒளி வழங்குவாயாக!

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 634
ஜனாஸாத் தொழுகையில் ஒதும் துஆ

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ،
وَوَسِعْ مَذْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثِّلْجِ وَالْبَرْدِ، وَنَقِّهِ مِنَ
الْخَطَايَا كَمَا نَقَيْتَ التَّوْبَ الْأَيْضَى مِنَ الدُّنْسِ، وَأَبْدِلْهُ دَارَأً
خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلَهُ خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ،
وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعْزِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّارِ]

148. பொருள்: யா அல்லாஹ்! (மரணம் அடைந்த) இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் பாலிப்பாயாக! இவருக்கு நற்ககம் அளிப்பாயாக! மேலும் இவரைப் பொறுத்த ருள்வாயாக! மேலும் இவரது விருந்துபசாரத்தைக் கண்ணிய மாக்குவாயாக! இவர் புகும் இடத்தை (மண்ணெறையை) விரிவாக்குவாயாக! மேலும் இவரைத் தண்ணீர், பனி, பனிக்கட்டி கொண்டு கழுவாயாக! மேலும் பாவங்களில் இருந்து இவரைத் தூய்மையாக்குவாயாக, எவ்வாறு வெண்

வீர ஆடையை அழுக்குவில் இருந்து தூப்பமையாக்கி வாயோ அவ்வாறு! இவரது விட்டுக்குப் பகரமாகச் சிறந்த விட்டையும் இவருடைய குடும்பத்தாருக்குப் பகரமாக சிறந்த குடும்பத்தார்களையும் இவரது மனைவிக்குப் பகரமாகச் சிறந்த மனைவியையும் இவருக்கு வழங்கிடுவாயாக! மேலும் இவரைச் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து மேலும் மண்ணறையின் வேதனையில் இருந்தும் நரகத்தின் தண்டனையை விட்டும் இவரைக் காப்பாற்றுவாயாக!

اَللّهُمَّ اغْفِرْ رُحْبَتَا ، وَمَيْتَا ، وَشَاهِدِنَا ، وَخَانِنَا ، وَصَغِيرِنَا
اَللّهُمَّ اغْفِرْ رُحْبَتَا ، وَمَيْتَا ، وَشَاهِدِنَا ، وَخَانِنَا ، وَصَغِيرِنَا ، وَكَبِيرِنَا ، وَكَوْكِنَا وَأُنْثَانَا . اَللّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنْتَ فَأَخْيِهِ عَلَى
الْاسْلَامِ وَمَنْ تَوْفَيْتَهُ مِنْتَ فَتُوفَّهُ عَلَى الْإِيمَانِ ، اَللّهُمَّ لَا تَكْحُرْ مِنْ
أَجْرَهُ وَلَا تُضِلْنَا بَعْدَهُ

149. பொருள்: யா அவ்வாறு! எங்களில் உயிருடன் இருப்ப வர்களுக்கும் இறந்து விட்டவர்களுக்கும், இங்கு வந்திருப்பவருக்கும் வராதவர்களுக்கும், எங்களில் சிறியவர்களுக்கும் பெரியவர்க்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! யா அவ்வாறு! எங்களில் எவரை நீ உயிர்வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! மேலும் எங்களில் எவரை மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக! யா அவ்வாறு! இவரது கலையை விட்டும் எங்களைத் தடுத்து விடாதே! மேலும் இவருக்குப் பிறகு எங்களை வழிதவறங்க செய்துவிடாதே!

நூல்: இப்பு மாஜூரபாகம் 1 பக்கம் 480. அஷ்மத் பாகம் 2 பக்கம் 368. பார்க்க: ஸஹிஹ் இப்பு மாஜூரபாகம் 1 பக்கம் 251.

اَللّهُمَّ إِنْ فُلَانَ بْنَ فُلَانٍ فِي دِمَتِكَ ، وَحَبْلِ جَوَارِكَ ، فَقِهِ مِنْ
فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ كَانْتَ
كَافِرًا لَهُ وَأَرْحَمْتَ إِنْكَ أَنْتَ الْفَغُورُ الرَّحِيمُ

150. பொருள்: யா அவ்வாறு! இன்னாரின் மகன் இன்னார் உனது பாதுகாப்பிலும் உனது அரவணைப்பிலும் உள்ளார். எனவே மண்ணறையின் குழப்பத்தை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் இவரை நீ காப்பாற்றுவாயாக! நீ வாக்கு நிறைவேற்றுபவனும் உண்மை உடையவனும் ஆவாய். நீ இவரை மண்ணிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! தின்னாமாக நீ அதிகம் மண்ணிப்பவனும் கருணைபுரிபவனும் ஆவாய்!

நூல்: இப்பு மாஜூரபாகம் 1 பக்கம் 251. அபுதாலுத் பாகம் 3 பக்கம் 211.

اَللّهُمَّ عَنْدُكَ وَابْنُ اَبِيكَ اَخْتَاجُ إِلَيْ رَحْمَتِكَ ، وَأَنْتَ غَنِيمٌ عَنْ
عَذَابِهِ إِنْ كَانَ مُحْسِنًا فَزُدْ فِي حَسَنَاتِهِ وَإِنْ كَانَ مُسِيئًا
فَتَجَوَّزْ عَنْهُ

151. பொருள்: “யா அவ்வாறு! உனது அடிமை, உனது அடிமைப் பெண்ணின் மகன் இப்போது உனது அருளின் பக்கம் தேவையாகிவிட்டான். நீ இவனை வேதனைப் படுத்த வேண்டுமென்பது உனக்கு தேவை இல்லை. இவன் நன்மை புரிந்தவனாக இருந்தால் இவனது நன்மைகளில்

நீ அதிகப்படுத்துவாயாக! இவன் தீமை செய்தவளாக இருந்தால் இவனுக்கு நீ மன்னிப்பு வழங்குவாயாக!

இமாம் ஹாகிம் இந்த அறிவிப்பை நம்பகமானது எனக்கூறியுள்ளார்கள். அதற்கு தஹபி அவர்களும் உடன்பட்டுள்ளார்கள். பாகம் 1 பக்கம் 359 பார்க்க. அல்பானியின் அறங்காமுல் ஜனாயிஸ், பக்கம் 125.

குழந்தைக்கான ஜனாஸா தொழுகையில் ஒதும் துஆ

152. 149-ஆம் எண்ணில் உள்ள பாவமன்னிப்புக்கான துஆ வகுகுப் பிறகு இந்த துஆவை ஒதவும்

اَللّهُمَّ اجْعِلْهُ فَرَطًا وَذُخْرًا لِوَالدِّيْنِ، وَشَفِيعًا مُجَابًا . اَللّهُمَّ تَقْتَلُ
بِهِ مَوَازِينَهُمَا وَأَعْظِمُهُمْ بِهِ أُجُورَهُمَا ، وَأَلْحِقْهُ بِصَاحِبِ الْمُؤْمِنِينَ
وَقِهِ بِرَحْمَتِكَ عَذَابَ الْجَحْيِنِ

பொருள்: 'யா அல்லாஹ்! இக்குழந்தையை, முன்னரே சென்று தன் பெற்றோருக்காக விருந்துபசாரம் தயார் செய்யக் கூடியதாகவும் பொக்கிஷமாகவும் ஆக்கியருள்வாயாக! மேலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில் சிபாரிஷ் செய்யக் கூடியதாகவும் ஆக்குவாயாக! யா அல்லாஹ்! இக்குழந்தையின் மூலம் பெற்றோரின் தராசைக் கனப்படுத்துவாயாக! மேலும் அவர்களின் நற்கவியை அதிகப்படுத்துவாயாக! இறை விசவாசம் கொண்ட நல்லோர் குழுவில் இக்குழந்தையைச் சேர்ப்பாயாக! உனது அருளின் மூலம் நரகத்தின் நெருப்பிலிருந்து இக்குழந்தையைக் காப்பாற்றுவாயாக!

நூல்: ஷஷுகு அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ்பின்பாஸ் அவர்களின் "அத் துருஸ்வால் முஹிம்மாவி ஆம்மத்தில் உம்மா" பக்கம் 15.

153. ஹஸன் பஸரி (ரஹ்ம) அவர்கள் குழந்தையின் மீது அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஒதி இந்த துஆவையும் ஒதுவார்கள்.

اَللّهُمَّ اجْعِلْهُ لَنَا فَرَطًا ، وَسَكِفاً ، وَاجْرًا

பொருள்: "யா அல்லாஹ்! இக்குழந்தையை எங்களுக்காக முன்னரே சென்று விருந்துபசாரம் தயார் செய்யக்கூடியதாக வும் முன்னோடியாகவும் நற்கவியாகவும் ஆக்குவாயாக!"

நூல்: இமாம் பக்வியின் ஷரஹ்வாஸ் ஸான்னா. பாகம் 5 பக்கம் 357. மேலும் இமாம் பக்வி கூறினார்கள்: "இமாம் புகாரி அவர்கள் இது தொட்டர்பாக விளக்கம் அளித்துள்ளார்கள்."

இறப்புக்கு ஆறுதல் சொல்வதற்கான துஆ
إِنَّ اللّهَ مَا أَخْدَ ، وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْهُ يَاجِلُ مَسْمَى
فَلَتَصْبِرْ وَلَتَحْتَسِبْ

154. பொருள்: அல்லாஹ் வக்கே சொந்தம்; எதை அவன் எடுத்தானோ அதுவும் எதை அவன் கொடுத்தானோ அது வும்! ஒவ்வொரு பொருளும் அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையுடன் உள்ளது! எனவே நீ பொறுமையை மேற் கொள்! அதற்கான (மறுமைக்) கூவியை எதிர்பார்த்திரு!

நூல்: புகாரி பாகம் 2 பக்கம் 80. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 636

மேலும் பின்வருமாறு கூறினாலும் அது சிறந்ததே!

أَعْظَمُ اللّهُ أَجْرَكَ ، وَأَحْسَنَ عَزَاءَكَ وَغَفَرَ لِمَيْتَكَ

பொருள்: அல்லாஹ் உமக்கு மகத்தான் கூவி வழங்கட்டு மாக! அழிய ஆறுதலை அளிக்கட்டுமாக! மரணித்தவ ஞக்கு மன்னிப்பை வழங்குவானாக!

நால்: இமாம் நவவியின் 'அவ்அத்கார்' பக்கம் 126.

மரணம் அடைத்தவரை மன்னாறையில்
வைக்கும்போது ஒதும் துஆ

بِسْمِ اللّٰهِ وَعَلٰى سُنّةِ رَسُولِ اللّٰهِ

155. பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு! அல் லாஹ்வடைய தூதரின் வழிமுறையின்படி! (உங்களை மன்னாறையில் வைக்கிறேன்)

நால்: அழுத் தாலுத் பாகம் 3 பக்கம் 314 அறிவிப்புத் தொடர் ஆதாரப் பூர்வமானது.

இமாம் அஹ்மத் (ரஹ) அவர்கள் அறிவித்துள்ள வார்த்தை இதுவாகும்:

بِسْمِ اللّٰهِ وَعَلٰى مِلَّةِ رَسُولِ اللّٰهِ

அதாவது, அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு! அவ ஹடைய தூதரின் மார்க்கத்தின்படி!" (உம்மை மண்ணாறையில் வைக்கிறேன்) இதன் அறிவிப்புத் தொடரும் ஆதாரப் பூர்வமானதே!

அடக்கம் செய்தபின் ஒதும் துஆ

156. அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மரணம் அடைந்த வரை அடக்கம் செய்து முடிந்ததும் அங்கு நின்றவாறு கூறினார்கள்: "உங்கள் சகோதரருக்காக பாவ மன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியாய் நிலவத்திருப்பதற்காக துஆ இறைஞ்சுங்கள். ஏனெனில் இப்போது அவரிடம் விசாரணை செய்யப்படுகிறது."

நால்: அழுத் தாலுத், பாகம் 3 பக்கம் 315. இமாம் ஹாகிம் இந்த அறிவிப்பை நம்பகமானது என்று கூறியுள்ளார் கள். இமாம் தலைபி அவர்கள் அதற்கு உடன்பட்டுள்ளார்கள்.

மண்ணாறைகளைத் தரிசிக்கும் போது துஆ
السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ
إِلَّا هُوَ كُمْ لَأَحْقُونَ نَسْأَلُ اللّٰهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةُ

157. பொருள்: "ஓ! இந்த இல்லங்களையுடைய இறைவிச வாசிகளே! முஸ்லிம்களே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும்! அல்லாஹ் நாடும்போது நாங்களும் உங்களிடம் வந்து சேரக் கூடியவர்களாய் இருக்கிறோம். எங்களுக்காகவும் உங்களுக்காகவும் அல்லாஹ்விடம் நலம் வேண்டிப் பிரார்த்தனை செய்கிறோம்!

நால்: முஸ்லிம் பாகம் 671.

பலமாகக் காற்றுடிக்கும்போது ஒதும் துஆ
اللّٰهُمَّ اتِيْ أَسَأْكُ خَيْرًا ، وَأَعُوذُ بِكِ مِنْ شَرِّهَا

158. பொருள்: "யா அல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையை நான் உண்ணிடம் இறைஞ்சுகிறேன். மேலும் இதன் தீமையை விட்டு உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

நால்: அழுத் தாலுத் பாகம் 4 பக்கம் 326. இப்து மாஜா பாகம் 2 பக்கம் 1228. பார்க்க: ஸஹீஹ் இப்பூமாஜா பாகம் 2 பக்கம் 305.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أَرْسَلْتَ بِهِ
وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أَرْسَلْتَ بِهِ

159. பொருள்: யா அல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையையும் இதிலுள்ளதின் நன்மையையும் எதனைக் கொண்டு இந்தக் காற்று அனுப்பப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உண்ணிடம் இறைஞ்சுகிறேன். மேலும் இந்தக் காற்றின் தீமையை விட்டும் இதிலுள்ளதின் தீமையை விட்டும் எதனைக் கொண்டு இது அனுப்பப்பட்டுள்ளதோ அதன் தீமையைவிட்டும் நான் உண்ணிடம் பாதுகாவல் தேடுகி ரேன்.

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 616. புகாரி பாகம் 4 பக்கம் 76.

இடி இடிக்கும்போது ஒதும் துது

160. அப்துல்லர்ஹ்மின் ஸைபைர் (ரவி) அவர்கள், இடி சப்தத்தைக் கேட்டால் பேசுவதை நிறுத்தி விடுவார்கள். பிறகு இவ்வாறு ஒதுவார்கள்.

سَبَحَانَ اللَّهِيْ يَسْبِحُ الرَّغْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خَيْفَتِهِ

பொருள்: “அந்த இறைவன் மிகவும் தூய்மையானவன்; இடி முழுக்கம் அவனைப் புகழ்வதோடு அவனது தூய்மையையும் பறை சாற்றுகிறது. வானவர்களும் அவனுக்குப் பயந்து நடுங்கிய வண்ணம் அவனைப் புகழ்கிறார்கள்.”

நூல்: முஅத்தா பாகம் 2 பக்கம் 992. அல்பானி அவர்கள் கூறுகிறார்கள். “நயித் தோழர் செய்ததாக வந்துள்ள இந்த அமலின் அறிவிப்புத் தொடர் நம்பகமானதாகும்.”

மழை வேண்டி ஒதும் துது
اللَّهُمَّ اسْقِنَا غَيْرًا مُغْنِيًّا مُرِيْعًا ، نَافِعًا غَيْرَ ضَارٍ ،
عَاجِلًا غَيْرَ آجِلٍ

161. பொருள்: “யா அல்லாஹ்! எங்களுக்கு மழை பொழிந்த ரூள்வாயாக! உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமை ஏற்ப டுத்தக் கூடிய மழையை! நன்மை தரக்கூடிய, நட்டம் ஏற்படுத்தாத மழையை! விரைவான, தாமதமாகாத மழையை (பொழிந்தருள்வாயாக!)”

நூல்: அழுதாலுத் பாகம் 1 பக்கம் 303. அறிவிப்புத் தொடர் நம்பகமானது.

اللَّهُمَّ أَغْنِنَا ، اللَّهُمَّ أَغْنِنَا

162. பொருள்: “யா அல்லாஹ்! மழை பொழியச் செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழியச் செய்வாயாக!” யா அல்லாஹ்! மழை பொழியச் செய்வாயாக!”

நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 224. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 613.

اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ ، وَيَهَانِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ
وَأُحْيِ كُلَّدَكَ الْمَيْتَ

163. பொருள்: “யா அல்லாஹ்! உன் அடியர்களுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவாயாக! மேலும் உனது அருளைப் பறப்புவாயாக! இறந்து கிடக்கும் இந்த உனது ஊருக்கு உயிர் கொடுப்பாயாக!”

நூல்: அழுதாலுத் பாகம் 1 பக்கம் 305. இமாம் நவவியின் அல் அத்கார் பார்க்க: பக்கம் 150.

மழை பொழியும் போது ஒதும் துது

اللَّهُمَّ صَبِّرْنَا نَارِفَعًا

164. பொருள்: யா அல்லாஹ்! பயன்தரும் மழை பொழி யச் செய்வாயாக!

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹம் பாகம் 2 பக்கம் 518.

மழை பெய்த பின் ஒதும் துது

مُطَرَّنَا بِفَصْلِ اللَّهِ وَرَحْمَةِ

165. பொருள்: “அல்லாஹ் வின் அருளினாலோம் அவனது கிருபையினாலோம் நம் மீது மழை பொழிந்தது!”

நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 205. முஸ்லிம் பாகம் 1 பக்கம் 83.

மேகம் கலைவதற்கான தடுக்கு

اللَّهُمَّ حَوِّلْنَا وَلَا عَلَيْنَا。اللَّهُمَّ عَلَى الْأَكَامِ وَالظِّرَابِ،
وَبُطُونِ الْأُودِيَةِ، وَهَبَابِ الشَّجَرِ

166. பொருள்: “யா அல்லாஹ்! எங்கள் கற்றுப் புறங்களில் மழை பொழியச் செய்! எங்கள் மீதல்ல! யா அல்லாஹ்! குன்றுகளின் மீதும் மனவியின் மீதும் ஓடைகளின் உட்புறங்களிலும் தாவரங்கள் முளைக்கும் இடங்களிலும் மழை பொழிந்திடச் செய்வாயாக!”

நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 224. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 164.

பிறை பாக்கும் போது ஒதும் துது

أَللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ أَهْلِهِ عَلَيْنَا بِالْأَمْنِ، وَإِلَيْهِمْ وَالسَّلَامُ،

وَالْإِسْلَامُ، وَالْقَوْفِينِ لَا تُحِبُّ وَتُرْضِي رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ

167. பொருள்: அல்லாஹ் பெரியவன்! இறை விகவாசம், ஈடேற்றம், இஸ்லாம் ஆகியவற்றைக் கொண்டும் நீ நேசிக் கின்ற - விரும்புகின்றவற்றின்பால் நல்லூதவி அளிப்பதோ டும் இந்தப் பிறையை எங்களின் மீது உதிக்கச் செய்வாயாக!”

நூல்: தீர்மிதி பாகம் 5 பக்கம் 504. தாரமி (இங்கு கொடுக்கப் பட்டுள்ள வார்த்தைகள் தாரமியில் உள்ளவையாகும்) பாகம் 1 பக்கம் 336. பார்க்க: ஸஹீஹ் தீர்மிதி பாகம் 3 பக்கம் 157.

நோன்பு திறக்கும் போது ஒதும் துது

ذَهَّبَ الظَّمَاءُ، وَأَبْلَغَتِ الْعُرُوقُ، وَتَبَرَّأَتِ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

168. பொருள்: “தாகம் தீர்த்து! நரம்புகள் நன்றாக்கள்! கூவி உறுதியாகிவிட்டது; இன்டா அல்லாஹ்!”

நூல்: அபுதாலுத், பாகம் 2 பக்கம் 306. பார்க்க: ஸஹீஹ் ஜாமியு பாகம் 4 பக்கம் 209.

அப்துல்லாஹ் பின் அம்ருப்னு ஆஸ் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நோன்பாகிக்கு நோன்பு திறக்கும் போது ஓர் பிரார்த்தனை உள்ளது; அது மறுக்கப்படுவதில்லை!”

இப்னு அபீ மங்கா கூறுகிறார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரவி) அவர்கள் நோன்பு திறக்கும் போது இந்த தடு ஒதுவார்கள்:

اللَّهُمَّ إِنِّي أَسأَلُكُ بِرَحْمَتِكَ الَّتِي وَسَعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تُفَرِّجْنِي

169. பொருள்: யா அல்லாஹ்! எல்லாப் பொருள்களையும் வியாபித்துள்ள உண் அருளைக் கொண்டு நான் உண்ணிடம் யாசிக்கிறேன். நீ என்னை மன்னித்தருள வேண்டுமோ!

நூல்: இப்புனு மாஜா பாகம் 1 பக்கம் 557. ஹாபிழ் இப்புனு ஹஜார் அவர்கள் 'அல்-அத்கார்' நூலின் அடிக்குறிப்பில் இந்த அறிவிப்பை நம்பகமானது எனக்கூறியுள்ளார்கள். பார்க்க: ஷரஹால் அத்கார் பாகம் 4 பக்கம் 342.

சாப்பிடுவதற்கு முன் ஒதும் திக்கர்.

உங்களில் ஒருவர் உணவு உண்ணும்போது

بِسْمِ اللّٰهِ
என்று சொல்லவும்.

170. பொருள்: அல்லாஹ் வின் திருப்பெயர் கொண்டு (உண்கிறேன்)

ஆரம்பத்தில் இவ்வாறு சொல்ல மறந்துவிட்டால்

بِسْمِ اللّٰهِ فِي أُولِئِكَهٗ وَآخِرِهٗ
என்று சொல்லவாம்.

170.A. பொருள்: இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ் வின் திருப்பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)

நூல்: அடு தாலூத், பாகம் 3 பக்கம் 347. திர்மிதி பாகம் 4 பக்கம் 288. பார்க்க: ஸஹීஹாத்திர்மிதி பாகம் 2 பக்கம் 167.

யாருக்கு அல்லாஹ் உணவு அளித்தானோ அவர் இவ்வாறு கூறவும்:

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمنَا خَيْرًا مِنْهُ

171. பொருள்: "யா அல்லாஹ்! எங்களுக்கு இதில் அபிவிருத்தி தருவாயாக! மேலும் எங்களுக்கு இதனை விடவும் சிறந்த உணவைத் தருவாயாக!"

மேலும் யாருக்கு அல்லாஹ் பால் வழங்கினானோ அவர் இவ்வாறு சொல்லட்டும்.

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ

171-A. பொருள்: யா அல்லாஹ்! எங்களுக்கு இதில் அபிவிருத்தி தந்தருள்வாயாக! மேலும் எங்களுக்கு இதிலிருந்து அதிகப்படுத்தித் தருவாயாக!

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 506.

பார்க்க: ஸஹීஹாத் திர்மிதி பாகம் 3 பக்கம் 158.

صَوْبَدْتُ عَلَى مُدِيقَتِهِ تَهْوِيْهَ تَهْوِيْهَ

اَخْمَدْتُ عَلَى مُدِيقَتِهِ تَهْوِيْهَ تَهْوِيْهَ

حَوْلَ مَقْبَيْهِ وَلَا قُوَّةَ

172. பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே! அவனே எனக்கு இந்த உணவை அளித்தான். என்னிடமிருந்து எவ்வித முயற்சியும் சக்தியுமின்றியே இதனை எனக்கு அருளி னான்.

நூல்: அடு தாலூத், திர்மிதி இப்புனுமாஜா, பார்க்க: ஸஹීஹாத் திர்மிதி பாகம் 3 பக்கம் 159.

اَخْمَدْتُ عَلَى حَدَادَ كَثِيرًا طَبِيًّا مَبَارِكًا فِيهِ غَيْرَ [مَكْفُوتٍ وَلَا

مُوَدَّعٍ] ، وَلَا مُسْتَغْفِي عَنْهُ رَبُّنَا

173. பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹுக்கே; அருட்பேறும் அழகும் மிக்க அதிகமான புகழ்! (இதற்குமேல் தேவையில்லையென) போதுமெனக் கருதப்படாத புகழ்; விடப்படாத புகழ்; மேலும் அதை விட்டும் தேவையற்றி ருக்க முடியாத புகழ், எங்கள் இரட்சகனே!

நூல்: புகாரி பாகம் 6 பக்கம் 214.
திர்மிதி பாகம் 5 பக்கம் 507.

உணவளித்தவருக்காக விருந்தினர் செய்யும் துது

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ وَأغْفِرْ لَهُمْ رَزْقَهُمْ

174. பொருள்: "யா அல்லாஹ்! நீ இவர்களுக்கு அளித்தவற்றில் அபிவிருத்தியை அருள்வாயாக! மேலும் இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! கருணை புரிவாயாக!"

நூல்: முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1915.
பானம் வழங்கியவருக்காக அல்லது வழங்கிட
நாடியவருக்காக ஒதும் துது

اللَّهُمَّ أطْعِمْ مَنْ أطْعَمْتَ وَاسْقِ مَنْ سَقَيْتَ

175. பொருள்: "யா அல்லாஹ்! யார் எனக்கு உணவளித்தாரோ அவருக்கு நீ உணவளித்திடு! யார் எனக்கு பானம் புகட்டினாரோ அவருக்கு நீ பானம் புகட்டிடு!"

நூல்: முஸ்லிம் பாகம் பக்கம் 126.

எவர்களின் இல்லத்திற்குச் சென்று நோன்பு திறக்கிறாரோ
அவர்களுக்காக ஒதும் துது

أَطْرَعْ عَنْكُمُ الصَّانِمُونَ ، وَأَكْلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمُلَائِكَةُ

176. பொருள்: "நோன்பாளிகள் உங்களிடத்தில் நோன்பு திறக்கிறார்கள்; நல்ல மனிதர்கள் உங்கள் உணவை உண்கி றார்கள். மேலும் வானவர்கள் (மலக்குகள்) உங்களுக்கு துது செய்கிறார்கள்!"

நூல்: ஸனன் அபீதாஹுத், பாகம் 3 பக்கம் 367. அல்கவிமுத் தய்யிப் எனும் நூலின் அடிக் குறிப்பில் அல்பாளி இந்த அறிவிப்பை நம்பகமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

உணவு எதிரில் இருந்து, நோன்பின் காரணத்தால் உண்ணா முடியாதிருக்கும் போது துது செய்ய வேண்டும்

177. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரும் உணவு உண்பதற்காக அழைப்பக்பப்பட்டால் அவர் அந்த அழைப்பை ஏற்றிட வேண்டும். நோன்பாளியாக இருந்தால் துது செய்ய வேண்டும். நோன்பு நோற்க வில்லையானால் உணவு உண்ண வேண்டும்!"

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 1054

முதல் கணியைப் பார்க்கும் போது ஒதும் துது
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا ، وَبَارِكْ لَنَا فِي مِدَنَا

178. பொருள்: 'யா அல்லாஹ்! எங்களுக்கு எங்களின் கனிகளில் அபிவிருத்தி வழங்கு! எங்களுக்கு எங்களின் ஊரில் அபிவிருத்தி வழங்கு! எங்களுக்கு எங்களின் மரக்காவில் அபிவிருத்தி வழங்கு! எங்களுக்கு எங்களின் சிரங்கையில் அபிவிருத்தி வழங்கு!"'

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 1000

தும்மலின் போது ஒதும் துது

உங்களில் ஒருவருக்குத் தும்மல் வந்தால் அவர் சொல் வட்டும்:

أَخْمَدُ اللَّهُ

179. "எல்லாப் புகழும் அல்லாஹுக்கே" என்று. இதனைக் கேட்கும் அவரின் சகோதரர் சொல்லவட்டும்:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அல்லாஹ் உம்மிது அருள் பொழியட்டும்!

மேலும் அவரின் சகோதரர் 'யர்ஹமுகல்லாஹ்' சொன் எதும் அவர் சொல்லட்டும்:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ وَصَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ

பொருள்: அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டட்டும், மேலும் உங்களின் நிலைமையைச் சிர்படுத்தட்டும்".

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 125.

திருமணம் செய்பவருக்காகச் செய்யும் துஆு

بَارَكَ اللّٰهُ عَلَيْكَ وَجَعَلَ يَنْكُمَا فِي خَيْرٍ

180. பொருள்: அல்லாஹ் உமக்கு அருட்பாக்கியம் நல்கட்டும்; மேலும் உம்மிது அபிவிருத்தியைப் பொழியட்டும்; உங்கள் இருவரையும் நலவில் ஒன்றிணைத்து வைக்கட்டும்!

நூல்: அழுகாலுத், திர்மிதி, இப்னுமாஜா, பார்க்க: ஸஹி ஹாத் திர்மிதி பாகம் 1 பக்கம் 316.

திருமணம் செய்து கொள்பவர் தனக்காக ஒதும துஆு வாகனம் வாங்கியதற்கான துஆு

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "உங்களில் ஒருவர் திருமணம் செய்தாலோ பணிப்பெண்ணை வாங்கினாலோ இந்த துஆுவை ஒதுவும்;

اللّٰهُمَّ إِنِّي أَسأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

181. பொருள்: "யா அல்லாஹ்! நான் உன்னிடம் — இதன் (இப்பெண்ணின்) நன்மையையும் யாசிக்கிறேன்! எதன் மீது

நீ இதனைப் படைத்துள்ளாயோ அதன் நன்மையையும் யாசிக்கிறேன்! மேலும் இதன் தீமையைவிட்டும் எதன் மீது நீ இதனைப் படைத்துள்ளாயோ அதன் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்!"

மேலும் ஒட்டகம் வாங்கினால் — அதன் மூக்கணங்க யிற்றைப் பிடித்துக் கொண்டு மேற்கண்டவாறு ஒதுவும்!

நூல்: அழுகாலுத் பாகம் 2 பக்கம் 248

இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 617

பார்க்க: ஸஹி இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 324

உடலுறவு கொள்வதற்கு முன்பு ஒதும துஆு

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رُزِقَّا

182. பொருள்: அல்லாஹ் உங்களின் திருப்பெயர் கொண்டு....! யா அல்லாஹ்! எங்களை ஷஷ்த்தானிடமிருந்து பாதுகாப்பாயா! மேலும் எந்தக் குழந்தைகளை எங்களுக்கு நீ வழங்கி னாயோ அவர்களையும் ஷஷ்த்தானிடமிருந்து பாதுகாப்பாயா!"

நூல்: புகாரி பாகம் 6. பக்கம் 141. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 1028.

கோபத்தின் போது ஒது வேண்டியது

أَعُوذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

183. பொருள்: "விரட்டப்பட்ட ஷஷ்த்தானிடமிருந்து அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்."

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 99. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2015.

துண்பத்திற்குள்ளானவரைப் பார்த்தால் ஒது வேண்டியது
الْحَمْدُ لِلّٰهِ الَّذِي عَافَ عَنِّي مَا اتَّلَاكُ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِّنْ
خَلْقٍ تَفْضِيلًا

184. பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எது ணெக் கொண்டு உன்னைச் சோதித்தானோ அதிலிருந்து அவனே ணெக்கு ஆரோக்கியம் அளித்தான். மேலும் அவன் படைத்த பெரும்பாலான மக்களைவிட ணெக்குச் சிறப்பு அளித்தான்!

நால்: திர்மிதி பாகம் 5 பக்கம் 493 - 494 பார்க்க: ஸஹிஹ்-அத் திர்மிதி பாகம் 3 பக்கம் 153.

அவையில் ஒதும் துஆு

185. இப்னு உமர் (ரவி) அறிவிக்கிறார்கள்: “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓர் அவையில் இருந்து எழுவதற்கு முன்னதாக 100 தடவை பின்வரும் இந்த துஆுவை ஒதியதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَى إِنَّكَ أَنْتَ التَّوَابُ الْفَغُورُ

பொருள்: என் இரட்சகனே! என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என்பக்கம் கருணையுடன் திரும்புவாயாக! திண்ணமாக நீ (அடியார்களின்) பாவமன்னிப்புக் கோரிக்கையை அதிகம் ஏற்பவனாகவும் பெரிதும் மன்னிப்பவனாக வும் இருக்கிறாய்!!

நால்: திர்மிதி, பார்க்க: ஸஹிஹ்-அத் திர்மிதி பாகம் 3 பக்கம் 153. இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 321. (இந்த அறிவிப்பின் வார்த்தைகள் திர்மிதியில் வந்தவை)

அவையின் பாவத்தை அகற்ற துஆு

سَبَحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهُدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ
وَأَتُوْبُ إِلَيْكَ

186. பொருள்: யா அல்லாஹ்! உன்னைப் புகழ்வதுடன் உனது தூய்மையையும் எடுத்துரைக்கிறேன். வணக்கத்திற்கு ரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். மேலும் உன்னிடம் பாவமன் னிப்பு கோருகிறேன்.

நால்: திர்மிதி, ஆட்ட தாலூத், நஸாச், இப்னு மாஜா, பார்க்க: ஸஹிஹ்-அத் திர்மிதி பாகம் 3 பக்கம் 153

எல்லா கைப்பளையும் முடித்து வைப்பதற்கான வார்த்தைகள்

187. ஆயிஷா (ரவி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எந்த ஓர் அவையில் அமர்ந்தாலும் எப்போது குர்�ஆன் ஒதினாலும் எந்த ஒரு தொழுகை தொழுதாலும் இந்த வார்த்தைகளைக் கொண்டே முடிப்பார்கள். ஆயிஷா (ரவி) சொல்கிறார்கள்: நான் கேட்டேன்; “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எந்த ஓர் அவையில் அமர்ந்தாலும் குர்ஆன் ஒதினாலும் தொழுதாலும் முடிவில் இந்த வார்த்தைகளையே ஒதுக்கிறீர்களே?” அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: ஒரு சகோதரர் நன்மையான வார்த்தை பேசினால் அவரது நன்மையின் மீது இந்த வார்த்தைகள் கொண்டு முத்திரை வைக்கப்படும். எவ்வேறும் தீய வார்த்தை பேசினால் இந்த வார்த்தைகள் அதற்குப் பரிகாரமாக அமையும்.

அந்த வார்த்தைகள் இவைதாம்:

سَبَحَانَكَ ، وَبِحَمْدِكَ رَأَتُنِي أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

பொருள்: உன்னைப் புகழ்வதுடன் துதிக்கவும் செய்கி றேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாரு மில்லை. உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன். உன் பக்கமே மீணுகிறேன்.”

நால்: இமாம் நஸாச் அவர்களின் அமலும் யவ்ம்வல் வைலா” எனும் நால். பக்கம் 273. முஸ்லைத் அல்லமத் பாகம் 6 பக்கம் 77. டாக்டர் ஃபாரூக் ஹம்மாத் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடர் நம்பகமானது உன்கூரியுள்ளார்கள்.

ஃகபரல்லாஹு லக (அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக)
எனக் கூறியவருக்காக ஒதும் துஆு

அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜில் (வலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு நான் வந்தேன். அவர்களின் உணவைக் கொஞ்சம் உண்டேன். பிறகு கூறினேன்:

غُفْرَانُ اللَّهِ يَا رَسُولُ اللَّهِ

188. (அல்லாஹ் உங்களை மன்னித்தருளவானாக! அல்லாஹ்வின் தூதரே) என்று! அதற்கு நபி (ஸல்) அவர்கள் (வலக)

وَلَكُ

'உன்னையும் மன்னிப்பானாக' என்று கூறினார்கள்:

நூல்: அஹ்மத் பாகம் 5 பக்கம் 82. நஸாா அவர்களின் 'அமலுல் யவ்ம்வல் ஸலலா' பக்கம் 218. ஹதீஸ் எண் 421.

உபகாரம் செய்தவருக்காக ஒதும் துஆு

எவருக்கு உபகாரம் செய்யப்பட்டதோ அவர் தன்னுடன் நல்லவிதமாக நடந்து கொண்டால் உபகாரம் செய்த வரை நோக்கி

جَزَّاكَ اللَّهُ خَيْرًا

189. (ஜஸா கல்லாஹு கைரா) 'அல்லாஹ் உமக்கு நற்களில் வழங்குவானாக' என்று கூறினால் அவரைப் போதியுளவு புகழ்ந்தவர் ஆகிறார்..'

நூல்: திர்மிதி ஹதீஸ் எண்: 2035. பார்க்க: ஸஹீஹால் ஜாமிவு ஹதீஸ் எண் 6244. ஸஹீஹாத் திர்மிதி பாகம் 2 பக்கம் 200.

குரு மனிதன் தஜ்ஜாவின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான திக்க

190. 1. ஒருவர் அவ்கூற்பு அத்தியாயத்தின் ஆரம்ப 10 வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வாராயின் அவர் ஷைத்தானை விட்டுப் பாதுகாக்கப்படுவார்.

2. ஒவ்வொரு தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத்திற் குப் பின்பு தஜ்ஜாவின் குழப்பத்தில் இருந்து பாதுகாப்பு கோரிட வேண்டும்.

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 555. முஸ்லிமில் ஹதீஸ் எண் 55/56.

'அல்லாஹுக்காக உன்னை நான் நேசிக்கிறேன்'
என்று சொன்னவருக்காக ஒதும் துஆு

أَحَبُّكَ اللَّهُ أَحَبِّنَّكُمْ

191. பொருள்: யாருக்காக நீர் என்னை நேசித்திரோ அந்த இறைவன் உம்மை நேசிக்கட்டுமாக!

நூல்: அழுகாழுத் பாகம் 4 பக்கம் 333. அறிவிப்புத் தொடர் ஆதாரப்பூர்வமானதாகும்.

தனது செல்வத்தை உங்கள் முன்
சம்ப்பிப்பவருக்காக ஒதும் துஆு

بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ

192. பொருள்: "அல்லாஹ், உமது குடும்பத்திலும் உமது செல்வத்திலும் அபிவிருத்தி செய்து உதவவானாக!"

நூல்: புகாரி - ஃபத்தஹால்பாரி பாகம் 4 பக்கம் 88.

கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது
கடன் வழங்கியவருக்காகச் செய்யும் துஅு

**بَارَكَ اللَّهُ لَكَ فِي أَمْلَكٍ وَمَا لَكَ، إِنَّمَا جَزَاءُ السَّلْفِ الْحَمْدُ
وَالْأَدَاءُ**

193. பொருள்: “அல்லாஹ் உமது குடும்பத்திலும் செலவுத் திலும், அபிவிருத்தி செய்வானாக! கடன் கொடுத்ததற்கான பரிகாரம் புகழ்ந்துரைப்பதும் கடனைத் திருப்பிக் கொடுத்துவ துமாகும்.”

நூல்: நஸாச் அவர்களின் அமலுல் யவ்ம்வல்லைலா. பக்கம் 300. இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 809. பார்க்க: ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 2 பக்கம் 55

விரக் - இணைவைப்பை அஞ்சும் போது ஒதும் துஅு
**اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ
لَا أَعْلَمُ**

194. பொருள்: யா அல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உன்னோடு பிறிதொன்றை இணையாக்குவதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் நான் அறியாத இணை வைப்புச் செயலிலிருந்தும் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.”

நூல்: அஹ்மத் பாகம் 4 பக்கம் 403. பார்க்க ஸஹீஹ்-ல் ஜாமிவு பாகம் 3. பக்கம் 233. ஸஹீஹ்-த் தர்ஸ்:கீப் வத் தர்லீப் (அல்பானி உடையது) பாகம் 1 பக்கம் 19.

ஒருவா பிறிதொருவருக்கு அன்பளிப்பு செய்கிறார். அல்லது தர்மம் செய்கிறார். அப்போது ‘துஅு’ செய்யப்பட்ட தெனில் அதற்கு அவர் என்ன பதில் சொல்வார்?

ஆயிஷா (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு தடவை ஓர் ஆடு அன்பளிப்பு செய்யப்பட்டது. இதனைப் பகிர்ந்தனித்து விடுங்கள்’ என்று நபியவர்கள் சொன்னார்கள்! பணியாள் திரும்பி வந்தும் ஆயிஷா (ரவி) அவர்கள் கேட்டார்கள். ‘அவர்கள் (இறைச்சி யைப் பெற்றுக் கொண்டு) என்ன சொன்னார்கள்?’ பணியாள் சொன்னார்: பாரகவல்லாஹ் ஃபீகும்

بَارَكَ اللَّهُ فِيهِ

195. பொருள்: அல்லாஹ் உங்களில் அபிவிருத்தி அருள்வானாக!

ஆயிஷா (ரவி) அவர்கள் சொன்னார்கள்: வஃபீஹிம் பாரகவல்லாஹ்)

وَفِيهِمْ بَارَكَ اللَّهُ

195-A. பொருள்: அவர்களிலும் அல்லாஹ் ‘பரகத்’ அருள் வானாக! மேலும் சொன்னார்கள். நமக்காக அவர்கள் என்ன பிரார்த்தனை செய்தார்களோ அதையே நாம் அவர்களுக்காகச் செய்தோம். எனவே நம்முடைய நற்கலி நமக்காக எஞ்சியிருக்கும்.

நூல்: இப்பு லாண்னி பக்கம் 138. ஹதிஸ் எண்: 278 இப்பு கய்யில் அவர்களின் ‘அல்வாபிலுஸ் ஸையிப்’ பார்க்க வும். பக்கம் 304.

குனாத்தை வெறுத்தொதுக்கும் துஅு

اللَّهُمَّ لَا طَرِيكَ إِلَّا طَرِيكُكَ وَلَا حَيْثُكَ إِلَّا هُنْتُكَ

196. பொருள்: (இறைவா,) “எது ஒன்றையும் நீ ஏற்படுத்து கிறாய் என்பதல்லாமல் சகுனம் என எதுவுமில்லை. உனது

நன்மையைத் தவிர வேறு நன்மை என்பதில்லை. வணக்கத் திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை.”

நால்: அஹ்மத் பாகம் 2 பக்கம் 220. இப்புது விள்ளி ஹழிஸ் எண்: 292. பார்க்க: அல் அஹ்மதிஸாஸ் ஸஹ்ரூ பக்கம் 1065.

காலநடை மீதோ வேறு ஏதேனும் வாகனத்திலோ
பயணம் செய்யும்போது ஒதுங் துஅு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ سُبْحَانَ اللَّهِيْ سَعْيَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَنُقْلِبُونَ اَخْمَدُ اللَّهُ، اَخْمَدُ اللَّهُ، اَخْمَدُ اللَّهُ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، سُبْحَانَكَ اَخْمَدُ اللَّهُ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، سُبْحَانَكَ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

197. பொருள்: அல்லாஹ் வின் திருப்பெயர் கொண்டு... எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே இந்த வாக எத்தை நமக்கு வசப்படுத்திக் கொடுத்தான்! உன்மையில் அதற்கான சக்தியை நாம் பெற்றிருக்கவில்லை! மேலும் திண்ணமாக நாம் நம் இரட்சன் பக்கமே திரும்பிச் செய்ய வர்கள் ஆவோம். அல்லாஹ்மதுவில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - 3 தடவை) அல்லாஹ் அக்பர் (அல் லாஹ் பெரியவன் - 3 தடவை) யா அல்லாஹ்! நீ தூயவன்! நான் என் ஆத்மாவுக்கு அநீதி இழுத்து விட்டேன்! நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில் பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறில்லை.

நால்: அபூதாலூத் பாகம் 3 பக்கம் 34. திர்மிதி பாகம் 5 பக்கம் 501. பார்க்க: ஸஹ்ரூ திர்மிதி பாகம் 3 பக்கம் 156.

பயணத்தின் துஅு

اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، سُبْحَانَ اللَّهِيْ سَعْيَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَنُقْلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفِرِنَا هَذَا الْبَرِّ وَالْقَوْى، وَمِنْ الْعَمَلِ مَا تُرْضِي، اللَّهُمَّ هَوَنْ عَلَيْنَا سَفَرُنَا هَذَا وَاطْرُ عَنَّا بَعْدُهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْنَاءِ السَّفَرِ، وَكَابَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ،

198. பொருள்: அல்லாஹ் பெரியவன், அல்லாஹ் பெரிய வன், அல்லாஹ் பெரியவன்! இதனை வசப்படுத்தித் தந்த (இறை)வன் தூயவன்! உன்மையில் இதனை வசப்படுத்தும் ஆற்றலை நாம் பெற்றிருக்கவில்லை! திண்ணமாக நாம் நம் இரட்சனின் பக்கமே திரும்பிச் செல்பவர்கள் ஆவோம்!

யா அல்லாஹ்! இந்தப் பயணத்தில் நன்மையையும் பயபக்தியையும் நாங்கள் உன்னிடம் கோருகிறோம். மேலும் உனக்குத் திருப்தியான அமல்களைச் செய்யும் பாக்கியத்தைக் கேட்கிறோம்.

யா அல்லாஹ்! இந்தப் பயணத்தை எங்கள் மீது இவகுவாக்குவாயாக! மேலும் இதனுடைய தொலைவினை எங்களைவிட்டு நீ சுருட்டி விடுவாயாக!

யா அல்லாஹ்! நீயே பயணத்தின் தோழன்! குடும்பத்தாரின் பிரதிநிதி! யா அல்லாஹ்! பயணத்தின் சிரமத்தை விட்டும் கவலையான தோற்றுத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்! பொருளிலும் குடும்பத்திலும் நட்டத்தோடு திரும்பி வருவதை விட்டு உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்!

நால் (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பும்போதும் இதே வார்த்தைகளை ஒதுவார்கள். மேலும் இதை அதிகப்படியாக ஒதுவார்கள்.

َتَائِبُونَ ، عَابِدُونَ ، لَرِبِّنَا حَامِدُونَ

198-A. திரும்பி வருகிறோம். பாவ மன்னிப்பு தேடுகிறோம்; வழிபாடு செய்பவர்களாய் இருக்கிறோம். நம் இரட்களைப் புகழ்க்கூடியவர்களாயும் இருக்கிறோம்.

நால்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 998.

ஆரியுள் நுழையும்போது ஒதும் துஆ

اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ ، وَرَبَّ الْأَرْضَينَ
السَّبْعِ وَمَا أَقْلَلَنَ ، وَرَبَّ الشَّيَاطِينَ وَمَا أَضْلَلَنَ وَرَبَّ
الرِّيَاحِ وَمَا ذَرَنَ . أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا ،
وَخَيْرَ مَا فِيهَا ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ أَهْلِهَا ،
وَشَرِّ مَا فِيهَا

199. பொருள்: “யா அல்லாஹ்! ஏழு வாணங்களின் மற்றும் அவை நிழலிட்டுள்ள பொருட்களின் இரட்களே! ஏழு

பூமிகளின் மற்றும் அவை சுமந்துள்ள பொருட்களின் இரட்களே! ஷஷ்தாங்களுக்கும் அவை வழிகெடுத்தவற்றிற்கும் இரட்களை இருப்பவனே! காற்றுகளின் மற்றும் அவை சூழ்நியடிக்கும் பொருட்களின் இரட்களே! நான் இந்த ஊரின் நன்மையையும் இதில் வசிப்பவர்களின் நன்மையையும் இதிலுள்ள பொருட்களின் நன்மையையும் உன்னிடம் கோருகிறேன். மேலும் இந்த ஊரின் தீமையைவிட்டு இதில் வசிப்பவர்களின் தீமையை விட்டு இதிலுள்ள பொருட்களின் தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

நால்: ஹாகிம் பாகம் 2 பக்கம் 100. ஹாகிம் அவர்கள் இந்த அறிவிப்பை நம்பகமானது என்று சொல்லியுள்ளார்கள். இமாம் தஹபி அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பார்க்க: இப்பு ஸ-ன்னி பக்கம் 524. ஹாபிழ் இப்பு ஹஜர் அல் அத்கார் நூவின் அடிக்குறிப்பில் இதனை ‘நல்ல அறிவிப்பு’ எனக் கூறியுள்ளார்கள். பாகம் 5 பக்கம் 154. இதனை நஸாச் அவர்கள் நல்ல அறிவிப்புத் தொடருடன் அறிவித்திருப்பதாக ஷஷ்கு இப்பு பாஸ் கூறியுள்ளார்கள். பார்க்க: துஹ்ஃபதுல் அக்யார் பக்கம் 37.

கடை வீதியில் நுழையும் போது ஒதும் துஆ

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يَعْلَمُ
وَعِنْتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ ، بِيَدِهِ أَخْرُوٌ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ
قَدِيرٌ

200. பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு

யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியது அவனுக்கே எல்லாப் புகழும் அவனே வாழ்வும் மரணமும் அளிக்கிறான்! அவனோ நித்திய ஜீவன். மரணம் அடைவதில்லை. நன்மைகள் யாவும் அவன் கையில்தான்! மேலும் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாவான்!

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 491. ஹாகிம் பாகம் 1 பக்கம் 538. பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 2 பக்கம் 152.

விலங்கோ வாக்னமோ சருக்கி விழுந்தால் ஒதும் துது

201. அல்லாஹு விளைவின் திருப்பெயர் கொண்டு! **اللّٰهُمَّ إِنِّي
أَسْتَدْعُكُمْ أَنْتَ وَدَاعِيهُ**

நூல்: அபுதாலுத் பாகம் 4 பக்கம் 296. இதன் அறிவிப்புத் தொடர் நம்பகமானது.

பயணம் செல்பவர் மற்றவர்களுக்காகச் செய்யும் துது

**اللّٰهُمَّ إِنِّي لَا
أَسْتَدْعُكُمْ أَنْتَ وَدَاعِيهُ**

202. பொருள்: “நான் உங்களை அல்லாஹுவிடம் ஒப்படைக்கிறேன்; அவனிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் வீணாகிப் போவதில்லை!

நூல்: அஹ்மத் பாகம் 2 பக்கம் 943. பார்க்க: ஸஹீஹ் இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 133.

பயணம் செல்பவருக்காக மற்றவர்கள் ஒதும் துது

**اللّٰهُمَّ إِنِّي
أَسْتَدْعُكَ ، وَأَمَانَتُكَ ، وَخَوَاتِيمَ عَمْلِكَ**

203. பொருள்: “உமது தீணையும் உமது அமானத் - பொறுப்புகளையும் பொருட்களையும் உமது பணிகளின் முடிவுகளையும் அல்லாஹுவிடம் ஒப்படைக்கிறேன்.

நூல்: அஹ்மத் பாகம் 2 பக்கம் 7. திர்மிதி பாகம் 5 பக்கம் 499. பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 2 பக்கம் 155.

**رَبُّكَ اللّٰهُ التَّقِيُّ ، وَغَفُورٌ ذَبَابٌ ، وَيَسِّرْ لَكَ أَخْيَرَ حَيَّتٍ مَا
كُنْتُ**

204. பொருள்: “அல்லாஹு பயபக்தியை உமக்குப் பயணச் சாதனமாக்குவானாக! மேலும் உமது பாவத்தை மன்னிப்பா வாக! நீர் எங்கிருந்தாலும் நன்மையை உமக்கு எளிதாக்குவா வாக!”

நூல்: திர்மிதி, பார்க்க: ஸஹீஹ் திர்மிதி பாகம் 3 பக்கம் 155.

உயர்மான இடங்களில் துவ்விரும் கீழே இறங்கும் போது தஸ்பீஹாம் சொல்ல வேண்டும்

205. ஜாபிர் (ரவி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் உயரத்தில் ஏறும்போது ‘அல்லாஹு’ அக்பர்’ என்று சொல்வோம். கீழே இறங்கும்போது ‘ஸாப்ஹான்லாஹு’ என்று சொல்வோம்.

நூல்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹால் பாரி, பாகம் 6 பக்கம் 135.

அதிகாலையில் பயணி ஒதும் துது

**سَعِ سَامِعٌ بِحَمْدِ اللّٰهِ ، وَحُسْنٌ بِلَا تِيهٍ عَلَيْنَا . رَبَّنَا صَاحِبَنَا ،
وَأَفْضِلُ عَلَيْنَا عَائِدًا بِاللّٰهِ مِنَ النَّارِ**

206. பொருள்: கேட்பவர் கேட்டுக் கொண்டார், நாம் அல்லாஹுவைப் புகழ்ந்ததையும் அவன் நம்மீது பொழிந்த அழகிய அருட்கொடைகளுக்காகப் புகழ்ந்ததையும்! எங்கள் இரட்சகனே! எங்களுக்குத் துணைவனாய் ஆகு! மேலும் எங்கள் மீது அருள் பொழிந்திடு! நரகத்திலிருந்து அல்லாஹு

விடம் பாதுகாப்பு தேடியவனாக (இந்த துஆவைக் கேட்கி ரேன்)

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2086.

பயணத்திலும் மற்ற நேரத்திலும்
எங்காவது தங்கும்போது ஒதும் துஆ

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

207. பொருள்: “அல்லாஹ் வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன், அவன் படைத்த பொருட்களின் தீங்கினை விட்டும்!”

நூல்: முஸ்லிம் பாகம் 4. பக்கம் 2080.

பயணத்திலிருந்து திரும்பும் போது ஒதும் துஆ

208. இப்னு உமர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அண்ணால் நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்தோ ஹஜ்ஜில் இருந்தோ திரும்பி வரும்போது உயரமான இடத்தின் மீது 3 தட்டை ‘அல்லாஹ்’ அக்பர்’ என்று கூறுவார்கள்.. பிறகு இந்த துஆவை ஒதுவார்கள்.

**لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ،
وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ، آيُّوْنَ، تَائِبُونَ، عَابِدُونَ لِرَبِّنَا
حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ
وَحْدَهُ**

பொருள்: “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்-வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதோரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரி யதே! அனைத்துப் புகழும் அவனுக்கே! அவன் அனைத்தின்

மீதும் ஆற்றல் கொண்டவன்! நாங்கள் திரும்பி வரக் கூடியவர்கள்; பாவமன்னிப்பு தேடக்கூடியவர்கள்; வழி பாடு செய்பவர்கள்! எங்கள் இரட்சகளைப் புகழுக்கூடியவர்கள்! அல்லாஹ் தனது வாக்குறுதியை உண்மைப் படுத்தி விட்டான். தன் அடியாருக்கு உதவி செய்து விட்டான். தன்னந்தனியாக எதிரிக் கூட்டத்தினைத் தோற்கடித்து விட்டான்!

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 163. முஸ்லிம் பாகம் 980.

மகிழ்ச்சிக்குரிய பொருளோ வெறுப்புக்குரிய பொருளோ எதிர்படும் போது என்ன ஒதுவது

அண்ணால் நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சிக்கு உரிய பொருள் வந்தால் இவ்வாறு கூறுவார்கள்.

الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَعْمَلُ الصَّالِحَاتُ

209. பொருள்: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருட்கொடைகளைக் கொண்டே எல்லா நற்பணி கழும் பூரண மடைகின்றன!”

நபி(ஸல்) அவர்களின் விருப்பத்திற்கு எதிரான ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் இவ்வாறு கூறுவார்கள்:

الْحَمْدُ لِلَّهِ عَلَىٰ كُلِّ حَالٍ

210. பொருள்: எல்லா நிலையிலும் அனைத்துப் புகழும் அல்லாஹ்-வுக்கே!

நூல்: இப்னு ஸான்னி அவர்களின் ‘அமலுவு யவும் வல் லைலா’. | ஹாகிம் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று சொல்லியுள்ளார்கள். ‘ஸஹ්ரීஹ්-ல் ஜாமியு’ எனும் நூலில் அல்பானி அவர்கள்

எனும் இதன் அறிவிப்பை நம்பகமானது எனக் கூறியுள் எளர்கள்.

நபி (ஸல்) அவர்களின் மீது 'ஸலவாத்' சொல்வதன் சிறப்பு 211. அண்ணைல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். "எவர் என்மீது ஒரு தடவை 'ஸலவாத்' ஒதினாரோ அவர் மீது இறைவன் 10 தடவை கருணை பொழிகிறான்"

நால்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 288

212. மேலும் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எனது மண்ணைறையைத் திருவிழாத் தலமாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எங்கு இருந்தாலும் அங்கிருந்தே என் மீது 'ஸலவாத்' சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது 'ஸலவாத்' என்னிடம் வந்து சேருகிறது.

நால்: அபூதாலுத் பாகம் 2 பக்கம் 218. அஹ்மத் பாகம் 2 பக்கம் 367. பார்க்க: இமாம் நவவி அவர்களின் அலதுத்கார் பக்கம் 97. மேலாய்வு: அப்துல் காதிர் அவ் அர்னலுத்

ஸலாம்: பரவலாக்குவது

213. அண்ணைல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "நீங்கள் இறை விசுவாசிகளாய் ஆகாதவரை கவனம் புக மாட்டார்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளாத வரை இறை விசுவாசிகளாய் ஆக மாட்டார்கள். நான் உங்களுக்கு ஒன்றைக் காண்பித்துத் தரட்டுமா? அதன்படி அமல் செய்திர்களானால் நீங்கள் ஒருவருக்கொருவர் நேசம் கொள்வீர்கள்! (அது) உங்களுக்கிடையே 'ஸலாம்' சொல்லும் வழக்கத்தைப் பரவலாக்குங்கள் என்பதே!

நால்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 74.

214. அம்மார் பின் யானிர் (ரவி) அறிவிக்கிறார்கள். மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பெற்றிருப்பவர் ஈமான் - இறை விசுவாசத்தை ஒன்று சேர்த்துக் கொண்டவராவார்.

தன் அளவில் நீதி செலுத்துதல்; அனைத்துலக மக்களுக்கும் ஸலாத்தைப் பரவலாக்குதல், நெருக்கடியான நேரத்திலும் செலவு செய்தல்"

நால்: புகாரியின் விரிவுரை ஃபத்தூரைல்பாரி பாகம் 1 பக்கம் 82. (நபித்தோழின் சொல்லாக அறிவிக்கப்பட்டது)

215. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரவி) அவர்கள் அறிவிக்கி ரார்கள்: "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்: இஸ்லாத்தின் எந்தப் பணி எல்லாப் பணிகளிலும் சிறந்து என்று! அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உணவு அளிப்பது, அறிமுகமானவருக்கும் அறிமுகமாகாதவருக்கும் ஸலாம் உரைப்பது."

நால்: புகாரியின் விரிவுரை ஃபத்தூரை பாரி பாகம் 1 பக்கம் 55. முஸ்லிம் பாகம் பக்கம் 65.

கேவல் கூவும் போதும் கழுதை கத்தும் போதும் ஒதும் துஆ கேவலின் கூவவை (பாங்கினைக்) கேட்டார்களாயின் அல் வாஹ்விடம் அவனது அருளைக் கோருங்கள் அதாவது. இவ்வாறு துஆ செய்யுங்கள்:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

216. பொருள்: யா அல்லாஹ்! உனது அருளினை உண்ணி டம் நான் கோருகிறேன்.

ஏனெனில், அது மலக்கைக் கண்டுள்ளது. மேலும் எப்போது கழுதையின் கத்தைவைக் கேட்கிறீர்களோ அப் போது ஷஷ்த்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். ஏனெனில் அது ஷஷ்த்தானைக் கண்டுவிட்டது. அதாவது அப்போது,

أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

விரட்டப்பட்ட வைத்தானை விட்டும் அல்லாற்றவைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன் என்று ஒதுங்கள்.

நூல்: புகாரியின் விரிவுரை :பத்திரை பாரி பாகம் 6 பக்கம் 350. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2092

தீவில் நாய் குரைப்பதைக் கேட்டால் ஒதும் துது

217. “இரவில் நாய்கள் குரைப்பதையும், கழுதைகள் கத்துவ தையும் நீங்கள் கேட்கும்போது அல்லாற்றவிடம் பாதுகாவல் தேடுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் பார்க்காதவற்றை அவை பார்க்கின்றன.”

நூல்: அபுதாலுத் பாகம் 4 பக்கம் 327. அஹ்மத் பாகம் 3 பக்கம் 306.

‘அல்கிழிமுத் தய்யிசின்’ அடிக்குறிப்பில் அல்பானி அவர்கள் இதன் அறிவிப்பை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள்.

எவ்வரைத் திட்டி ஏசிப் பேசினரீகளோ,
அவருக்காக ஒதும் துது

அடு ஹரைரா (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல்நபி (ஸல்ல) அவர்கள் இவ்வாறு துது ஒதியதை நான் கேட்டேன்.

اللَّهُمْ فَأَيُّا مُؤْمِنٍ سَبَبْتَهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ

218. பொருள்: “யா அல்லாஹ்! எந்த முஸ்லிமை நான் திட்டிப் பேசிவிட்டேனோ அவருக்கு அந்த ஏசுப் பேச்சை மறுமைநாளில் உன் பக்கம் நெருங்கி வருவதற்கான சாதனமாக ஆக்குவாயாக!”

நூல்: புகாரியின் விரிவுரை :பத்திரை பாரி பாகம் 11 பக்கம் 171. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2007. முஸ்லிமில் இடம் பெற்றுள்ள வார்த்தை இதுவாகும்:

فَاجْعَلْهَا لَهُ زَكَةً وَرَحْمَةً

அதனைத் தூய்மைக்கும் கிருபைக்கும் உரிய சாதனமாக ஆக்குவாயாக!

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைப் புகழும் போது என்ன சொல்ல வேண்டும்?

219. அண்ணல் நபி (ஸல்ல) அவர்கள் அருளினார்கள். உங்களில் எவரும் தேவையை முன்னிட்டே மற்றொருவரைப் புகழ்வதாக இருந்தால் இவ்வாறு கூறலாம். இன்னார் சம்பந்தமாக நான் இவ்வாறு நினைக்கிறேன். மேலும் அல்லாற் அவரிடம் கணக்கு வாங்குபவனாக இருக்கிறான். நான் எவ்வரையும் அல்லாற்றவின் முன்னிலையில் தூய்மையானவை ராக உறுதி கூறுவதில்லை! நான் இன்னாரை இப்படி, இப்படிப்பட்டவர் (நல்லவர், வாய்மையானவர்) எனக்கருதுகிறேன் - இந்த அளவுக்குப் புகழ்வதும் கூட அவரைப் பற்றி நல்ல முறையில் அவர் அறிந்திருந்தால் மட்டும்தான் அவ்வாறு செய்ய வேண்டும்!

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2296.

ரُكْنُواْلَ يَمَانِيَ حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةٌ وَقَنَا عَذَابَ النَّارِ

மத்தியில் ஒதும் துது

அண்ணல் நபி (ஸல்ல) அவர்கள் ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்துக்கும் மத்தியில் இவ்வாறு துது செய் வார்கள்.

رَبُّنَا أَنَا فِي الدُّنْيَا حَسَنَةٌ وَفِي الْآخِرَةِ حَسَنَةٌ وَقَنَا عَذَابَ النَّارِ

220. பொருள்: எங்கள் இரட்சக்னோ எங்களுக்கு இவ்வுலகி ஹும் மறுவுலகிலும் நன்மையை வழங்குவாயாக! மேலும்

நரகத்தின் வேதனையிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயாக!

நல்: அழுதாலுத் பாகம் 2 பக்கம் 179. அவற்மத் பாகம் 3 பக்கம் 411. இமாம் பகவியின் ஷரஹுஸ் ஸான்னா பாகம் 7 பக்கம் 128.

ஸஃபா - மர்வா இரு குண்றுகளின் மீது ஏறி
நிற்கும்போது ஒதும் துடு

ஜாபிர் (ரவி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செய்ததை விவரித்துக் கொண்டு வரும்போது கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸஃபாவுக்கு அருகே வந்தபோது

بِهِ إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ كَعَابٍ رَّبُّهُ اللَّهُ أَكْبَرُ عَمَّا يُبَدِّلُ

என்று ஒதினார்கள்.

221. பொருள்: ஸஃபா - மர்வா இரு குண்றுகளும் அவ்வாறுவின் சின்னங்களில் உள்ளவையாகும். அவ்வாறு எதைக் கொண்டு ஆரம்பம் செய்தானோ அதைக் கொண்டே நான் ஆரம்பம் செய்கிறேன்.

அவ்விதமே நபி (ஸல்) அவர்கள் ஸஃபா குண்றிலிருந்து ஆரம்பம் செய்தார்கள். அதன் மீது சிறிது ஏறினார்கள். கடுபாவை அங்கிருந்து காணும் அளவுக்கு! அங்கே கிப் வாவை முன்னோக்கி நின்றார்கள். மேலும் ஒதினார்கள்;

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ

عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ ،
وَنَصَرَ عَبْدَهُ وَهُزِمَ الْأَخْرَابُ وَحْدَهُ

221-A. பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அவ்வாறு வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழ் அனைத்தும் அவனுக்கே! மேலும் அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்! அவ்வாறு ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றி னான்; தன் அடியாருக்கு உதவினான்; அவன் ஒருவனே எதிரிக்கூட்டத்தினரைத் தோல்வியுறச் செய்தான்!

பிறகு இதற்கிடையே துடு ஒதினார்கள். இவ்வாறு மூன்று தட்டவை செய்தார்கள். இது நீளமான ஹதிஸ் ஆகும். மர்வா குன்றின் மீதும் இவ்வாறே செய்தார்கள் என்கிற வாசகங்களும் அதில் உள்ளன.

நல்: முஸ்லிம் பாகம் 2. பக்கம் 888.

அரங்பா நாள் - துல் ஹஜ் 9-இல் ஒதும் துடு
மிகச் சிறந்த துடு அரங்பா நாளின் துடு ஆகும். மேலும் மிகச் சிறந்த வார்த்தை (கவிமா), நானும் எனக்கு முன்னர் சென்ற நபிமார்களும் கூறிய இந்த வார்த்தைதான்:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ

عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

222. பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் வைத் தவிர வேறில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரி யதே! புகழ் அனைத்தும் அவனுக்குரியதே! மேலும் அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்.

நூல்: திர்மிதி, பார்க்க: ஸஹீஹ்-ஏ திர்மிதி பாகம் 3, பக்கம் 184. அல்பாளி அவர்கள் இதனைச் சிறந்த அறிவிப்புத் தொடர் எனக்கூறியுள்ளார்கள். அல்பாளியின் அல்அஹ்ராஜ் ஸஹீஹரா' எனும் நூலைப் பார்க்கவும். பாகம் 4 பக்கம் 6.

மஷ்டஅருல்ஹராம் - (முஸ்தலிஃபா)இல் ஒதும் திங்

223. ஜாபிர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணமாகி (முஸ்தலிஃபா) மஷ்டஅருல்ஹராம் வந்தார்கள். கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். தக்பீர் சொன்னார்கள். லா இலாஹ் இல்லவ்லாஹ்.... எனும் தொடர் ஒதினார்கள். அதிகம் வெளிச்சம் பரவும் வரை அங்கே நின்று கொண்டிருந்தார்கள். பிறகு குரியன் உதயமா வதற்குச் சற்று முன்னதாக அங்கிருந்து கிளம்பினார்கள்.

நூல்: முஸ்லிம் பாகம் 2 பக்கம் 891.

தூண்களில் கல் எறியும்போது ஒவ்வொரு கல்லுக்கும் தக்பீர் சொல்ல வேண்டும்

224. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மூன்று தூண்களில் கல் எறியும் போதெல்லாம் 'அல்லாஹ் அக்பர்' என்று சொன்னார்கள். பிறகு சற்று முன்னே சென்று கிப்லாவை முன் னோக்கி நின்று கொண்டு கைகளை உயர்த்தி துஆு செய்தார்கள். முதல் இரண்டு தூண்களிலும் கல் எறிந்த பிறகு

இல்வாறு செய்தார்கள். ஆனால் 'ஆம்ரதுல் அகபா'வில் கல் எறிந்தார்கள். ஒவ்வொருமுறை கல்லெறியும் போதும் 'அல்லாஹ் அக்பர்' என்று சொன்னார்கள். அதன் பிறகு திரும்பி விட்டார்கள்; அதன் அருகில் நிற்கவில்லை!

நூல்: புகாரி, அதன் விரிவுரை ஃபத்ஹஹ்-ல் பாரி பாகம் 3 பக்கம் 583 - 584 - 581 முஸ்லிமிலும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

'ஹஜருல் அஸ்வத்' உள்ள மூலையில் தக்பீர் சொல்வது

225. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து கூபாவை வலம் வந்தார்கள். ஹஜருல் அஸ்வத் உள்ள மூலைக்கு வரும்போது அதனை நோக்கி ஒரு பொருளைக் கொண்டு (கைப் பிரம்புகொண்டு) கைக்கினை செய்தார்கள். அல்லாஹ் அக்பர் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி, அதன் விரிவுரை ஃபத்ஹஹ்-பாரி பாகம் 3 பக்கம் 476.

எதிரிக்குத் தோல்வி ஏற்படுவதற்காக ஒதும் துஆு
اللَّهُمَّ مِنْزَلُ الْكِتَابِ سَرِيعُ الْحِسَابِ إِهْزِمْ الْأَحْزَابَ اللَّهُمَّ
اهْزِمْهُمْ وَزَلُّهُمْ

226. பொருள்: யாஅல்லாஹ்! வேதம் அருளியவனே! விரை வாக்க் கேள்வி கணக்கு கேட்பவனே! இந்த எதிரிக் கூட்டத்தி னரைத் தோல்வி அடையச் செய்! யா அல்லாஹ்! இவர்களுக்குத் தோல்வியைக் கொடு! இவர்களுக்குக் கடுமையான பூகம்பத்தை ஏற்படுத்து!

நூல்: முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1362.

ஒரு கூட்டத்தார் குறித்து அஞ்சம்போது
என்ன ஒது வேண்டும்?

اَللّٰهُمَّ اكْفِنِيهِمْ عَمَّا شَتَّى

227. பொருள்: யா அல்லாஹ்! இவர்களை விட்டும் நீ
எனக்குப் போதுமாகவிடு; நீ விரும்பிய ஒன்றைக் கொண்டு!

நூல்: முஸ்லிம் 4 பக்கம் 2300.

ஆச்சியத்தின்போதும் மகிழ்ச்சிகரமான பணியின்
போதும் ஒதும் துடு

سُبْحَانَ اللَّهِ

228. 1. ஸ-ப்ரஹா எல்லாஹ்!

(அல்லாஹ் தாய்மையானவன்!)

நூல்: புகாரி, அதன் விரிவுரை ஃபத்தஹ-ஸ்பாரி பாகம் 1
பக்கம் 210, 390, 414 முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1857.

رَبُّكُمْ اللَّهُ

229. 2. அல்லாஹ் அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)

நூல்: புகாரி, ஃபத்தஹ-ஸ் பாரி பாகம் 8 பக்கம் 441. பார்க்க:
ஸஹීஹ்-த் திர்மிதி பாகம் 2 பக்கம் 103, பாகம் 2
பக்கம் 335. முஸ்னத் அஹ்மத் பாகம் 5 பக்கம் 218.

சந்தோசமான செய்தி ஒருவரிடம் வரும்போது அவர்
செய்ய வேண்டியதென்ன?

230. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் விஷயம்
(பற்றிய செய்தி) வந்து அதனால் அவர்கள் மகிழ்ச்சி
அடைந்தார்களெனில் அல்லாஹுவுக்கு நன்றி சொலுத்துவதற்
காக உடனே ஸஜ்தாவில் விழுவார்கள்!

நூல்: அபூ தாலுத், திர்மிதி, இப்னுமாஜா, பார்க்க: ஸஹීஹ்
இப்னு மாஜா, பாகம் 1 பக்கம் 233. இர்வாவுல் ஃங்கலீல்
பாகம் 2 பக்கம் 226.

தனது உடலில் வலியை உணருபவர் என்ன செய்ய
வேண்டும்? என்ன ஒது வேண்டும்?

231. தனது கையை உடலில் வலியுள்ள பகுதியின் மீது
வைத்து 'பிஸ்மில்லாஹ்' என்று மூன்று தடவை சொல்ல
வேண்டும். பிறகு ஏழு தடவை இவ்வாறு ஒது வேண்டும்:

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأَحَادِرُ

பொருள்: அல்லாஹுவின் கண்ணியம் மற்றும் ஆற்றலைக்
கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்; நான் உணருகிற அஞ்ச
கிற திமையை விட்டு!

ஒரு பொருளைக் குறித்துத் தனது கண்பட்டுவிடும்
என அஞ்சினால் என்ன ஒது வேண்டும்?

232. உங்களில் ஒருவர் தனது சகோதரின் பொருளையோ
தன்னிடமுள்ள பொருளையோ தனது செல்வங்களில் ஒன்
நையோ பார்த்து இது நன்றாக இருக்கிறதே எனக் கருதினால்
அந்தப் பொருளுக்காகப் 'பரகத்' வேண்டி துஆ செய்ய
வேண்டும். ஏனெனில், 'கண்' (படுவதென்பது) உண்
மையே!

நூல்: அஹ்மத், பாகம் 4 பக்கம் 447. இப்னு மாஜா, மாலிக்.
பார்க்க: ஸஹීஹ்-ஸ் ஜாமிவு பாகம் 1 பக்கம் 212.
ஸாதுல் மாதுத் பாகம் 4 பக்கம் 170.

மிற்சேர்க்கை

இப்பகுதியில் பலதரப்பட்ட நற்காரியங்கள், ஒருங்கி
ணைந்த ஒழுக்க முறைகள் குறிப்பிடப்படுகின்றன!

233. “இரவின் இருள் படர்ந்து விடும் போது (இன்னோர் அறிவிப்பின்படி) மாலை நேரம் வந்து விடும் போது உங்கள் குழந்தைகளைத் தடுத்து வையுங்கள். ஏனெனில் அந்நேரத் தின் வைத்தான்கள் பரவுகிறார்கள். இரவில் சிலமணி நேரம் கழிந்ததும் அவர்களை விட்டுவிடுங்கள். மேலும் வாசற்கத வகை அடைத்து வையுங்கள்; அல்லாஹ் வின் பெயர் கூறுங்கள்! (அதாவது ‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி அடையுங்கள்) ஏனென்றால் அடைக்கப்பட்ட வாயிலை வைத்தான் திறக்கமாட்டான்! மேலும் உங்கள் தண்ணீர்ப் பைகளின் வாய்களை பிஸ்மில்லாஹ் சொல்லிக் கயிறுகளால் கட்டுங்கள்! மேலும் உங்கள் பாத்திரங்களை அல்லாஹ் வின் பெயர் கூறி மூடி வையுங்கள்! அவற்றில் குறைவான பொருளே வைத்திருந்தாலும் சரியே! மேலும் விளக்குகளை அணைத்து விடுங்கள்!

நால்: புகாரி, ஃபத்ஹால் பாரி பாகம் 10 பக்கம் 88. முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1595.

மற்று - உம்ராவுக்காக ‘இஹ்ராம்’ தரித்தவர் எவ்வாறு ‘தல்பியா’ சொல்ல வேண்டும்?

لَيْكَ اللَّهُمَّ لَيْكَ ، لَيْكَ لَا شَرِيكَ لَكَ لَيْكَ ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ لَا شَرِيكَ لَكَ .

234. வப்பைக் அல்லாஹு மீம் வப்பைக் வப்பைக் வா அரீக வக வப்பைக் இன்னல் ஹம்த வன் நிஃஃமத வக வல் முல்கு வா அரீக வக

பொருள்: ஆஜராகி விட்டேன். யா அல்லாஹு! இதோ ஆஜராகி விட்டேன். இதோ நான் வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. இணையாக அணைத்துப் புகழும் அருட்கொடைகளும் உனக்கே சொந்தம்! ஆட்சியதிகாரமும் (உனக்குரியதே!) உனக்கு யாதொரு இணையுமில்லை!

நால்: புகாரி, ஃபத்ஹால் பாரி பாகம் 3 பக்கம் 408. முஸ்லிம் பாகம் 2 பக்கம் 841.

பதற்றம் அடையும்போது ஒதுவேண்டியதென்ன?

235. வா இலாஹ இல்லைலாஹ -

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவனில்லை.

நால்: புகாரி, ஃபத்ஹால் பாரி பாகம் 6 பக்கம் 181. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2208.

நிராகரிப்பாளர் தும்மும் போது அவருக்கு என்ன சொல்ல வேண்டும்?

يَهْدِنِكُمْ اللَّهُ وَيُصْلِحُ بَالَّكُمْ

236. அல்லாஹு உங்களுக்கு நேர்வழி காட்டட்டும். உங்களின் நிலைமையைச் சிராக்கட்டும்.

நால்: திர்மிதி பாகம் 5 பக்கம் 82

அஹ்மத் பாகம் 4 பக்கம் 400

அபு தாலுத் பாகம் 4 பக்கம் 308

பார்க்க: ஸஹீஹாத் திர்மிதி பாகம் 2 பக்கம் 354

நிராகரிப்பாளர் சலாம் கூறும்போது எப்படி பதில் சொல்ல வேண்டும்?

237. வேதம் வழங்கப்பட்டவர்கள் (ழுதர்கள், கிறிஸ்தவர்கள்) உங்களுக்கு சலாம் கூறினால் பதிலில் வ அலைக்கும்

என்று கூறுங்கள். (பொருள்: உங்களின் மீதும் உண்டா கட்டும்)

நால்: புகாரி, ஃபத்ஹால் பாரி பாகம் 11 பக்கம் 42. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1705.

நோன்பாளியை ஓரு மனிதன் ஏகினால்
அவன் என்க கூறவேண்டும்?

‘அி சானம் அி சானம்’

238. பொருள்: நான் நோன்பாளி; நான் நோன்பாளி.
நூல்: புகாரி, ஃபத்ஹால் பாரி பாகம் 4 பக்கம் 103. முஸ்லிம்
பாகம் 2 பக்கம் 806.

ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுக்கும் போது என்ன சொல்ல
வேண்டும்?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ [اللَّهُمَّ أَكْرِرْ مِنْكَ وَلَكَ]

239. பொருள்: “அல்லாஹ் வின் திருப்பெயர் கொண்டு (நான் அறுக்கிறேன்) அல்லாஹ் மிகப்பெரியவன். யா அல்லாஹ்! (இந்த குர்பானி) உன்னிடம் நின்றும் உள்ளது. உனக்கே உரியது! யா அல்லாஹ்! என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயா!

- நூல்: முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1557. பைஹி பாகம் 9
பக்கம் 287. பிறை வளைவினுள் உள்ளவை பைஹி
யின் வாசகமாகும். இறுதி வார்த்தையை முஸ்லிமின்
அறிவிப்பிலிருந்து - கருத்தின் அடிப்படையில் எடுத்
தெழுதியுள்ளேன்.

ஹர்க்கத்தனம் கொண்ட வைத்துஞ்களின் யாறைமுக உத்தி
களை முறியடித்திட என்ன ஒதுவேலாடும்?

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَاتِ الَّتِي لَا يَجِدُهُنَّ بَرَّ وَلَا فَاجِرَ مِنْ شَرِّ مَا خَلَقَ، وَبَرَّ وَذَرَّ، وَمِنْ شَرِّ مَا يَتَنَزَّلُ مِنَ السَّمَاوَاتِ، وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَّ فِي الْأَرْضِ مِنْ وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا، وَمِنْ شَرِّ فَتْنَةِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ حَلْ طَارِقٍ إِلَّا طَارَ قَابِطُهُ فِي بَخِيرٍ يَارَهُمْ

240. பொருள்: அல்லாஹ் வின் பூரணமான வார்த்தைக் களைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்; நல்லவர் - கெட்டவர் எவரும் அந்த வார்த்தைகளைக் கடந்து செல்ல முடியாது! அவன் நிலை நிறுத்திய படைப்புகளின் - அவன் படைத்த, பரவச் செய்த எல்லாப் படைப்புகளின் தீமையிலி ருந்தும்! (பாதுகாவல் தேடுகிறேன்) மேலும் வானத்திலி ருந்து இறங்குகிற, அங்கே ஊர்த்து செல்கிறவற்றின் தீமையிலி ருந்தும்! (பாதுகாவல் தேடுகிறேன்!) மேலும் பூரியிலே அவன் படைத்துள்ளவற்றின் மற்றும் அதிலிருந்து வெளிப்ப டுகின்றவற்றின் தீமையிலிருந்தும்! (பாதுகாவல் தேடுகிறேன்) மேலும் இரவு - பகவளின் குழப்பங்களின் தீமையிலி ருந்தும்! (பாதுகாவல் தேடுகிறேன்!) மேலும் இரவில் வரக்கூடிய ஒவ்வொன்றின் தீமையிலிருந்தும்! (பாதுகாவல் தேடுகிறேன்) ஆனால் நன்மையுடன் வரக்கூடியவை நீங்க லாக! கருணையிக்க இறைவனே!

நூல்: அஹ்மத் பாகம் 3 பக்கம் 419 நம்பகமான அறிவிப்புத் தொடர். இப்பு ஸ-னி, ஹதிஸ் எண் 637. பார்க்க: மஜ்மூ'ஸ் ஸவாயித், பாகம் 10 பக்கம் 127, அர்னலூத் அவர்களின் ‘தஹாவிய்யாவின் அடிக்குறிப்பு’ பக்கம் 133.
பாவமன்னிப்பு தேடல், பஸ்தாதாபப்பட்டு மீளல்

241. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

அல்லாஹ் வின் மீது சத்தியமாக! நான் பகவில் 70 தடவைகளுக்கு அதிகமாக அல்லாஹ் விடம் பாவமன்னிப்பு கோருகிறேன்! பாவமீட்சி தேடி அவன் பக்கம் மீறுகிறேன்!

நூல்: புகாரி, ஃபத்ஹால் பாரி. பாகம் 11 பக்கம் 101.

242. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

“மக்களே, அல்லாஹ் வின் பக்கம் பாவமீட்சி தேடி மீறுங்கள். தின்னமாக நான் ஒரு நாளைக்கு 100 தடவை பாவ மீட்சி தேடி அவன் பக்கம் மீறுகிறேன்.”

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2076.

243. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

எவர் இந்த வார்த்தைகளை ஒதினாரோ அவரை அல் லாஹ் மன்னித்து விடுகிறான்; அவன் யுத்தத்தில் புறங் காட்டி ஓடியிருந்தாலும் சரியே!

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَقُّ الْقَوْمُ وَأَنُوبُ إِلَيْكُ

பொருள்: அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கோரு கிறேன்; அவன் எப்படிப்பட்டவளையில், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன்; பேரண்டம் முழுவதையும் நிர்வகிப்பவன்! மேலும் பாவமிட்சி தேடி அவன் பக்கமே மீணுகிறேன்.

நூல்: அடு தாலுத் பாகம் 2 பக்கம் 85. திர்மிதி பாகம் 5 பக்கம் 569. ஹாகிம்.

— ஹாகிம் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். இமாம் தலுபி யும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பாகம் 1 பக்கம் 511 - அல்பானி அவர்களும் இதனை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். பார்க்க: ஸஹ්லா-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 182 ஜாமிசல் உஸலல் அஹாதிலிர் ரஸலல் - பாகம் 4 பக்கம் 389 - 390.

244. மேலும் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

இறைவன் அடியார்களுடன் - இரவின் கடைசிப் பகுதியில் மிகவும் நெருக்கமாகி வருகிறான்; இந்நேரத்தில் அல்லாஹ்வை நினைவுக்கருகிற அடியார்களில் நிரும் ஒருவ ராய் ஆக முடியுமெனில் ஆகுவீராக.

நூல்: திர்மிதி, நஸாச் பாகம் 1 பக்கம் 279. ஹாகிம், பார்க்க: ஸஹ්லா-த் திர்மிதி பாகம் 3 பக்கம் 183. ஜாமிசல்

உஸலல், அர்னலுத் அவர்களின் மேலாய்வுடன் பாகம் 4 பக்கம் 144.

245. மேலும் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

அடியான் தன் இறைவனுடன் மிகவும் நெருக்கமாக 'ஸத்தா'வின் நிலையில் ஆகிறான். எனவே அப்போது அதிகம் துஆ கேள்வுகள்'.

நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 350.

246. அஃகர்ரு - அல்முஸ்னி (ரவி) அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது மனத்தில் 'திரை' போன்றதொன்று ஏற்படுகிறது! நான் ஒரு நாளில் 100 தடவை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன்.''

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2075.

(இப்பனுவ் அலீர் அவர்கள் கூறுகிறார்கள்: திரை போன்ற ஒன்று என்பதன் கருத்து மறதியாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அதிகமாக திக்ர், இறையண்மை, இறை தியானம் ஆகியவற்றில் இருந்து கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் இந்நிலைகள் ஒன்றில் நபியவர்களுக்குப் பராமு கமோ மறதியோ ஏற்பட்டால் அதனை நபியவர்கள் தாம் செய்த குற்றமாகக் கணக்கிடுவார்கள்! உடனே பாவமன் னிப்பு கோரி பாதுகாப்புத் தேடுவார்கள்!''

பார்க்க: ஜாமிசல் உஸலல் பாகம் 4. பக்கம் 386.

ஸாப்ஹானல்லாஹ், அல்லாஹ்மதுவில்லாஹ், லாஜிலாஹ் தில்லல்லாஹ், அல்லாஹ் அக்பர் ஆகியவற்றின் சிறப்பு

1. அடு ஹாக்ரரா (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

எவர் பின்வரும் இந்த வார்த்தையை என்றாவது ஒரு நாள் 100 தடவை ஒத்தினாரோ அவருக்கு அது, 10 அடிமை களை விடுதலை அளித்ததற்குச் சமமாக அமையும்! மேலும் அவருக்கு அதன்மூலம் 10 நன்மைகள் எழுதப்படும்; பத்துப் பாவங்கள் அழிக்கப்படும். மேலும் இந்த வார்த்தை மாலை நேரம் வரை - நாள் முழுவதும் பாதுகாப்பதற்கான கருவி யாக அவருக்கு அமையும். மேலும் அவரது அமலை விடவும் சிறந்த அமலை செய்து கொண்டு எவரும் வரமுடியாது; அவரை விடவும் அதிகமான அமல்கள் செய்திருக்கும் மனிதரைத் தவிர!

رَبِّنَا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

நூல்: புகாரி பாகம் 4 பக்கம் 95.

முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

2. ஸ-ப்ளானல்லாஹி வபி ஹம்திலி (அல்லாஹ்-வைப் புகழ்வதுடன் அவன் தூயவன் என்று துதிக்கவும் செய்கிறேன்) என்று எவர் ஒருநாளில் 100 தடவை ஒதுக்கிறாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; அவை கடவின் நுரை அளவுக்கு இருந்தாலும் சரியே!

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 168

முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

3. அடு ஹ-ஞரரா (ரவி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “எவர் காலையில் 100 தடவையும் மாலையில் 100 தடவையும் ‘ஸ-ப்ளானல்லாஹி வ பிழும்திலி’ (அல்லாஹ்-வைப் புகழ்வதுடன் அவன் தூயவன் என்றும் துதிக்கிறேன்) என்று

ஒதுக்கிறாரோ அவரது ‘அமலை’ விடவும் சிறந்த அமலை மறுமை நாளில் யாரும் கொண்டுவரமுடியாது; அவர் சொல்லியது போன்று சொன்னவரையோ அதனினும் அதிக மாகச் சொன்னவரையோ தவிர!

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071

4. அடு அய்யுப் அண்லாரி (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவர் 10 தடவை இந்த கலிமாலை ஒத்தினாரோ அவர் இஸ்மாயில் நபி (அலை) அவர்களின் சந்ததிகளில் நான்கு பேருக்கு அடிமைத் தளையிலிருந்து உரிமை விடுதலை வழங்கியவரைப் போன்றவராவார்”.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

பொருள்: “வளைக்கத்திற்குரிய இறைவன் அவலாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்குரியவையே! அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான்”.

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 167

முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

5. அடு ஹ-ஞரரா (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: இந்த இரண்டு ‘கலிமாக்கள்’ நாவுக்கு இலகுவானவை; தராசில் கணமானவை; கருணையிக்க இறைவனுக்குப் பிரியமானவை:

பொருள்: அல்லாஹ்வைப் புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்; மகத்தான் அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்!

நூல்: புகாரி பாகம் 7 பக்கம் 168. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2072.

6. அடு ஹரரா (ரவி) அறிவிக்கிறார்கள்; அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். “நான் இந்தக் கவிமாக்களை மொழிவது, சூரியன் உதித்துப் பிரகாசமாக்கக் கூடிய இந்த உலகம் முழுவதை விடவும் எனக்குப் பிரியமானதாகும்.

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ أَكْبَرُ
ஸப்ஹான் ல்லாஹ் வா ஹம்தீ ல்லாஹ் வா லா இலாஹ் இல்லாஹ் வல்லாஹ் அக்பர்

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2072.

7. ஸதத் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நாங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் இருந்தோம். அப்போது நபியவர்கள் கேட்டார்கள்: உங்களில் ஒருவர் தினமும் 1000 நன்மைகளைச் சம்பாதிப்பதற்கு இயலாதிருப்பாரா? அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் ‘எங்களால் 1000 நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க இயலும்?’ என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “100 தடவை ‘தஸ்பீஷ்’ செய்யட்டும் ; அதனால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படுகின்றன; 1000 தவறுகள் மன்னிக்கப்படுகின்றன”.

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2073.

8. ஜாபிர் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “எவர், ஸப்ஹான் ல்லாஹ் அழிம் வபி ஹம்திலுி” எனும் கவி

மாவை ஒதினாரோ அவருக்கு கவனத்தில் ஒரு பேரித்தம் மரம் நடப்படுகிறது”

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 511. ஹாகிம் பாகம் 1 பக்கம் 501. ஹாகிம் அவர்கள் இதனை நம்பகமானது எனக் கூறியுள்ளார்கள்; இமாம் தஹபி அவர்கள் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹால் ஜாமிய, பாகம் 5 பக்கம் 531. ஸஹீஹால் திர்மிதி, பாகம் 3 பக்கம் 160.

9. அப்துல்லாஹ் பின் கைஸ் (அடு மூலா - அல் அஷ் அரி) (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: “அப்துல் லாஹ் பின் கைஸே, கவனத்துப் பொக்கிழங்களில் ஒரு பொக்கிழத்தை உமக்கு அறிவித்துத் தரட்டுமா? என்று ‘ஆம்’ என்றேன் நான். நபியவர்கள் சொன்னார்கள்: ‘வா ஹெலைல் வலா குவ்வத இல்லாபில்லாஹ்’ என்று கூறுவீராக! (பொருள்: அல்லாஹ் வின் உதவி கொண்டே தவிர எவ்வித ஆற்றலும் சக்தியும் இல்லை)

நூல்: புகாரி, ஃபத்தஹால் பாரி பாகம் 11 பக்கம் 213. முஸ்லிம். பாகம் 4 பக்கம் 2076.

10. “அல்லாஹ் வுக்கு மிகவும் பிரியமான கவிமா நான்கு:

இவற்றில் எதனைக் கொண்டு நீ தொடங்கினாலும் உமக்கு எந்தக் குறையுமில்லை உமது குழந்தைக்கு யஸார், ரபாஹ், நஜீஃஹ், அஃப்லஹ் என்று பெயர் குட்டாதே ஏனெனில் நீர் கேட்பீர் அங்கு இவன் இருக்கிறானா என்று; அங்கு அவன் இல்லையெனில் ‘இல்லை’ என்று பதில் கூறுவேண்டியது வரும்!

யஸார் - இலகு. நஜீஃஹ் - ஈடேற்றம் பெற்றது. ரபாஹ் - லாபம். அஃப்லஹ் - வெற்றியாளன்.

நூல்: முஸ்லிம் பாகம் 3 பக்கம் 1685.

11. ஸஹ் பின் அபீ வகாஸ் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமப்புற மனிதர் வந்தார்; “எனக்குச் சில வாக்கியங்களைக் கற்றுத் தாருக்கள்; நான் அவற்றைச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்” எனக் கேட்டார்.

அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: நீர் இவ்வாறு கூறும்:

، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا ، وَالْحَمْدُ لِلَّهِ كَبِيرًا
سَبِّحْنَاهُ الْوَرَبُّ الْعَالَمِينَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَزِيزِ الْحَكِيمِ

பொருள்: வணக்கத்திற்குரிய கிரைவன் அல்லாஹ்வைத் தனுவேறு பாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதோடு கிளைபுமில்லை. அல்லாஹ் அளவளரினும் பெரியவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வைக்கே அதிலம் குழுவதையும் படைத்து பரிபாலிக்கும் கிரட்சகாயிக் கிளைபுமில்லைத் தூயவன் என அதிகம் தூதிக்கிறேன். பாவனாயும் மிகத்தூதி நுண்ணறிவாளாகிய அல்லாஹ்வை(உதவி யும், பாதுகாப்புமின்றி நுண்மைகள் செய்வதற்கு) எந்த ஆற்றலும் கில்லை, கீழைகளைவிட்டு விலக)எந்த சக்தியும் கில்லை.

அந்தக் கிராமப்புற மனிதர் கேட்டார். இது என் இரட்சகலுக்குரியது; எனக்காக என்ன உள்ளது? அதற்கு நபியவர்கள், “நீர் கூறும்:

اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَأْرِحْنِي ، وَأْرِذْنِي

பொருள்: யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு வழிகாட்டுவாயாக! எனக்கு உணவு வழங்குவாயாக!”

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2072. அப்தாலுதில் சில விளக்கம் கூடுதலாக உள்ளது. அந்த மனிதர் திரும்பிக்

கென்றதும் நபி (ஸல்) அவர்கள் கொன்னார்கள்: இரண்டு கைகள் திரம்ப நன்மையை அள்ளிக் கொண்டார். பாகம் 1 பக்கம் 220.

12. தாரிக் - அவ அஷ்ஜீய (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“புதிதாக ஒருவர் இல்லாத்தை ஏற்றால் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகையைக் கற்றுக் கொடுப்பார்கள். பிறகு பின்வரும் இந்தக் கலிமாக்களை ஒது துஆ செய்யுமாறு அவரைப் பணிப்பார்கள்.

اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَأْرِحْنِي ، وَأْرِذْنِي

பொருள்: யா அல்லாஹ்! என்னை மன்னித்து விடு; எனக்குக் கருணை செய்ப்; எனக்கு வழிகாட்டு; எனக்கு ஆரோக்கியம் அளித்திடு; மேலூம் எனக்கு உணவு வழங்கு!

நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2073. முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், “தின்னைமாக இந்த வார்த்தைகள் உனது உவகத்தையும் உனது மறுமையையும் ஒன்றிணைக்கும்” என்று வந்துள்ளது”.

13. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரவி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தின்னைமாகக் கிறந்த பிரார்த்தனை (துஆ) அல்லும்துவில்லாஹ் என்பதாகும். கிறந்த ‘திக்ர்’ வாழுவாறு இல்லவலாற் என்பதாகும்.”

நூல்: திர்மிதி பாகம் 5 பக்கம் 462. இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 1249. ஹாகிம் பாகம் 1 பக்கம் 503 - ஹாகிம் அவர்கள் இதனை நம்பகமானது என்று சொல்லியுள்ளார்கள். இமாம் தலையியும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பார்க்க; ஸஹீஹ் ஜாமிவு பாகம் 1 பக்கம் 362.

14. அல்பாவியாதுஸ் ஸாவிஹாத் (தீடித்த நிலையான நற்கரு மங்கள்) என்பன ஸூப்ரஹாவஸ்லாஹி, வல்லாம்து விஸ் லாஹி, வலாஹிலாஹு இல்லவ்லாஹு, வல்லாஹு அக்பர், வலா செஹஸல் வலா குவ்வத இல்லா பில்லாஹ் எனும் கவிமாக்களாகும்.

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ إِلَّا هُوَ أَكْبَرُ، وَلَا هُوَ كُوَّلٌ وَلَا يُبَدِّلُ
لَا هُوَ بِكُوَّلٍ

பொருள்: அல்லாஹ் தூயவன் எனத் துதிக்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வக்கே வணக்கத்திற்குரிய கிறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப்பெரியவன். அல்லாஹ்வின் உதவி யும், பாதுகாப்புமின்றி (நன்மைகள் செய்வதற்கு) எந்த ஆற்றலும் கில்லை, (தீமைகளைவிட்டு விலக)எந்த சக்தியும் கில்லை.

நூல்: அஹ்மத், ஹதிஸ் எண் 513. இதன் அறிவிப்புத் தொடர் நம்பகமானது. பார்க்க: மஜ்முவஸ்ஸவாயித் பாகம் 1 பக்கம் 297. புஹருல் மறாம் நூவில் இப்பு ஹஜர் அவர்கள் இதனை அழு ஸயீத் (ரவி) அவர்களின் அறிவிப்பாக - நஸாயீலிலிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள். மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்: இந்த அறி விப்பை இப்பு ஹனிப்பாஹும் ஹாகிமும் நம்பகமானது எனச் சொல்லியுள்ளார்.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு 'தஸ்பீஹ்' ஒதுவார்கள்?

15. அப்துல்லாஹ் இப்பு உமர் (ரவி) அவர்கள் அறி விக்கிரார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன்; தம் வலது கரம் கொண்டு தஸ்பீஹை மட்க்கிக் கொண்டிருந்தார்கள். (அதாவது வலது கை விரல்களைக் கொண்டு என்னுவார்கள்)

நூல்: அழு தாலுத் பாகம் 2 பக்கம் 81. திர்பிதி பாகம் 5 பக்கம் 521. பார்க்க: ஸஹீஹால் ஜாமிவு பாகம் 4 பக்கம் 217. ஹதிஸ் எண்: 4865.

